

அ = das (ADJ); siehe: அந்த  
 அக்கம் = Nachbarschaft  
 அக்கம்பக்கம் = Nachbarschaft, Umgebung; hierhin und dorthin  
 அக்கரை = das jenseitige (Meeres)ufer; ausländisch  
 அக்கறை = Interesse, Aufmerksamkeit, Sorge  
 அக்கா = ältere Schwester, Anrede für Frau (die älter ist, als der Sprecher)  
 அக்காள் = siehe: அக்கா  
 அக்கி = Herpes  
 அக்கி எழுது-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Herpes behandeln (durch Auftragen von Tonerde)  
 அக்கினி நட்சத்திரம் = die heißesten Tage des Jahres (eine Woche im Mai)  
 அக்குள் = (Arm) Achsel  
 அகக்கண் = inneres Auge  
 அகங்காரம் = Überheblichkeit, Arroganz  
 அகட்டு-த் (3. / -கிற்- -இ- -வ்- -அ) = weit öffnen, ausdehnen  
 அகண்ட = breit, weit  
 அகத்தி = West Indian Pea Tree  
 அகத்திக்கீரை = eßbare Blätter des West Indian Pea Tree  
 அகதி = Flüchtling  
 அகந்தை = Arroganz; Stolz, Selbstachtung  
 அகப்பட்டுக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = festsitzen in der Klemme stecken  
 அகப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = gefangen werden, verwickelt werden in; festsitzen, in der Klemme stecken  
 அகம் = Inneres, innen, innerlich; Herz; Haus  
 அகம்பாவம் = Arroganz  
 அகரவரிசை = alphabetische Ordnung  
 அகராதி = Wörterbuch, Glossar  
 அகல்-த் (5./ -கிற்- அகன்று- -வ்- -அ) = (Ort) verlassen; verschwinden; sich weiten  
 அகல = weit, breit; ausgebreitet  
 அகலம் = Breite  
 அகலமாய் = breit (ADV)  
 அகற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = entfernen, ausrotten; ausweisen  
 அகன்ற = breit (ADJ)  
 அகாரணமாக = grundlos (ADV)  
 அதாலம் = unpassende Zeit  
 அகிம்சை = Gewaltlosigkeit  
 அகில் = Eagle Wood Tree  
 அகில = All- (in Komposition); ganz-  
 அகிலம் = die ganze Welt  
 அகோரம் = abscheulicher Anblick; unerträgliche Intensität  
 அகௌரவம் = Nichtachtung  
 அங்கங்கே = hier und dort  
 அங்கத்தவர் = Mitglied (Pl. und honor. Sg./  
 அங்கத்தினர் = Mitglied (einer organisierten Gruppe)(Pl. und honor. Sg./  
 அங்கம் = Teil, Körperteil  
 அங்கவஸ்திரம் = Schultertuch für Männer  
 அங்கனம் = so, jene Art, auf jene Art; siehe: அங்ஙனம்  
 அங்காடி = Markt, Einkaufszentrum  
 அங்கிருந்த = dort anwesend (ADJ)  
 அங்கிருந்தவர்கள் = die dort Anwesenden  
 அங்கிருந்து = von dort  
 அங்கீகரி-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = (diplomatisch)anerkennen, annehmen, zustimmen  
 அங்கீகாரம் = (diplomatische)Anerkennung, Zustimmung, Billigung  
 அங்கு = dort; siehe: அங்கே  
 அங்குமிங்கும் = hier und dort, hin und her, hierhin und dorthin  
 அங்கே = dort  
 அங்ஙனம் = so, jene Art, auf jene Art  
 அங்ஙனமாக = so, auf jene Art; siehe: அங்ஙனம் (ADV)  
 அச்சகம் = Druckerei  
 அச்சம் = Angst, Furcht, Schrecken  
 அச்சிடு-த் (4./ -கிற்- -இட்டு- -வ்- -அ) = drucken; (Münzen) prägen

அச்சு = Druck, Letter; Drucken; Druckbogen; Druckerpresse  
 அச்சுப் பிழை = Druckfehler  
 அச்சுறுத்தல் = Drohung, Bedrohung  
 அச்சுறுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = drohen, bedrohen  
 அசதி = Müdigkeit, Erschöpfung  
 அசம்பாவிதம் = unglücklicher Vorfall  
 அசல் = richtig, echt, erstklassig, rein, ursprünglich; Kapital; nicht verbunden  
 அசாதாரணம் = ungewöhnlich; selten  
 அசிங்கம் = Obszönität; Grobheit, Häßlichkeit, Widerwärtigkeit; Dreck  
 அசுத்த = schmutzig (ADJ)  
 அசுத்தம் = Schmutz, Unsauberkeit  
 அசை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = schütteln, nicken, schwenken; bewegen; zerstören, zerbrechen  
 அசை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich bewegen; sich fortbewegen; sich von der Stelle rühren; funktionieren  
 அசைவம் = nichtvegetarische Nahrung  
 அசைவு = Bewegung; leichtes Schaukeln, Wiegen  
 அசௌக்கியம் = Unwohlsein, Unpäßlichkeit  
 அசௌகரியம் = Unannehmlichkeit, Unbequemlichkeit; Nachteil  
 அஞ்சல் = Post(dienst); Radio- oder Fernsehsendung  
 அஞ்சல் அட்டை = Postkarte  
 அஞ்சல் அலுவலகம் = Postamt  
 அஞ்சல் பெட்டி = Postfach  
 அஞ்சலகம் = Postamt  
 அஞ்சலி = Ehrerbietung, Huldigung  
 அஞ்ச-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich fürchten vor, fürchten, befürchten  
 அஞ்ஞானம் = Unwissen, geistige Ignoranz  
 அட்சதை = Reiskörner mit Gelbwurz vermischt (rituell)  
 அட்டக்கரி = pechschwarz  
 அட்டக்கறுப்பு = pechschwarz; siehe: அட்டக்கரி  
 அட்டகாசம் = Greuelat; Lärm; Protzerei; Vortrefflichkeit  
 அட்டவணை = Plan, Liste; Index  
 அட்டவணை இனம் = scheduled caste  
 அட்டுழியம் = Greuelat; Unfug, Schabernack  
 அட்டை = Umschlagseite; Umschlag; Transparent, Schild; Visitenkarte, Menu; Pappe; Blutegele  
 அடக்கம் = Inhalt; Gehorsam; Bescheidenheit, Demut, unauffälliges Benehmen; Unscheinbarkeit; Begräbnis  
 அடக்கிக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = unter Kontrolle bringen, im Zaum halten  
 அடக்கி வாசி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = sich zurückhalten; etwas in zurückhaltender Weise tun  
 அடக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = unterwerfen, kontrollieren, zurückhalten; abkürzen, verdichten; zähmen, niederwerfen, unter Kontrolle halten  
 அடக்குமுறை = repressive Maßnahmen  
 அடகு = Pfand  
 அடங்கியிரு-த்த் (7./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = enthalten, einschließen  
 அடங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = eingeschlossen sein; einschließen, beinhalten; sich unterwerfen; sich beruhigen; weniger werden; gehorchen, sich unterwerfen  
 அடமானம் = Hypothek, Pfand  
 அடர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = nah beieinander sein, dicht zusammenstehen  
 அடர்த்தி = Dicke, Dichtigkeit; Intensität (Farbe)  
 அடர்ந்த = dicht (ADJ)  
 அடர்வு = Dichte  
 அடாத = unpassend, unanständig, unziemlich (ADJ)  
 அடி = Fuß; Schlag, Verlust; Grund, Boden, unteres Ende; direkte Umgebung eines Objektes  
 அடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = schlagen; totschiagen, angreifen, töten; werfen; eindrücken, stempeln; Flügel schlagen; fallen (Sonnenstrahlen) brennen (Sonne); rauchen, trinken  
 அடிக்கடி = oft, häufig  
 அடிக்கப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = geschlagen werden  
 அடிக்கல் = Grundstein  
 அடிகப்படி = Überschuß  
 அடிகப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erhöhen, vermehren, vergrößern

அடித்தளம் = Unterdeck; Grundlage  
 அடித்துக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = sich balgen um, streiten  
 அடிப்படை = Grundlage, grundlegend  
 அடிபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = geschlagen werden; überfahren werden; Not leiden; gesagt werden, angenommen werden  
 அடிபணி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = gehorchen, sich beugen  
 அடிமட்டம் = niedriges Niveau  
 அடிமனம் = Unterbewußtsein  
 அடிமை = Sklave; Diener  
 அடிமைத் தொண்டு = Sklavendienst, Treuedienst  
 அடியாக = basierend auf, durch (ADV)  
 அடியில் = unter, am Fuß  
 அடியோடு = vollständig, für immer; kein bißchen  
 அடிவயிறு = Unterleib, Bauch  
 அடிவாரம் = Vorgebirge  
 அடிவானம் = Horizont  
 அடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = (nur die Formen aTukkum und aTukkAtu) angemessen sein, erträglich sein  
 அடுக்கு = Reihe, Stapel  
 அடுக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = aufeinanderstapeln, aufreihen; hinzufügen  
 அடுக்குமாடி = Stockwerk, mehrstöckig  
 அடுத்த = nächste, folgende (ADJ)  
 அடுத்தபடியாக = an zweiter Stelle, folgend; außerdem, überdies, und dann (ADV)  
 அடுத்தவன் = Nächster, Dritter, andere Person  
 அடுத்து = als nächste(s); sich nähernd; nachfolgend  
 அடுப்பு = Feuerstelle, Herd  
 அடுப்புக்கரி = Herdasche; Holzkohle  
 அடை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = (ab)schließen, einschließen, einsperren; auffüllen, hineinstopfen, Raum einnehmen; zumachen; blockieren, stopfen; Schulden tilgen, abtragen  
 அடை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = bekommen, erhalten; fühlen; erreichen, ankommen; verstauben, schmutzig werden; sich zusammendrängen; voll bezahlen  
 அடைக்கலம் = Zufluchtsstätte, Asyl  
 அடைசல் = Überfülltheit  
 அடைப்பு = Hindernis, Blockierung; Mauer, Zaun  
 அடைபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = gefangen, in der Falle sein; versperrt sein  
 அடைமழை = schwerer Monsunregen  
 அடையாள அட்டை = Personalausweis, Kennkarte  
 அடையாளம் = Identität, Zeichen, Spur, individuelles Merkmal,  
 அடையாளம் தெரி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = (an)erkennen, wiedererkennen  
 அண்டம் = Universum  
 அண்டா = großer Behälter aus Messing  
 அண்டு-த் (3./ ( -கிற்- -இ- -வ்- -அ) = befallen; abhängen von; Zuflucht suchen/finden; sich nähern  
 அண்டை = benachbart, nahe bei, bei; Stütze, Unterstützung; Reisfeldrand  
 அண்ணம் = Gaumen  
 அண்ணல் = Ehrwürdige  
 அண்ணன் = älterer Bruder  
 அண்ணா = älterer Bruder; Vok. von அண்ணன்  
 அண்ணி = Frau des älteren Bruders  
 அணா = alte Geldmünze (1/16 einer Rupie)  
 அணி = Schmuckstück; Mannschaft; Personengruppe, Menge  
 அணி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = anziehen, anlegen, tragen, auftragen (heilige Asche)  
 அணிசெய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = verschönern  
 அணிசேர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verschönern; siehe: அணிசெய்-த்  
 அணிசேர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = sich verbünden mit, sich zusammentun  
 அணிசேரா நாடு = blockfreier Staat  
 அணிந்துரை = Vorwort  
 அணில் = gestreiftes Palmhörnchen  
 அணிவகு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = in einer Reihe aufgestellt sein, sich in einer Menge ansammeln  
 அணிவகுப்பு = Aufstellung, Aufreihung; Parade  
 அணு = Partikelchen; Atom

அணு அயுதம் = Atomwaffen  
 அணுக்கம் = Nähe  
 அணுகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich nähern, nahe herangehen; herangehen, verfahren mit  
 அணுகுண்டு = Atombombe  
 அணுசக்தி = Atomenergie  
 அணு மின்நிலையம் = Atomkraftwerk  
 அணை = Staudamm, Staustufe; Stütze  
 அணை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = umarmen; ausschalten; häufeln, aufhäufen  
 அணை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = erlöschen, ausgehen (Feuer)  
 அணைக்கட்டு = Staudamm, Staustufe  
 அணைத்து = dicht, fest; gefällig, freundlich  
 அணைப்பு = liebevolle Umarmung  
 அத்தகைய = von solcher Art (ADJ)  
 அத்தனை = so viele, so große  
 அத்தான் = Ehemann, Sohn des Onkels mütterlicherseits  
 அத்தி = Feigenbaum, Feige  
 அத்தியாயம் = Kapitel  
 அத்தை = Tante (väterlicherseits), Schwiegermutter  
 அதட்டல் = Anweisung oder Zurechtweisung in einem gebieterischen Ton  
 அதட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = instruieren; zurechtweisen; wegscheuchen  
 அதரம் = Lippe  
 அதற்காக = daher, deshalb, darum  
 அதற்குள் = inzwischen; währenddessen  
 அதன்படி = demgemäß  
 அதனால் = deshalb, aus diesem Grund, daher  
 அதாவது = das heißt, nämlich, namentlich  
 அதி = äußerst, sehr  
 அதிகப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erhöhen, vermehren, vergrößern  
 அதிகபட்சம் = höchstens, maximal, höchst  
 அதிகம் = große Menge, viel, sehr  
 அதிகமாக = viel (ADV)  
 அதிகமாகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zu viel sein; zuviel werden  
 அதிகமாயிரு-த்த் (7./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = viel sein  
 அதிகமான = viel (ADJ)  
 அதிகரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = zunehmen; erhöhen  
 அதிகார = gebieterisch, respektheischend  
 அதிகார பூர்வ = offiziell; siehe: அதிகார பூர்வமாக  
 அதிகார பூர்வமாக = offiziell  
 அதிகாரம் = Autorität, Befehlsgewalt, Macht, Vollmacht; Befehl; Kapitel, Abschnitt;  
 அதிகாரி = Beamte  
 அதிகாலை = frühmorgens  
 அதிசயம் = Wunder, Verwunderung  
 அதிசயமான = verwunderlich (ADJ)  
 அதிசயி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = überrascht sein, erstaunt sein  
 அதிபதி = Befehlshaber, Inhaber  
 அதிபர் = Besitzer, Leidter, Oberhaupt  
 அதிர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = vibrieren, zittern; erschallen  
 அதிர்ச்சி = Schock; Zittern  
 அதிர்வு = Schock, Zittern; siehe: atircci  
 அதிர்ஷ்டம் = Glück(sfall)  
 அதிர்ஷ்டவசமாக = glücklicherweise (ADV)  
 அதிரடி = plötzlich, strikt, heftig, Blitzaktion, völlig überraschend  
 அதிரடிப் படை = Kommandotruppe  
 அதிருப்தி = Unzufriedenheit  
 அதி விரைவாக = äußerst geschwind (ADV)  
 அது = es, das, jenes  
 அதுக்கு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = hineinstopfen  
 அதுவரை = bis dahin  
 அதெல்லாம் = all das  
 அதேவேளை = gleichzeitig  
 அதை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = anschwellen, geschwollen sein

அதைரியம் = Mangel an Selbstvertrauen  
 அதோடு = zusätzlich, auch noch; damit  
 அந்த = jener, -e, -es  
 அந்தகன் = Blinder  
 அந்தகாரம் = pechschwarze Dunkelheit  
 அந்தந்த = jedes für sich, jeweilig (ADJ)  
 அந்தம் = Ende  
 அந்தரங்கம் = privat, vertraulich; Gewissen  
 அந்தரங்கமாக = privat, heimlich (ADV)  
 அந்தரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = sich erregen  
 அந்தஸ்து = Status, Position, Rang  
 அந்தி = Abenddämmerung  
 அந்து = kleines, graues Insekt im Reisspeicher  
 அந்நியப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = entfremdet werden  
 அந்நியம் = fremd, unbekannt, ungewohnt  
 அந்நியமாதல் = Entfremdung  
 அந்நியன் = Fremder, Ausländer  
 அநாகரிகம் = Unkultiviertheit  
 அநாதை = Waise  
 அநாதையாக = ohne sich zu kümmern (ADV)  
 அநாவசியம் = unnötig, überflüssig  
 அநாவசியமாக = unnötig (ADV)  
 அநியாக்காரன் = Übeltäter, Schurke  
 அநியாயம் = Ungerechtigkeit, unrecht; ungerechtfertigt, ungerecht; Unfug  
 அநீதி = Ungerechtigkeit  
 அநுபவி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = Erfahrung machen, genießen, durchmachen  
 அநுமதி = Erlaubnis  
 அநேகம் = viele  
 அநேகமாக = meistens, fast alle, sehr wahrscheinlich (ADV)  
 அப்பட்டமாக = offen(sichtlich), klar, deutlich (ADV)  
 அப்பட்டமான = offen(sichtlich), klar, deutlich (ADJ)  
 அப்படி = so, auf jene Art  
 அப்படிப்பட்டவர் = solch ein Mann (auch Pl.)  
 அப்படியானால் = wenn das so ist, dann  
 அப்படியென்றால் = wenn das so ist, dann; siehe: அப்படியானால்  
 அப்படியே = auf der Stelle; genau so  
 அப்பப்போஃ ab und zu  
 அப்பம் = süßer Reispfannkuchen  
 அப்பளம் = knusprige Waffel aus in Öl gebackenen Hülsenfrüchten  
 அப்பன் = Vater  
 அப்பால் = heraus, fort; danach; (nach Dativ) jenseits von  
 அப்பாவி = einfacher Mensch, Unschuldiger, Einfältiger  
 அப்பாற்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = jenseits einer Möglichkeit sein, hinausgehen über  
 அப்பியாசம் = Übung, Gewohnheit  
 அப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = dick einschmieren, auftragen, eingehüllt sein in  
 அப்புறப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = entfernen, wegräumen; evakuieren  
 அப்புறம் = danach, später, als nächstes, nach (Dat.)  
 அப்பேற்ப்பட்ட = solch ein (ADJ)  
 அப்பொழுது = dann; siehe: அப்போது  
 அப்போது = dann, zu jener Zeit  
 அபகரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = wegnehmen, sich aneignen, stehlen, betrügen um  
 அபகாரம் = Schaden, Unrecht, Böse  
 அபசாரம் = Entweihung, Sakrileg  
 அபட்டம் = Unsinn  
 அபயம் = dringende Bitte; Zuflucht, Schutz  
 அபராதம் = Geldstrafe, Geldbuße  
 அபரிமிதம் = Unermeßlichkeit, Übermaß  
 அபரிமிதமாக = unermeßlich, enorm (ADV)  
 அபவாதம் = schlechter Ruf, Mißkredit  
 அபாக்கியம் = Unglück  
 அபாண்டம் = Verleumdung, falsche Anschuldigung; Greuel

அபாயகரமான = gefährlich (ADJ)  
 அபாயச் சங்கிலி = Notbremse  
 அபாயச்சங்கு = Sirene  
 அபாய நிலைமை = Ausnahmezustand  
 அபாயம் = Gefahr; Risiko; Unglück  
 அபாரம் = immens; ausgezeichnet  
 அபிநயி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = gestikulieren, in Gesten Emotionen zeigen  
 அபிப்பிராய பேதம் = Meinungsunterschied; Meinungsverschiedenheit  
 அபிப்பிராயம் = Meinung; Rat; Absicht  
 அபிமானம் = (hohe) Meinung; Achtung, Bewunderung; Enthusiasmus  
 அபிஷேகம் = rituelle Waschung einer Götterstatue  
 அபூர்வம் = selten, außerordentlich; neu; ungewöhnlich  
 அம்சம் = Punkt (eines Programmes); Aspekt, charakteristisches Merkmal; kompakt  
 அம்பலம் = Hof, offener Platz; öffentlich, bekannt  
 அம்பு = Pfeil  
 அம்புலி = Mond  
 அம்மா = Mutter, Bezeichnung für Frauen, weibliches Namenssuffix für Berufe  
 அம்மாள் = respektvoller Terminus für Frauen, Namenssuffix für Frauen; Frau, Mutter  
 அம்மான் = Onkel mütterlicherseits  
 அம்மி = Reibstein  
 அம்மை = Pocken  
 அமங்கலம் = ungünstig, unheilvoll  
 அமங்கலி = unheilbringende Frau; Witwe  
 அமர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = sich setzen, sitzen; eine Stelle bekommen, an die Macht kommen; regeln, erledigen  
 அமர்க்கலம் = Größe, Pomp; Zank  
 அமர்த்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = einstellen, beschäftigen, engagieren; mieten; halten; einsetzen, bringen an; ausmachen, löschen  
 அமர்வு = Sitzung; Versuch (Examen)  
 அமர = unsterblich, ewig (ADJ)  
 அமரத்துவம் = Unsterblichkeit, Ewigkeit  
 அமரர் = Götter; Unsterbliche  
 அமல் = Durchführung, Vollstreckung, Inkraftsetzung  
 அமல் செய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = durchführen, vollstrecken, verwirklichen  
 அமலமுல் = Durchführung, Verwirklichung, Vollstreckung  
 அமளி = Tumult, Aufruhr  
 அமாவாசை = Neumond(nacht)  
 அமானுஷ்யம் = übermenschlich  
 அமிர்தம் = Speise der Götter, Ambrosia; Süße, Köstlichkeit  
 அமிழ்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = versenken  
 அமுக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = drücken, pressen; unterdrücken; (in den Mund) stopfen; (Stimme) dämpfen; stehlen  
 அமுங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = niedergedrückt werden, sinken; unterdrückt werden, schwach sein; kleiner werden, schrumpfen  
 அமுதம் = Speise der Götter, Ambrosia; Süße, Köstlichkeit; siehe: அமிர்தம்  
 அமுது = Nektar; Süße; gekochter Reis  
 அமுலாக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = durchführen, vollstrecken, verwirklichen  
 அமை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = bauen, einrichten, konstruieren, errichten, installieren, gründen  
 அமை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = gebaut sein, eingerichtet werden; geeignet sein; gemacht sein; passieren  
 அமைக்கப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = gemacht, konstruiert sein  
 அமைச்சகம் = Ministerium  
 அமைச்சர் = Minister  
 அமைச்சரவை = Ministerrat, Kabinett  
 அமைத்துக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = aufbauen, aufstellen (Armee)  
 அமைதி = Frieden, Eintracht, Ruhe, Harmonie  
 அமைதிப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = beruhigen, besänftigen  
 அமைப்பாக = proportional (ADV)  
 அமைப்பாளர் = Organisator  
 அமைப்பு = Gründung, Einrichtung, Institution, Organisation, Anlage, Konstruktion, Struktur; Form

அமோகம் = große Menge, Größe, Fülle; verschwenderisch, großartig  
 அயர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = äußerst überrascht sein; völlig erschöpft sein  
 அயர்ச்சி = Erschöpfung, Ermüdung; Niedergeschlagenheit  
 அயர்வு = Erschöpfung, Ermüdung; Niedergeschlagenheit; siehe: அயர்ச்சி  
 அயல் = außen, fremd, nicht verwandt  
 அயல்நாடு = fremdes Land, Ausland  
 அயலுறவு = auswärtige Beziehungen  
 அயலூர் = fremder Ort  
 அயிரை = Fisch, Schmerle  
 அயோக்கியத்தனம் = Unehrlichkeit  
 அயோக்கியன் = unehrliche Person, Betrüger  
 அர்ச்சகர் = Tempelpriester  
 அர்ச்சனை = Tempelverehrung, Anbetung  
 அர்ச்சி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = die அர்ச்சனை verrichten; heiligen, weihen  
 அர்த்தசந்திரன் = Halbmond  
 அர்த்தம் = Bedeutung, Sinn; Ursache, Grund  
 அர்த்தமற்ற = bedeutungslos (ADJ)  
 அர்த்தமாகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = bedeuten, Sinn haben; verstehen  
 அர்த்தராத்திரி = Mitternacht  
 அர்ப்பணம் = völlige Hingabe; Opfer (fig.); Zueignung, Einweihung  
 அர்ப்பணி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = weihen, hingeben, zueignen  
 அரக்கு = Siegellack  
 அரக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zerquetschen, zermalmen; mampfen  
 அரங்கம் = Bühne, Theater, Stadion, Festhalle  
 அரங்கு = Bühne, Theater, Stadion, Festhalle; Marktbude, Stand; Front; Forum  
 அரங்கேற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = debütieren; ein Werk vorlegen  
 அரங்கேறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Premiere haben; vorgelegt werden, uraufgeführt werden  
 அரசமரம் = Baum, ficus religiosa, pipal  
 அரசன் = König  
 அரசாங்கம் = Regierung  
 அரசி = Königin  
 அரசியல் = Politik, politisch  
 அரசியல் கைதி = politischer Gefangener  
 அரசியல் சட்டம் = Verfassung  
 அரசியல்வாதி = Politiker  
 அரசு = Regierung; Baum, ficus religiosa, pipal  
 அரசுடமை = verstaatlicht  
 அரசுடைமை ஆக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = verstaatlichen  
 அரசுத்துறை = öffentlicher staatlicher Sektor  
 அரட்டை = Geplauder, Plauderei  
 அரண் = Schutz; Schutzbau  
 அரண்மனை = Schloß, Palast  
 அரணை = Eidechse  
 அரம் = Feile  
 அரவணை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = umarmen, in die Arme nehmen  
 அரவணைப்பு = Schutz, Unterstützung  
 அரவம் = Lärm (von Lebewesen); Schlange  
 அரவை = Mahlen  
 அரள்-த் (5./ -கிற்- -அரண்டு- -வ்- -அ) = Angst haben, sich fürchten  
 அரளி = Pflanze, Oleander  
 அரற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = wehklagen; stöhnen; stammeln, lallen  
 அராவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = glätten, feilen  
 அரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = jucken, nagen; belästigen;  
 அரி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = in Stücke schneiden, abschneiden  
 அரிச்சுவடி = Fibel  
 அரிசி = geschälter Reis  
 அரிது = rar; ungewöhnlich, selten  
 அரிப்பு = Rost, Erosion; Belästigen; Juckreiz  
 அரிய = hervorragend; kostbar; wichtig (ADJ)  
 அரியணை = Thron; Königsmacht  
 அரியாசனம் = Thron

அரிவாள் = Sichel, Haumesser  
 அரிவாள்மணை = indisches Küchenmesser  
 அருகம்புல் = Gras  
 அருகாமை = Nähe  
 அருகால் = Türrahmen  
 அருகில் = nahe bei  
 அருகு = Nähe  
 அருகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = selten werden, schrumpfen  
 அருகே = nahe bei; siehe: அருகில்  
 அருங்காட்சியகம் = Museum  
 அருந்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = trinken (mit Genuß), essen  
 அருபது = sechzig  
 அரும் = selten, kostbar, teuer (ADJ)  
 அரும்பாடுபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = sich sehr anstrengen  
 அரும்பு = Knospe  
 அரும்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = knospen; erscheinen, sich bilden (Schweiß, Lächeln)  
 அரும்பு மீசை = schmaler Oberlippenbart  
 அருமந்த = lieb, kostbar (ADJ)  
 அருமை = Seltenheit, ausgezeichnet, bewundernswert; lieb; Wert  
 அருவம் = formlos, körperlos  
 அருவி = Wasserfall  
 அருவிவெட்டு = Ernte  
 அருள் = Gnade (Gottes); freundliche Einstellung, Wohlwollen  
 அருள்மிகு = heilig, gnädig, barmherzig  
 அருளிச்செய்து-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = komponieren, schaffen  
 அருளு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = gewähren, geben; verfassen  
 அருபம் = Formlosigkeit  
 அருபி = formlos, gestaltlos  
 அரை = Hälfte, halb; Taille  
 அரை-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = mahlen, zerreiben, pulverisieren; Reis schälen  
 அரைக்கண் = halbgeschlossene Augen  
 அரைக்காள் = ein achtel (wörtl. ein halbes Viertel)  
 அரைக் கால்சட்டை = kurze Hose  
 அரைக்கீரை = Spinat  
 அரைக்கைச் சட்டை = kurzärmeliges Hemd  
 அரைகுறை = unvollständig, halbfertig; halbgebildet, unvollkommen  
 அரைஞாண் = schwarze Hüftschnur für Männer und Kinder  
 அரைமனது = Halbherzigkeit  
 அரையிறுதி = Halbfinale  
 அரைவேக்காடு = halbgar; unvollständig, unfertig, unausgegoren  
 அல்ல = ist nicht (Verneinung in Nominalsätzen; Verneinung einer Identität)  
 அல்லது = oder, sonst  
 அல்லல் = Schwierigkeiten, Not  
 அல்லவா = nicht wahr? (rhetorische Frage)  
 அல்லாத = anders als, verschieden von (ADJ)  
 அல்லாமல் = außer, daß (nach Assoz.); nicht nur... sondern auch; darüber hinaus (ADV)  
 அல்லி = Wasserlilie  
 அல்லும்பகலும் = tagaus tagein  
 அலங்கரி-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verzieren, schmücken, ehren  
 அலங்காரம் = Verzierung, Dekoration, Schmücken; Ausschmückung, bildlicher Ausdruck  
 அலங்கோலம் = Durcheinander  
 அலசல் = Analyse; spärlich, dünn  
 அலசு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = ausspülen  
 அலட்சியம் = Gleichgültigkeit, Desinteresse, Respektlosigkeit  
 அலட்சியம் செய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = unbeachtet lassen, ignorieren  
 அலட்சியமாக = gleichgültig, ohne Interesse; mühelos (ADV)  
 அலட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich quälen, sich plagen, sich beunruhigen; viel Aufhebens machen  
 அலம்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = waschen  
 அலமாரி = Schrank, Regal  
 அலறல் = Schreien; Schrei; Lärm, Getöse



அலறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schreien; Getöse machen; schreien (z.B.Eule)  
 அலி = Eunuch, Zwitter  
 அலு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = sich langweilen, das Interesse verlieren; lamentieren;  
 ermüden, müde werden  
 அலுங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = leicht bewegen  
 அலுப்பு = Erschöpfung, Müdigkeit; Interesselosigkeit, Langeweile  
 அலுவல் = Büroarbeit; Arbeit; Geschäfte  
 அலுவலகம் = Amt, Büro; Dienststelle  
 அலுவலர் = Angestellter, Beamter  
 அலை = Welle  
 அலை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = hin- und herwerfen; wogen (z.B. Wellen)  
 அலை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = umherlaufen, umherziehen; herumhängen; hinterhergehen  
 அலைச்சல் = Hin- und Hergerenne, Hetze  
 அலைப்பு = Unruhe, Aufruhr  
 அலைபாய்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = wogen, branden (Menschenmenge); schwanken, wanken  
 அவ்வண்ணம் = genau so  
 அவ்வப்போது = von Zeit zu Zeit, manchmal  
 அவ்வளவாக = so viel (ADV)  
 அவ்வளவு = so viel  
 அவ்வாறு = so; demgemäß, folglich  
 அவ்விதம் = auf solche Art  
 அவகாசம் = Zeit; Freizeit, Muße  
 அவச்சொல் = Schimpfwort  
 அவசர = dringende (ADJ)  
 அவசரச்சட்டம் = Notverordnung  
 அவசரச் சிகிச்சைப் பிரிவு = Notaufnahme, Notfallabteilung  
 அவசர நிலைமை = Ausnahmezustand  
 அவசரப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = sich übermäßig beeilen, voreilig sein  
 அவசரப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = antreiben, hetzen, drängen  
 அவசரம் = Eile, Dringlichkeit; Notfall  
 அவசரமாக = eilig, hastig (ADV)  
 அவசியம் = Notwendigkeit, Dringlichkeit, Gewißheit, gewiß  
 அவதரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = herabkommen, geboren werden  
 அவதாரம் = Inkarnation  
 அவதி = Not, Leid, Ärger; Eile, Hast  
 அவதூறு = Verleumdung, Verunglimpfung  
 அவநம்பிக்கை = Mißtrauen, Argwohn  
 அவமதி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = beleidigen, respektlos behandeln  
 அவமதிப்பு = Beleidigung, Erniedrigung, Demütigung  
 அவமரியாதை = unhöfliche Behandlung  
 அவமானப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = verunglimpfen, schlechtmachen  
 அவமானம் = Schande, Unehre  
 அவரை = Feldbohne  
 அவல் = Reisflocken  
 அவலட்சணம் = Häßlichkeit; unpassend  
 அவலம் = bedauerlicher Zustand; Leiden; Tragödie  
 அவள் = sie (pers. Pron. 3. Pers. Sg. fem.)  
 அவன் = er (pers. Pron. 3. Pers. Sg. masc.)  
 அவா = Verlangen, Streben nach  
 அவி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = auslöschen, ausmachen  
 அவி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = in Wasser gekocht werden, gedämpft werden, in Dampf gekocht  
 werden;  
 அவியல் = Gemüsebeilage mit geriebener Kokosnuß; Mischmasch  
 அவிழ்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = losbinden; lösen; abnehmen, ausziehen  
 அவிழ்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = losgebunden werden; rutschen  
 அருவி = Indigopflanze  
 அவை = Königshof; Versammlung; Parlamentsversammlung  
 அவையடக்கம் = Bescheidenheit, Demut  
 அழகன் = schöner Mann  
 அழகாக = schön (ADV)  
 அழகான = schön (ADJ)

அழகிய = schön (ADJ)  
 அழகியல் = Ästhetik  
 அழகு = Schönheit; Richtigkeit, Schicklichkeit  
 அழல் = Feuer  
 அழற்சி = Entzündung  
 அழி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = zerstören, auslöschen; einschmelzen, verwandeln  
 அழி-த் (2./ -கிற்- -ந்து- -வ- -ய) = zerstört werden, verschwinden, untergehen  
 அழிந்துபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = ganz und gar zugrunde gehen  
 அழிப்பு = Zerstörung  
 அழிவு = Zerstörung, Ruin, Untergang  
 அழு-த் (1./ -கிற்- -து- -வ்- -அ) = weinen  
 அழுக்கு = Schmutz, Dreck; schmutzige Wäsche  
 அழுக-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = verrotten, verwesen  
 அழுகை = Weinen  
 அழுத்தம் = Festigkeit, Entschlossenheit; Betonung, Nachdruck  
 அழுத்தி = betont, nachdrücklich  
 அழுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = drücken, herabdrücken; absichtlich zurückhalten; stehlen  
 அழுந்த = ganz in der Nähe, dicht bei (ADJ)  
 அழுந்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = einsinken, untergehen; verwickelt sein in  
 அழை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = rufen; einladen; betrachten als; führen  
 அழைக்கப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = herbeigeholt werden, hinzugezogen werden  
 அழைத்துக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = herbeiholen; mitnehmen  
 அழைத்துச்செல்-த் (5./ -கிற்- -சென்று- -வ்- -ல) = (j. irgendwohin) bringen, führen  
 அழைத்துச்செல்லப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = herbeigebracht werden  
 அழைத்துப்போ-த் (0./ -கிற்- -ய்- -வ்- -க) = fortbringen  
 அழைத்துவா-த் (0./ -வருகிற்- -வந்து- வருவ்- -வர) = herbeibringen  
 அழைப்பிதழ் = Einladungsschreiben für eine Zeremonie  
 அழைப்பு = Einladung, Angebot; Telefonanruf  
 அள்ளு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schöpfen; aufheben  
 அள-த்த் (7./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = abmessen, zumessen  
 அளப்பரிய = grenzenlos, enorm (viel)  
 அளப்பு = Maß, Messen; Übertreibung  
 அளவிடு-த் (4./ -கிற்- -விட்டு- -வ்- -அ) = einschätzen  
 அளவில் = in Hinsicht auf; ungefähr  
 அளவில்லாத = maßlos  
 அளவு = Maß, Ausmaß; Größe  
 அளவுக்கு அதிகமான = übermäßig (ADJ)  
 அளவுகோல் = Meßlatte  
 அளவுச் சாப்பாடு = abgemessene Reismahlzeit  
 அளவெடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = Maß nehmen  
 அளவை = Maß  
 அளவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = reichen bis zu  
 அளி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = geben, als Ertrag erzielen  
 அற்புதம் = Wunder  
 அற்ற = ohne, -los (ADJ)  
 அற்று = ohne (ADV)  
 அறக்கட்டளை = wohltätige Stiftung  
 அறங்காவலர் = Treuhänder, Kurator  
 அறம் = moralische Verhaltensvorschrift  
 அறவுரை = religiöse Unterweisung  
 அறி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = wissen; wahrnehmen, erfahren  
 அறிக்கை = Bericht, Erklärung  
 அறிகுறி = Zeichen, Symptom  
 அறிஞர் = Weiser, Gelehrter; Experte, Spezialist  
 அறிமுகப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = jmd. vorstellen  
 அறிமுகம் = Bekanntmachen, Vorstellen, Einführung  
 அறியாத = unwissend, unwissentlich (ADJ)  
 அறியாமல் = unwissentlich; ohne Absicht, unwillkürlich (ADV)  
 அறியாமை = Unwissenheit  
 அறிவாளி = weise Person; Gelehrter  
 அறிவி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = bekanntmachen, ankündigen; informieren

அறிவிப்பு = Bekanntmachung, Ankündigung  
 அறிவியல் = Wissenschaft  
 அறிவிலி = unwissende Person  
 அறிவீனம் = Dummheit, Mangel an Wissen  
 அறிவு = Wissen; Weisheit; Gelehrsamkeit  
 அறிவுரை = Rat; Lehre  
 அறிவுறுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = lehren; beraten; ermahnen  
 அறு-த்த (6./ -க்கிற்- -த்து- -பப்- -க்க) = schneiden, aufschneiden  
 அறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = weniger werden, schwinden; reißen, abgeschnitten werden  
 அறுகோணம் = Sechseck  
 அறுசுவை = die sechs Geschmacksarten süß, sauer, salzig, astringierend, scharf, bitter  
 அறுதி = Ende, Schluß  
 அறுதிப்பெரும்பான்மை = absolute Mehrheit  
 அறுதியிடு-த் (4./ -கிற்- -ட்டு- -வ்- -அ) = nachdrücklich feststellen  
 அறுப்பு = Ernten, Ernte; Langeweile  
 அறுபது = sechzig  
 அறுவடை = Ernte, Erntearbeit  
 அறுவை = chirurgische Behandlung; Langeweile  
 அறை = Zimmer, Raum; Fach, Kammer;  
 அன்பர் = Gönner, Freund; Schwärmer  
 அன்பளிப்பு = Geschenk  
 அன்பு = Liebe, Zuneigung, Freundlichkeit  
 அன்றாட = täglich, jeden Tag (ADJ)  
 அன்றாடம் = täglich, jeden Tag (ADV)  
 அன்றி = außer; ohne  
 அன்றியும் = abgesehen davon; darüber hinaus  
 அன்று = jener Tag, an jenem Tag  
 அன்றைக்கு = an jenem Tag  
 அன்றைய = an jenem Tag (ADJ)  
 அன்னதானம் = Armenspeisung, Brahmanenspeisung  
 அன்னம் = mythischer weißer Vogel; Schwan  
 அன்னாசி = Ananas  
 அன்னார் = ebensolche, zuvor Genannte  
 அன்னை = Mutter; Anredeform für hochgestellte Frau  
 அனந்தம் = endlos, unendlich  
 அனர்த்தம் = Mißverstehen  
 அனல் = Flamme; Hitze  
 அனாதரவு = Hilflosigkeit  
 அனிச்சை = unwillentlich  
 அனுக்கிரகம் = Gnade; Segen, gute Wünsche  
 அனுகூலம் = günstig; Nutzen  
 அனுசரி-த்த (6./ -க்கிற்- -த்து- -பப்- -க்க) = beachten, einhalten  
 அனுசரித்து = gefällig, versöhnlich (ADV)  
 அனுதாபம் = Sympathie, Mitgefühl; Beileid  
 அனுதினம் = täglich, jeden Tag  
 அனுப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schicken, senden, übermitteln; entlassen  
 அனுபவசாலி = ein Mann mit großer Erfahrung  
 அனுபவம் = Erfahrung, Gefühl  
 அனுபவி-த்த (6./ -க்கிற்- -த்து- -பப்- -க்க) = erfahren, genießen  
 அனுமதி = Erlaubnis, Zustimmung; Genehmigung, Lizenz  
 அனுமதி-த்த (6./ -க்கிற்- -த்து- -பப்- -க்க) = erlauben, lassen; aufnehmen (in)  
 அனுமானம் = Vermutung, Folgerung; logischer Schluß  
 அனுமானி-த்த (6./ -க்கிற்- -த்து- -பப்- -க்க) = vermuten, folgern, schlußfolgern; betrachten, ansehen als  
 அனைத்து = alle(s)  
 அனைவரும் = alle (Personen)  
 அஜாக்கிரதை = Sorglosigkeit, Nachlässigkeit  
 அஜீரணம் = Verdauungsstörung  
 அஷ்டமி = achter Tag des zunehmenden oder abnehmenden Mondes  
 அஸ்தமி-த்த (6./ -க்கிற்- -த்து- -பப்- -க்க) = untergehen (Mond, Sonne)  
 அஸ்திவாரம் = Fundament; Basis

அஹிம்சா = Gewaltlosigkeit; siehe: அஹிம்சை  
 அஹிம்சை = Gewaltlosigkeit  
 ஆ-த் (0./ -கிற்- -கி/ய்- -வ்- -க) = sein, werden  
 ஆக்கம் = Nutzen, Hilfe; Fortschritt, Wohlstand; Schöpferkraft; Schöpfung  
 ஆக்கியோன் = Autor, Hersteller  
 ஆக்கிரமி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = besetzen, annectieren  
 ஆக்கிரமைப்பு = Angriff, Überfall; unberechtigte Inbesitznahme  
 ஆக்கிவிடு-த் (4./ -கிற்- -விட்டு- -வ்- -அ) = machen zu  
 ஆக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = machen (zu), verursachen, verwandeln  
 ஆக்ரோஷம் = Wut  
 ஆக = als, wie, so daß; alles in allem; vollständig, durch und durch; Suffix zur Bildung eines ADV  
 ஆகட்டும் = laß es so sein, so sei es, `OK'  
 அகப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = wiederhergestellt werden  
 ஆகமொத்தம் = alles in allem  
 ஆகவே = daher, deshalb  
 ஆகாது = sollte nicht, darf nicht  
 ஆகாயம் = Himmel  
 ஆகாரம் = Nahrung  
 ஆகவே = daher  
 ஆகிய = (am Ende einer Aufzählung) `die Vorgenannten', so  
 ஆகியோர் = (am Ende einer Aufzählung:) diese (Personen)  
 ஆகிவிடு-த் (4./ -கிற்- -விட்டு- -வ்- -அ) = werden zu  
 ஆகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sein, werden; werden zu; sich verwandeln in etwas; passieren  
 ஆகையால் = daher, deshalb  
 ஆங்காங்கு = zerstreut (örtlich), hier und dort  
 ஆங்காங்கே = hier und dort  
 ஆங்காரம் = Stolz, Arroganz; heftiger Zorn  
 ஆங்கு = dort; siehe: அங்கு  
 ஆச்சரியம் = Erstaunen, Verwunderung; Überraschung  
 ஆச்சரியமாய் = erstaunlich (ADV)  
 ஆச்சி = Großmutter; alte Frau; Hausfrau  
 ஆசனம் = Sitz; Yogapositionen  
 ஆசாமி = Mensch, Person  
 ஆசாரி = Schreiner, Zimmermann, Goldschmied  
 ஆசாரியர் = spiritueller Meister;  
 ஆசான் = gelehrte Meister; Guru  
 ஆசி = Segen, Segenswunsch  
 ஆசிரவதி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = segnen, Gutes wünschen  
 ஆசிரவாதம் = Segen; Segenswunsch  
 ஆசிரமம் = Aschram; Armenhaus  
 ஆசிரியர் = Lehrer, Autor, Herausgeber, Redakteur  
 ஆசிரியை = Lehrerin; Autorin  
 ஆசுவாசம் = Erleichterung, Trost  
 ஆசை = Wunsch, Verlangen, Liebe  
 ஆசைக்காட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = locken, verlocken  
 ஆசைப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = wünschen, wollen  
 ஆட்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = besitzen, beherrschen  
 ஆட்சி = Herrschaft, Regierung, Verwaltung  
 ஆட்சிமொழி = Amtssprache  
 ஆட்சேபம் = Einwand; Protest  
 ஆட்சேபி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = protestieren, Einwände erheben  
 ஆட்டம் = Tanzen, Tanz, Spiel, Wettkampf (im Sport)  
 ஆட்டிவை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = herumkommandieren  
 ஆட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = bewegen, wackeln, schwenken; mahlen, zerreiben  
 ஆட்டுக்கல் = großer Steinmörser  
 ஆட்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = unterwerfen  
 ஆடம்பரம் = Pomp, Schau; Luxus  
 ஆடல் = (klassischer) Tanz  
 ஆடவன் = Mann, männliche Person  
 ஆடி = Name des vierten Tamilmonats (Mitte Juli-Mitte August); Spiegel  
 ஆடு = Schaf, Ziege; rhythmische Bewegung, Spiel, Tanz

ஆடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = tanzen; sich hin- und herbewegen; sich schütteln  
 ஆடுகளம் = Spielfeld  
 ஆடுமாடு = Vieh  
 ஆடை = Kleidung; Haut auf der Milch  
 ஆண் = Mann, männlich  
 ஆண்குழந்தை = männliches Kind, Junge  
 ஆண்டவன் = Gott, Herr  
 ஆண்டு = Jahr; Zeitrechnung  
 ஆண்பிள்ளை = Mann; Sohn, Junge  
 ஆண்மை = Männlichkeit  
 ஆணவம் = Arroganz  
 ஆணழகன் = schöner Mann  
 ஆணி = Nagel; Achsnagel; Hühnerauge  
 ஆணித்தரம் = fest, nachdrücklich  
 ஆணை = Befehl, Kommando; Schwur  
 ஆணையர் = hoher Verwaltungsbeamter  
 ஆணையாளர் = Bevollmächtigte (Kommissar)  
 ஆத்தா = Mutter; siehe: ஆத்தாள்  
 ஆத்தாள் = Mutter  
 ஆத்திரப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = zornig werden  
 ஆத்திரம் = Wut, Ärger; Hast  
 ஆத்ம திருப்தி = innere Befriedigung  
 ஆத்மா = Seele; Person  
 ஆத்மார்த்தம் = Übereinstimmung; Identifikation  
 ஆதங்கம் = Gefühl des Bedauerns, der Besorgnis  
 ஆதரவாளர் = Anhänger, Sympathisant  
 ஆதரவு = Unterstützung, Schutz, Patronage  
 ஆதரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = unterstützen; liebevolles Interesse zeigen, Patronage geben  
 ஆதாயம் = Profit, Gewinn  
 ஆதாரம் = Ursprung, Quelle; Basis; Grundlage; Beweis; Stütze, Unterstützung  
 ஆதி = Anfang; sehr alt; von... an; ursprünglich, grundlegend; (am Ende einer Aufzählung) usw.  
 ஆதிதிராவிடர் = Harijan  
 ஆதியோடந்தமாக = von Anfang bis Ende (ADV)  
 ஆதிவாசி = Stammesgesellschaft, Stamm; Stammesangehöriger  
 ஆந்தை = Eule  
 ஆப்பம் = dicker Reispfannkuchen  
 ஆபத்து = Gefahr; Schaden, Schädlichkeit  
 ஆபரணம் = Schmuckstück  
 ஆபாசம் = Obszönität; Geilheit; Schmutz, Müll  
 ஆம் = ja; Ordinalsuffix  
 ஆமவடை = herzhaftes Ölgebäck aus Linsenmehl  
 ஆமாம் = ja  
 ஆமை = Schildkröte  
 ஆமோதி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = zustimmen, übereinstimmen; sekundieren, unterstützen  
 ஆய் = als, wie, so daß; Suffix zur Bildung eines ADV  
 ஆய்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = abkneifen, entfernen; analysieren  
 ஆய்வாளர் = Forscher, Untersuchende; Inspektor  
 ஆய்வு = Inspektion, Untersuchung, Erforschung; Erwägung  
 ஆய்வுரை = Vortrag über seine Forschung  
 ஆயத்தம் = Bereitschaft, Vorbereitung  
 ஆயர் = Kuhhirte; Bischof  
 ஆயா = Kindermädchen; Krankenpflegerin; Großmutter, Oma  
 ஆயாசம் = Müdigkeit, Erschöpfung, Ermüdung  
 ஆயிரக்கணக்கில் = zu tausenden  
 ஆயிரம் = tausend  
 ஆயிற்று = es ist richtig, es ist in Ordnung  
 ஆயினும் = nichtsdestoweniger, obwohl, trotzdem  
 ஆயுதம் = Waffe, Werkzeug  
 ஆயுர்வேதம் = medizinisches System, Ayurveda

ஆயுள் = Leben, Lebenszeit  
 ஆயுள் கைதி = lebenslänglich Gefangener  
 ஆயுள் தண்டனை = lebenslängliche Gefängnisstrafe  
 ஆர்ந்த = voll von, habend  
 ஆர்ப்பரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = tosen (Wellen); (Losungen) brüllen; Ovationen bereiten  
 ஆர்ப்பாட்டம் = Bewegung und Lärm; Demonstration; Show, Pomp  
 ஆர்வம் = Interesse; Eifer; Freude, Vergnügen; Verlangen, Liebe  
 ஆர்வலர் = Liebhaber  
 ஆர்ஜிதம் = Enteignung, Aneignung von Land durch die Regierung  
 ஆர = vollständig  
 ஆரத்தி = Teller für Begrüßungszeremonie; rotes Wasser für Begrüßungszeremonie  
 ஆரம்பச் சுகாதார நிலையம் = Dorfkrankenhaus, Primary Health Centre  
 ஆரம்பப் பள்ளி = Grundschule  
 ஆரம்பம் = Anfang, Beginn  
 ஆரம்பி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = anfangen, beginnen  
 ஆராவாரம் = Geschäftigkeit; Reklame; leere Show  
 ஆரவாரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = brüllen, brausen  
 ஆராதனை = Gottes- oder Heiligenverehrung durch Blumenopfer etc.  
 ஆராதி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = verehren  
 ஆராய்-த் (2./ -கிற்- -ந்து- -வ- -அ) = gründlich suchen, untersuchen; analysieren, erforschen; abwägen  
 ஆராய்ச்சி = Forschung, Untersuchung  
 ஆருயிர் = Liebste(r)  
 ஆரோக்கியம் = Gesundheit  
 ஆரோகணி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = aufsteigen, besteigen  
 ஆலமரம் = Banyanbaum  
 ஆலயம் = Tempel  
 ஆலை = Fabrik  
 ஆலோசகர் = Berater, Ratgeber  
 ஆலோசனை Nachdenken, Beratung, Konsultation  
 ஆலோசனை-த்து-த் (3./ -கிற்- -இ- -வ- -அ) = eine Beratung abhalten  
 ஆலோசி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = konsultieren; überdenken  
 ஆவணம் = Dokument, Akte, Aufzeichnung, Urkunde  
 ஆவணி = Name des fünften Tamilmonats, (Mitte August-Mitte September)  
 ஆவது = zumindest, sogar; Indefinitivsuffix; Ordinalsuffix; Suffix zur Bezeichnung dessen, was nachfolgend detailliert beschrieben werden soll  
 ஆவது ... -ஆவது = entweder oder; Ausdruck von Befürchtungen oder Zweifeln  
 ஆவல் = Interesse, Neugier; Wunsch, Verlangen  
 ஆவி = Atem, Leben; Dampf; Dämpfe; Geist (eines Verstorbenen)  
 ஆவிபிடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = heiße Dämpfe inhalieren  
 ஆவேசம் = Wahnsinn, Raserei; Wut; religiöse Besessenheit  
 ஆவேசமான = ekstatisch, rasend (ADJ)  
 ஆழ்-த் (2./ -கிற்- -ந்து- -வ- -அ) = eingetaucht sein; versinken, versunken sein; vertieft sein in  
 ஆழ்குழாய்க் கிணறு = Tiefbohrbrunnen  
 ஆழ்த்து-த் (3./ -கிற்- -இ- -வ- -அ) = fallen machen; hineintreiben in  
 ஆழ்ந்த = tiefempfunden, tiefgründig; tief (ADJ)  
 ஆழ்ந்து = intensiv, gründlich, tief (ADV)  
 ஆழம் = Tiefe, tief; Grund  
 ஆள் = Person, Individuum; Mann  
 ஆள்-த் (5./ -கிற்- ஆண்டு- -வ- -அ) = herrschen über, beherrschen  
 ஆள்படை = Gefolgschaft von Helfern  
 ஆளர் = besitzanzeigendes Suffix; Suffix, das eine Person bezeichnet, die etwas ist oder tut  
 ஆளாக்கு-த் (3./ -கிற்- -இ- -வ- -அ) = jemanden in Form bringen, heraufbringen, erziehen; fallen machen; hineintreiben in  
 ஆளாகு-த் (3./ -கிற்- -இ- -வ- -அ) = ausgesetzt, unterworfen sein; hochkommen, etwas werden; in die Pubertät kommen (Mädchen)  
 ஆளுகை = pro Kopf, pro Person, jedem einzelnen  
 ஆளுநர் = Gouverneur eines indischen Bundesstaates  
 ஆளும் கட்சி = Regierungspartei  
 ஆற்றங்கரை = Flußufer  
 ஆற்றல் = Fähigkeit, Können, Leistungsfähigkeit; Energie, Kraft

ஆற்றாமை = Hilflosigkeit, hoffnungslose Situation, Verzweiflung; Beschwerde, Mißstand  
 ஆற்று-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = abkühlen; beruhigen; heilen; trocknen; trösten; ausführen, verrichten, vollziehen; Vortrag, Rede halten  
 ஆற்றுப்படுத்து-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = kanalisieren  
 ஆறப்போடு-த் (4./ -கிற- -போட்டு- -வ்- -அ) = aufschieben  
 ஆறரை = sechseinhalb  
 ஆறறிவு = Vernunft  
 ஆறு = (nach Peyareccam) so daß, in der Weise wie  
 ஆறு = Fluß  
 ஆறு = sechs  
 ஆறு-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = beschwichtigt werden, abkühlen; heilen; nachlassen  
 ஆறுதல் = Trost  
 ஆன்மா = Seele  
 ஆன்மீகம் = Spiritualität, Religion  
 ஆன = Suffix zur Bildung eines ADJ  
 ஆனந்தம் = Glück  
 ஆனந்தி-த்த் (6./ -க்கிற- -த்து- -ப்ப்- -க்க) = sich glücklich fühlen  
 ஆனால் = (dann) aber; wenn; was betrifft  
 ஆனாலும் = trotzdem, jedoch, nichtsdestoweniger  
 ஆனி = Name des dritten Tamilmonats (Mitte Juni-Mitte Juli)  
 ஆனை = Elefant; siehe: யானை  
 ஆஜர்படுத்து-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = vorführen (vor Gericht)  
 ஆஜராகு-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = anwesend sein, zur Stelle sein  
 ஆஸ்தானம் = Königshof  
 ஆஸ்திகம் = Theismus  
 இ = dies (ADJ); siehe: இந்த  
 இகம் = Leben in dieser Welt  
 இகழ்-த் (2./ -கிற- -ந்து- -வ்- -அ) = verunglimpfen, verachten; mit Verachtung behandeln  
 இகழ்ச்சி = Verunglimpfung, Respektlosigkeit  
 இங்கனம் = so, auf diese Weise, Abschlußformel im Brief; siehe: இங்ஙனம்  
 இங்கிதம் = Schicklichkeit, Umsicht  
 இங்கு = hier; siehe: இங்கே  
 இங்கே = hier  
 இங்ஙனம் = so, auf diese Weise, Abschlußformel im Brief  
 இங்ஙனமாக = auf diese Weise (ADV)  
 இச்சை = großes Verlangen; sexuelles Verlangen  
 இசைவு = Krampf  
 இசை = Musik, Melodie  
 இசை-த்த் (6./ -க்கிற- -த்து- -ப்ப்- -க்க) = singen; Musikinstrument spielen  
 இசை-த் (2./ -கிற- -ந்து- -வ்- -ய) = zustimmen; übereinstimmen, angenehm sein; in Harmonie sein  
 இசைக் கருவி = Musikinstrument  
 இசைக் குழு = Orchester, Combo  
 இசையமை -த்த்(6./ -க்கிற- -த்து- -ப்ப்- -க்க) = komponieren, Musik arrangieren  
 இசையமைப்பாளர் = Komponist (von Filmmusik)  
 இசைவு = Annahme, Zustimmung; Eignung, Harmonie, Übereinstimmung  
 இஞ்சி = Ingwer  
 இட்லி = Dampfreiskuchen  
 இட்லித்தட்டு = Einsatz für Iltidämpftopf  
 இடது = links  
 இடதுசாரி = linker Flügel, linksgerichtet, Linke  
 இடம் = Ort, Stelle, Platz  
 இடம்கொடு-த்த் (6./ -க்கிற- -த்து- -ப்ப்- -க்க) = zulassen, erlauben, Raum geben  
 இடம்பெறு-த் (4./ -கிற- -பெற்று- -வ்- -அ) = einen Platz finden, eingeschlossen sein  
 இடம்போடு-த் (4./ -கிற- -போட்டு- -வ்- -அ) = Platz besetzen  
 இடமாற்றம் = Versetzung  
 இடர் = Ärger; Hindernis; Leid  
 இடர்பாடு = Ärger, Hindernis; Leid  
 இடறு-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = stolpern, mit dem Fuß gegen etwas stoßen  
 இடி = Schlag; Donner  
 இடி-த்த் (6./ -க்கிற- -த்து- -ப்ப்- -க்க) = schlagen, zerschmettern; abreißen; stoßen; donnern  
 இடி-த் (2./ -கிற- -ந்து- -வ்- -ய) = zerschmettern; zusammenbrechen; zerbrochen sein

இடிதாங்கி = Blitzableiter  
 இடிபாடுகள் = Trümmer (nur Pl.)  
 இடியாப்பம் = gedämpfte Nudeln aus Reismehl  
 இடுக்கண் = Qual, Elend, Not, Hindernis  
 இடுக்கு = Spalte, Spalt  
 இடுக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = eingeklemmt festhalten; Kind auf der Hüfte tragen; die Augen zusammenkneifen  
 இடுகாடு = Verbrennungsplatz, Friedhof  
 இடுங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = die Augen zusammenkneifen  
 இடுப்பு = Taille, Hüfte  
 இடுப்புவலி = Schmerz im Zusammenhang mit Wehen  
 இடை = Taille, Mittelteil; zwischen  
 இடைக்காலம் = vorläufig, einstweilig, interim; Mittelalter  
 இடைஞ்சல் = Hindernis  
 இடைத்தரகர் = Mittelsmann  
 இடைத்தேர்தல் = Neuwahl (Zwischenwahl), Nachwahl  
 இடைநிலை = Mittel-, Zwischen-  
 இடைநிலைப் பள்ளி = Mittelschule (6.-8.Klasse)  
 இடைநிறுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = aufschieben  
 இடைநீக்கம் = Suspendierung, Amtsenthebung  
 இடைப்பட்ட = zwischen (ADJ)  
 இடைமறி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = unterbrechen; versperren; abfangen  
 இடையறாத = ununterbrochen, unaufhörlich (ADJ)  
 இடையறாமல் = ununterbrochen (ADV)  
 இடையன் = Schäfer, Kuhhirt  
 இடையிடையே = zwischendurch, hin und wieder  
 இடையில் = zwischen, mitten in  
 இடையீடு = Unterbrechung; Pause  
 இடையூறு = Vereitelung, Hinderung  
 இடையே = zwischen, mitten in; siehe: இடையில்  
 இடைவிடாத = fortlaufend (ADJ)  
 இடைவிடாமல் = ununterbrochen, fortlaufend (ADV)  
 இடைவெளி = Zeitabstand, Zwischenzeit; Pause; Zwischenraum, Entfernung  
 இடைவேளை = Pause  
 இணங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = nachgeben; sich fügen, willfahren, zustimmen, sich halten an  
 இணை = Gleichheit, Gleichsein; Partner; Parallele; Prefix in den Bedeutungen ko-, mit-  
 இணை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verbinden, einverleiben; zusammenfügen  
 இணை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = zusammengefügt sein; sich vereinigen; zusammenhängen  
 இணைப்பு = Verbinden, Zusammenfügen; Stromanschluß; Vereinigung, Union; Beilage (Zeitschrift)  
 இணைபிரியாமல் = unzertrennlich (ADV)  
 இணையம் = Korporation, Vereinigung  
 இத்தகைய = diese Art von (ADJ)  
 இத்தனை = so viele, so viel  
 இத்தனைக்கும் = trotzdem, trotz all diesem  
 இத்துணை = so viele, so viel; siehe: இத்தனை  
 இதம் = Trostgefühl, angenehmes Gefühl  
 இதயத் துடிப்பு = Herzschlag  
 இதயம் = Herz  
 இதர = andere (ADJ)  
 இதழ் = Blütenblatt; Lippe; Augenlid; Palmblatt; Grashalm; Zeitung, Zeitschrift, Ausgabe  
 இதழியல் = Journalismus  
 இது = das, es, dieses; (Personalpronomen 3. Person Sg. neutrum)  
 இதுவரை = bis jetzt, bisher  
 இதுவரையில் = bis dahin  
 இந்த = diese(r, s) (ADJ)  
 இந்திரஜாலம் = magische Kunst  
 இந்திரியம் = Sinnesorgan  
 இந்நேரம் = zu der Zeit, unterdessen  
 இப்படி = so, auf diese Art und Weise  
 இப்படிக்கு = Abschlußfloskel im Brief ('hochachtungsvoll' o.ä.)  
 இப்படிப்பட்ட = solcher Art (ADJ)



இப்பேர்ப்பட்ட = so eine (Person) (ADJ)  
 இப்பொழுது = jetzt, zu dieser Zeit; siehe: இப்போது  
 இப்போது = jetzt, zu dieser Zeit  
 இம்சி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = ärgern, Schwierigkeiten machen, behelligen, belästigen  
 இம்சை = Körperschaden, Folter; Ärger  
 இம்மி = kleiner Teil, Stückchen  
 இம்மை = Leben in der Welt, gegenwärtige Geburt  
 இமை = Augenlid  
 இமை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = blinzeln, zwinkern  
 இமைப்பொழுது = Augenblick, Moment  
 இயக்கம் = (Volks)Bewegung, Kampagne; Funktionieren; Regie  
 இயக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = arbeiten (Maschine, Institution etc.); betreiben; Regie führen  
 இயக்குநர் = Direktor; Regisseur  
 இயக்குனர் = Direktor; Regisseur; siehe: இயக்குநர்  
 இயங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Maschine bedienen; in Betrieb sein, laufen (Maschine)  
 இயந்திரம் = Maschine, Maschinerie  
 இயல் = Natur; Kapitel; Suffix, das ein Wissenschaftsgebiet bezeichnet oder die Natur einer Sache angibt  
 இயல்-த் (5./ -கிற்- -இயன்று- -வ்- -அ) = möglich sein, können  
 இயல்பு = Charakter, Eigenschaft, Eigentum; Natürlichkeit, Normalität  
 இயலாமை = Unfähigkeit, Hilflosigkeit  
 இயற்கை = Natur, Sinnesart  
 இயற்கையாக = natürlich (ADV)  
 இயற்கையெய்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sterben  
 இயற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schaffen, erschaffen, dichten; Gesetz erlassen; praktizieren  
 இயை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = in Harmonie sein  
 இயைபு = Harmonie, harmonische Beziehung  
 இர-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = inständig bitten  
 இரக்கம் = Sympathie, Mitgefühl  
 இரக்கமான = flehentlich, flehend (ADJ)  
 இரகசியம் = Geheimnis; siehe: ரகசியம்  
 இரங்கல் = Kondolenz  
 இரங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = mitleidig werden; bemitleiden  
 இரட்சகன் = Beschützer  
 இரட்சி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = schützen, retten, erlösen  
 இரட்டி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verdoppeln, zweiteilen  
 இரட்டிப்பு = doppelt, zweifach; Doppelung  
 இரட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = verdoppeln  
 இரட்டை = doppel-, zwei-, Zwillings-, Paar-  
 இரட்டைப்பிள்ளை = Zwilling  
 இரட்டையர் = Zwillinge; Paar; Doppel  
 இரண்டு = zwei  
 இரண்டுபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = zweigeteilt sein  
 இரத்த அழுத்தம் = Blutdruck  
 இரத்த ஓட்டம் = Blutkreislauf  
 இரத்தக் கண்ணீர் = bittere Tränen (wörtl. Blut-Tränen)  
 இரத்தக் குழாய் = Ader  
 இரத்தக் கொதிப்பு = zu hoher Blutdruck  
 இரத்தப்போக்கு = heftige Blutung  
 இரத்தம் = Blut  
 இரத்தினம் = Edelstein; siehe: ரத்தினம்  
 இரவல் = Ausleihe, Leihen; Geliehenes  
 இரவு = Nacht  
 இராணுவம் = Heer, Armee  
 இராத்திரி = Nacht  
 இரு = zwei, beide  
 இரு-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = sein, existieren, sich befinden, warten, bleiben, wohnen  
 இருக்கை = Sitz  
 இருட்டு = Dunkelheit, dunkel  
 இருட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = dunkel werden  
 இருண்ட = dunkel (ADJ)

இருதயம் = Herz  
 இருந்தாலும் = obwohl, nichtsdestoweniger  
 இருந்து = Ablativsuffix  
 இருந்துகொண்டிரு-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = bestehen bleiben, dauern  
 இருந்தும் = nichtsdestoweniger, obwohl  
 இருநூறு = zweihundert  
 இருப்பிடம் = Wohnen, Wohnung; Studienplatz, Arbeitsplatz  
 இருப்பினும் = nichtsdestoweniger; obwohl  
 இருப்பு = Vorrat, Reserve; Präsenz; Verzögerung  
 இருபதினாயிரம் = zwanzigtausend  
 இருபது = zwanzig  
 இருபாலார் = beide Geschlechter  
 இரும்பு = Eisen, Stahl  
 இரும்புத்திரை = eiserner Vorhang  
 இரும்புப்பெட்டி = Tresor  
 இருமல் = Husten  
 இருமு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = husten  
 இருமுடி = Tuchbeutel mit Doppelkammer, den Sabarimalai-Pilger auf dem Kopf tragen  
 இருவர் = beide, Paar  
 இருவரும் = alle beide (Personen)  
 இருவழி = Doppelgeleise, zweispurige Straße; wechselseitig, gegenseitig  
 இருள் = Dunkelheit  
 இருள்-த் (5./ -கிற்- -இருந்து- -வ்- -அ) = dunkel werden  
 இரை = Beute  
 இரை-த்த் (6./ -க்கிற்- த்து- -ப்ப்- -க்க) = keuchen, schnaufen  
 இரை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = ermahnen, anschreien; knurren (Magen); schreien  
 இரைச்சல் = Lärm und Durcheinander; Geschrei; Geräusch  
 இரைப்பை = Magen  
 இல்லம் = Haus; Wohnheim; Heim  
 இல்லறம் = Leben als Haushälter  
 இல்லாத = ohne, abwesend, nicht vorhanden (ADJ)  
 இல்லாதபடியால் = wegen des Nichtvorhandenseins  
 இல்லாமல் = ohne (ADV)  
 இல்லாமை = Nichthaben; Armut  
 இல்லாவிட்டால் = ohne, wenn es nicht gibt (konzessiv), falls nicht, wenn nicht  
 இல்லாவிட்டாலும் = selbst ohne, auch wenn es nicht gibt (konzessiv)  
 இல்லாவிடில் = andernfalls; sonst, für den Fall, daß nicht  
 இல்லை = nein, nicht  
 இலக்கணம் = Grammatik  
 இலக்கம் = Zahl, Ziffer  
 இலக்கியம் = Literatur; Werk  
 இலக்கு = Ziel  
 இலகு = Leichtigkeit; leichtgewichtig  
 இலங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = leuchtendes Beispiel sein  
 இலட்சியம் = Ziel, Ideal  
 இலந்தை = Baum und seine Frucht, Jujube  
 இலவங்கம் = siehe: லவங்கம்  
 இலவச = kostenlos, gratis (ADJ)  
 இலவசம் = kostenlos, gratis; Zugabe  
 இலவசமாக = kostenlos, gratis (ADV)  
 இலவம் பஞ்சு = Baumwolle vom silk-cotton tree  
 இலவமரம் = Baum, silk-cotton tree  
 இலாபம் = Profit, Gewinn  
 இலுப்பை = Baum, South Indian Mahua  
 இலேசாக = leicht (ADV)  
 இலேசான = leicht (ADJ)  
 இலேசில் = leicht  
 இலேசு = leicht  
 இலை = Blatt  
 இவ்வளவு = soviel  
 இவ்வாறு = so, auf diese Weise

இவ்விடம் = dieser Ort, an diesen Ort; so  
 இவர் = er, dieser (auch Plural)  
 இவள் = sie(Sg.f.), diese  
 இவன் = er, dieser  
 இழ-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = verlieren  
 இழப்பு = Verlust  
 இழித்து = herabsetzend  
 இழிந்த = niedrig, schäbig (ADJ)  
 இழிவு = Herabwürdigung, Erniedrigung; Gemeinheit; Schande  
 இழு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = schieben, ziehen, zerren; krampfhaft zucken  
 இழுக்கு = Fehler, Makel  
 இழுத்தடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = kommen lassen; verzögern, hinauszögern  
 இழுத்து = vorsätzlich  
 இழுப்பறை = Schublade  
 இழுப்பு = Ziehen; Krampf, Zuckung; Strömung  
 இழை = Garn; Draht, Faser; Faden  
 இழை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = glätten, hobeln; einreiben; weben; einlegen; flechten;  
 இழை-த் (2). -கிற்- -ந்து- -வ்- -ய) = berühren; vermischen; freundschaftlichen Umgang pflegen;  
 இளக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schmelzen, verflüssigen  
 இளகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = weich werden  
 இளநீர் = junge Kokosnuß; Wasser der jungen Kokosnuß  
 இளப்பம் = Neigung zur Herablassung  
 இளம் = jung, jugendlich, zart; blaß, hell  
 இளமை = Jugend, Jugendlichkeit  
 இளவட்டம் = Jugendalter  
 இளவேனில் = Frühsommer  
 இளி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = grinsen, blöde lachen  
 இளிப்பு = Grinsen  
 இளை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = Gewicht verlieren, dünner werden; schwächer sein  
 இளைஞன் = junger Mann  
 இளைப்பு = Keuchen, Schnaufen  
 இளைய = jünger (ADJ)  
 இற-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = sterben; übersteigen (z.B. Begrenzungen); übertreffen  
 இறக்கம் = Hang, Bergabneigung; Preisabschlag, Preissenkung  
 இறக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = herunterlassen, hinlegen; herabsteigen, absetzen; landen  
 இறக்குமதி = Einfuhr, Import  
 இறக்குமதி செய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = importieren  
 இறக்கை = Flügel; Feder  
 இறகு = Propeller; Feder; einzelne Federsträhne des Pfaus  
 இறங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = hinunterklettern, hinab-, aussteigen; senken  
 இறந்த = jenseits von, über ... hinaus  
 இறந்தகாலம் = Vergangenheit  
 இறந்துபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = fallen, sterben  
 இறப்பு = Tod  
 இறவாமை = Unsterblichkeit  
 இறாள் = Steingarnele  
 இறுதி = Ende; endgültig; letzte  
 இறுதி ஊர்வலம் = Begräbnisprozession  
 இறுதிச் சடங்கு = Begräbniszeremonie  
 இறுதி போட்டி = Endspiel, Finale  
 இறுதி மரியாதை = letzte Huldigung  
 இறுதியாக = letztlich, zuletzt (ADV); siehe: இருதியில்  
 இறுதியில் = letztlich, zuletzt  
 இறை = Gott  
 இறை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = bewässern; verstreuen; verschwenden; Wasser pumpen  
 இறை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = (nur Absolutiv இறைந்து) verstreut sein  
 இறைச்சி = Fleisch  
 இறைஞ்சு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = flehen  
 இறையாண்மை = Souveränität  
 இறையியல் = Theologie  
 இறைவன் = Gott, Hauptgottheit

இன் = süß, angenehm, entzückend  
 இன்பம் = Freude, Genuß, Liebe  
 இன்புறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = genießen; sich erfreuen an  
 இன்மை = Abwesenheit, Ohnesein  
 இன்றி = ohne  
 இன்றியமையாத = unentbehrlich, notwendig (ADJ)  
 இன்றியமையாமை = Unentbehrlichkeit  
 இன்று = heute, heutzutage  
 இன்றை = heute  
 இன்றைக்கு = heute  
 இன்றைய = heutig, der heutigen Zeit (ADJ)  
 இன்றோடு = von heute an  
 இன்ன = solch ein (ADJ)  
 இன்னது = solch ein Ding (wie dies)  
 இன்னாத = schädlich, böse (ADJ)  
 இன்னிசை = Unterhaltungsmusik  
 இன்னும் = (immer) noch, noch mehr; selbst jetzt  
 இன்னொரு = noch ein(e/r) andere(r, s), eine weitere  
 இன்னொருவன் = ein anderer  
 இன்னொன்று = ein anderes  
 இனப் படுகொலை = Völkermord  
 இனம் = Art, Sorte, Klasse; Rasse, Stamm, ethnische Gruppe, Bevölkerungsgruppe  
 இனவெறி = Rassismus  
 இனாம் = Geschenk, Belohnung, gratis  
 இனி = von jetzt an, in Zukunft  
 இனி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = süß sein, angenehm sein  
 இனிது = etwas angenehmes, Annehmlichkeit  
 இனிப்பான = süß (ADJ)  
 இனிப்பு = die Süße, süß, Süßigkeit  
 இனிமேல் = von jetzt an  
 இனிமை = Süße; Glück, Freude  
 இனிய = erfreulich, entzückend, angenehm, süß (ADJ)  
 இஷ்ட தெய்வம் = Familiengottheit  
 இஷ்ட தேவதை = Familiengottheit; siehe: இஷ்ட தெய்வம்  
 இஷ்டம் = Wunsch; freie Entscheidung  
 இஸ்திரிப் பெட்டி = Bügeleisen  
 இஸ்திரிபோடு-த் (4./ -கிற்- -போட்டு- -வ்- -அ) = bügeln  
 ஈ = Fliege  
 ஈ-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = geben, schenken, darbringen  
 ஈகை = Geschenk, Wohltätigkeit  
 ஈச்சை = Dattelpalme  
 ஈசல் = schwärmende Termiten  
 ஈசன் = Gott  
 ஈசான மூலை = nordöstliche Himmelsrichtung  
 ஈசுவரன் = Gott (meistens Schiva); siehe: ஈஸ்வரன்  
 ஈசுவரி = Göttin (meistens Schivas Gttin); siehe: ஈஸ்வரி  
 ஈட்டி = Speer  
 ஈட்டி எறிதல் = Speerwurf  
 ஈட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erwerben  
 ஈட்டுப் பத்திரம் = Schuldschein  
 ஈட்டுறுதி = Pfandversprechen  
 ஈடு = Ausgleich, Ersatz, Pfand; Satz, Serie  
 ஈடுகட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Ersatz leisten, kompensieren  
 ஈடுகொடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = (es)aufnehmen können (mit), gleich stark sein; sich anpassen; kompensieren  
 ஈடுபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = in Anspruch genommen sein  
 ஈடுபடுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = beteiligt sein, in Anspruch genommen sein; sich hingeben an, sich ganz widmen  
 ஈடுபாடு = Interesse, Anteilnahme  
 ஈடுவை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verpfänden  
 ஈடேறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erfüllt werden, sich erfüllen; erlöst werden

ஈயம் = Blei, Zinn  
 ஈயம் பூசு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = verzinnen der Innenseite von Messingtöpfen  
 ஈர் = (andere Form für இரு) zwei  
 ஈர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்- -க்க) = anziehen, anlocken; absorbieren  
 ஈர்க்கு = Palmblattrippe  
 ஈர்க்குச்சி = Palmblattrippe; siehe: ஈர்க்கு  
 ஈர்ப்பு = Attraktion; gewinnendes Wesen; Schwerkraft  
 ஈரவலி = Läuse- bzw. Nißkamm  
 ஈர்ப்பசை = Feuchtigkeit; Mitgefühl  
 ஈரப்பதம் = Luftfeuchtigkeit  
 ஈரம் = Feuchtigkeit, Nässe, Luftfeuchtigkeit; Mitleid, Mitgefühl  
 ஈரல் = Leber  
 ஈளை = Asthma; Sputum  
 ஈற்றயல் = vorletzte (Silbe etc.)  
 ஈற்று = das Kalben  
 ஈறாக = bis herunter zu (ADV)  
 ஈறு = Gaumen; Ende, letzte; letzter Buchstabe im Wort  
 உக்கிரம் = Intensität; Wut  
 உகந்த = angemessen, passend, geeignet  
 உகப்பு = Vergnügen  
 உச்சக்கட்டம் = Höhepunkt; letztes Stadium einer Unterredung  
 உச்ச நீதிமன்றம் = Oberste Gerichtshof  
 உச்சம் = höchster Punkt, Gipfel, Vortrefflichkeit  
 உச்சரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்- -க்க) = aussprechen  
 உச்சரிப்பு = Aussprache, Aussprechen  
 உச்சி = Höhepunkt, Spitze, Zenit, Scheitel  
 உச்சிக்குடுமி = Haarlocke oben auf dem Kopf  
 உச்சிக்கொண்டை = Dutt  
 உச்சிப்பொழுது = Mittag  
 உச்சிமாநாடு = Gipfelkonferenz  
 உச்சிவானம் = Zenit, Himmel über dem Kopf  
 உச்சிவெயில் = Mittagshitze  
 உசிதம் = angemessen, richtig  
 உட்கார்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = sitzen, sich setzen; absinken  
 உட்கார்த்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Sitz geben, jemanden setzen  
 உட்குழு = innere Gruppe; Unterausschuß  
 உட்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = einnehmen, zu sich nehmen, konsumieren; absorbieren, einschließen  
 உட்செலுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = einfügen; injizieren; hineinpumpen  
 உட்பட்ட = unter, innerhalb von (ADJ)  
 உட்பட = einschließlic, zusammen mit (formal: Infinitiv)  
 உட்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = eingeschlossen sein in; unterworfen sein, unterliegen; unterliegen, erliegen, erdulden, sich unterziehen  
 உட்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = jemand. verwickeln in, hineinbringen in  
 உட்பிரிவு = Unterteilung, Untergruppierung  
 உட்புறம் = Innenseite  
 உடம்பு = Körper, Leib  
 உடமை = Besitz  
 உடல் = Körper  
 உடல்நலம் = Gesundheit  
 உடல்நிலை = Gesundheitszustand, Gesundheit  
 உடற்பயிற்சி = Leibesübung, Turnen, Gymnastik  
 உடன் = sofort, plötzlich; als Postposition nach Peyareccam ``sobald..."  
 உடன்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = sich fügen, nachkommen  
 உடன்பாடு = Übereinkunft, Zustimmung, Bestätigung; Vertrag; bejahend  
 உடன்பிறந்த = verschwistert; angeboren  
 உடன்பிறந்தார் = Geschwister pl.  
 உடனடியாக = sofort, unmittelbar, unverzüglich  
 உடனிரு-த்த் (7) -க்கிற்- -ந்து- -ப்- -க்க) = da sein, zur Stelle sein  
 உடனே = sofort, plötzlich  
 உடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்- -க்க) = siehe: உடுத்து-த்

உடுக்கு = kleine Trommel in Stundenglasform  
 உடுக்கை = kleine Trommel in Stundenglasform; siehe: உடுக்கு  
 உடுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = tragen, Sari anlegen  
 உடுப்பு = Kleidung  
 உடும்பு = Eidechse, Monitor lizard  
 உடை = Kleidung  
 உடை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = zerbrechen, zerschlagen, kaputt machen; aufmachen; aufdecken, enthüllen  
 உடை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = zerbrochen werden, brechen, auseinanderbrechen, aufbrechen; herauskommen  
 உடைப்பு = Aufbrechen; Einbruch  
 உடைப்பெடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = brechen (Damm, Ufer)  
 உடைமை = Besitz; siehe: உடமை  
 உடையவர் = Besitzer  
 உடைவாள் = Schwert, Krummsäbel  
 உண்-த் (5./ -கிற்- -உண்டு- -ப்- -ண) = essen, Nahrung zu sich nehmen  
 உண்டாக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erschaffen, machen, herstellen  
 உண்டாகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = gemacht werden, entstehen; schwanger sein  
 உண்டான = der, die, das gehört (ADJ)  
 உண்டி = Nahrung  
 உண்டியல் = Opferstock im Tempel, Spardose, hundi  
 உண்டு = ist, existiert, hat, (es) gibt, da ist (3.Sg. von உள்); ja!  
 உண்ணாவிரதம் = Hungerstreik; religiöses Fasten  
 உண்ணி = Zecke; Pflanzenfresser, Tierfresser  
 உண்மை = Wahrheit, Tatsache; Echtheit; Realität  
 உணர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = fühlen, spüren; verstehen, erkennen  
 உணர்ச்சி = Gefühl, Gemütsbewegung; Sinn  
 உணர்த்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = lehren, mitteilen; zeigen  
 உணர்ந்துகொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = fühlen, spüren, lernen, verstehen  
 உணர்வு = Gefühl, Bewußtsein; Gefühle; Intuition, Instinkt  
 உணவு = Essen  
 உணவுப் பொருள் = Lebensmittel  
 உத்தமபுருஷன் = ausgezeichnete tugendhafter Mann  
 உத்தமம் = das Beste; vollwertig, echt, gediegen, beispielhaft; glückverheißend (im Horoskop)  
 உத்தமன் = Ausgezeichneter, einer, der sich vorbildlich aufführt  
 உத்தரவாதம் = Garantie; Versicherung, Sicherheit  
 உத்தரவு = Befehl, Kommando; Erlaubnis  
 உத்தரவுட்டு-த் (4./ -கிற்- -இட்டு- -வ்- -அ) = Anordnung erlassen, anordnen  
 உத்தியோகம் = Amt; Beruf, Posten, Stelle, Job  
 உத்தேசம் = Zweck, Ziel, Absicht; Vorschlag; Annäherung  
 உத்தேசி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = beabsichtigen; streben nach; vorschlagen  
 உத்வேகம் = Drang, Antrieb, Impuls  
 உதடு = Lippe  
 உதயம் = Sonnenaufgang, Mondaufgang  
 உதவி = Hilfe, Unterstützung; Hilfs-, Unter-, Assistenz-; Katastrophenhilfe  
 உதவித்தொகை = Stipendium, Nothilfe, Unterstützung  
 உதவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = nützlich sein, hilfreich sein; helfen  
 உதறல் = Zittern; Furcht, Panik  
 உதறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = ausschütteln, abschütteln, schütteln, zittern  
 உதாரணம் = Beispiel  
 உதாரணமாக = zum Beispiel (ADV)  
 உதிரம் = Blut  
 உதை = Tritt, Stoß; Prügel  
 உதை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = treten; verprügeln  
 உதைப்பு = Unbehagen, Schuldgefühl  
 உதைபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = getreten werden  
 உந்தி = Nabel  
 உந்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = anstoßen, vorwärtsstoßen, treiben, drängen  
 உப்பளம் = Salzpfanne  
 உப்பு = Salz; salzig  
 உப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = geschwollen sein; schwellen

உப்புக்கண்டம் = Stück gesalzenes/gepökeltes Fleisch  
 உப்புமா = Grießgericht  
 உப = zusätzlich, Zusatz-; Hilfs-, Vize-  
 உபகரணம் = Instrument, Werkzeug; Apparat  
 உபகாரம் = Hilfe  
 உபகாரி = Wohltäter  
 உபசரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = respektvoll behandeln; gastfreundlich sein  
 உபசரிப்பு = Gastfreundschaft  
 உபசாரம் = Gastfreundschaft; Formalität  
 உபத்திரவம் = Hindernis; Mißstand, Ärgernis  
 உபதேசம் = Belehrung, religiöse Lehre, Rat  
 உபதேசி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = belehren, ermahnen; spirituelle Wahrheiten lehren; Mantras lehren; beraten  
 உபநதி = Nebenfluß  
 உபயோகப்படுத்து-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = benutzen  
 உபயோகம் = Vorteil, Unterstützung; Nutzen  
 உபயோகி-த்த்(6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = benutzen  
 உபரி = Überschuß  
 உபாத்தியாயர் = Lehrer  
 உபாயம் = Methode, Mittel; geschickter Schachzug, Strategie  
 உம் = (Suffix) sogar, also, auch; (an jedes Glied einer Aufzählung angehängt:) und  
 உமிழ்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = spucken; ausstrahlen  
 உய்-த் (2-) -கிற்- -ந்து- -வ்- -அ) = erlöst werden, befreit (von Übel) werden  
 உயர் = hoch, höher  
 உயர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = steigen, erhöht werden; zunehmen  
 உயர்ச்சி = höchste Form, erhabener Zustand; Höhe  
 உயர்த்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erhöhen, hochheben; zunehmen; loben  
 உயர்ந்த = hoch, erhöht, höchste (ADJ)  
 உயர்ந்தது = etw. hohes, erhöhtes  
 உயர்ந்தபட்சம் = Maximum, maximal  
 உயர்நிலைப் பள்ளி = Oberschule (bis zur zehnten Klasse)  
 உயர் நீதிமன்றம் = Oberlandesgericht  
 உயர்வு = Zunahme, Erhöhung; Beförderung; hohes Lob  
 உயர = hoch; erhöht, über  
 உயரம் = Höhe, Gipfel; hoch; groß  
 உயரமாய் = hoch (ADV)  
 உயரமான = hoch (ADJ)  
 உயிர் = Leben; Lebewesen, Seele  
 உயிர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = sich entwickeln, entstehen, hervorgehen  
 உயிர்க் கொலை = Mord, kaltblütiger Mord  
 உயிர்கா-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = Leben retten  
 உயிர்ச்சத்து = Vitamin  
 உயிர்ச்சேதம் = Todesopfer  
 உயிர்தரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = lebendig sein  
 உயிர்ப்பி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = wiederbeleben  
 உயிர்பிழை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = überleben  
 உயிர்வாழ்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = leben, am Leben bleiben  
 உயிர்விடு-த் (4./ -கிற்- -விட்டு- -வ்- -அ) = Leben hingeben, für etwas sterben  
 உயிரியல் = Biologie  
 உயிரிழ-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = Leben verlieren  
 உயிரூட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = beleben, wiederbeleben, Leben geben  
 உயிரைக்கொடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = Leben hingeben/opfern, sterben  
 உயிரை வாங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = das Leben nehmen, hinraffen; belästigen  
 உயில் = letzter Wille, Testament  
 உர-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = stark sein, laut sein  
 உரக்க = laut; schwer, heftig  
 உரசல் = Rempeln; Herandrängen; Reibung  
 உரசு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich reiben an; reiben  
 உரத்த = laut  
 உரம் = Dünger  
 உரல் = großer Steinmörser

உராய்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = reiben  
 உரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = abziehen, abschälen, häuten, abreißen, ausreißen, rupfen  
 உரி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich häuten, sich abreiben, ausziehen  
 உரித்தான = charakteristisch, typisch; passend (ADJ)  
 உரித்துக்காட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = enthüllen, offenbaren  
 உரிமம் = Lizenz  
 உரிமை = Recht, Anspruch; genommene Freiheiten; Besitz, Zugehörigkeit  
 உரிமை கொண்டாடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Anspruch erheben, Besitzanspruch erheben; sich Freiheiten herausnehmen  
 உரிமையாக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich aneignen  
 உரிமையாளர் = Eigentümer, Besitzer  
 உரிய = angemessen, passend, richtig; zugehörig, im Besitz von; verdienend, würdig; festgesetzt (ADJ)  
 உரு = Form, Gestalt, Figur  
 உருக்கம் = Mitleid, Zartfühlbarkeit; Schwüle  
 உருக்கமான = flehend (ADJ)  
 உருக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = einschmelzen  
 உருக்குலை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = deformieren, verunstalten; sich zu schaffen machen an  
 உருக்குலை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich verwandeln; verstümmelt werden; zerstört werden  
 உருக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = weich werden, schmelzen; bewegt sein; sich verzehren, sehnen nach; abgehärtet sein  
 உருட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = rollen; hin- und herbewegen; Geräusch machen  
 உருட்டுப்புரட்டு = Betrug  
 உருண்ட = rund (ADJ)  
 உருண்டை = rundes Objekt, Kugel  
 உருப்படி = Stück, Teil  
 உருப்படியாக = intakt, unbeschädigt; nützlich, vorteilhaft (ADV)  
 உருப்படியான = intakt, unbeschädigt; nützlich, vorteilhaft (ADJ)  
 உருப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = etwas werden, Erfolg haben, gedeihen, florieren  
 உருமால் = Turban, Schultertuch  
 உருவம் = Form, Gestalt, Figur; Bild, Abbildung; Silhouette  
 உருவாக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = machen, formen, bilden; gründen, etablieren; hervorbringen  
 உருவாகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = geformt werden; erscheinen, sich entwickeln, sich etablieren, sich bilden  
 உருவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = herausziehen; durchgehen, abstreifen; hinabrutschen  
 உருவெடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verwandeln, entwickeln  
 உருள்-த் (5./ -கிற்- -உருண்டு- -வ்- -அ) = rollen, sich wälzen, schleudern, abrutschen; hineingezogen werden  
 உருளைக்கிழங்கு = Kartoffel  
 உரை = Rede; Kommentar  
 உரை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = kommentieren, darlegen, feststellen, ausdrücken; reiben  
 உரைகல் = Prüfstein, Probestein; Standard  
 உரையாடல் = Gespräch, Unterhaltung, Dialog  
 உரையாடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = reden, rede halten, sich unterhalten  
 உல்லாசப்பயணம் = Vergnügungsfahrt, Picknick  
 உல்லாசப்பயணி = Tourist  
 உல்லாசம் = Spaß  
 உலக்கை = langer Stößel  
 உலக = international, Welt-  
 உலகப்போர் = Weltkrieg  
 உலகம் = Welt, Erde  
 உலகாயதம் = Materialismus  
 உலகு = Welt, Erde; siehe: உலகம்  
 உலர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = trocken werden, trocknen  
 உலர்த்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = trocknen  
 உலவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = umherstreifen; die Runde machen; spazierengehen  
 உலா = Prozession  
 உலாவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = spazierengehen; umherschweifen; umhergehen  
 உலுக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schütteln  
 உலுப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schütteln  
 உலோகம் = Metall



உவ-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) = mögen, sich erfreuen; erfreut sein  
 உவகை = Entzücken, Freude  
 உவப்பு = angenehm, erfreulich  
 உவமானம் = Vergleichsobjekt, Standard des Vergleichs  
 உவமேயம் = Vergleichssubjekt  
 உவமை = Vergleich (durch ein Gleichnis)  
 உவர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = salzig schmecken, zusammenziehend schmecken  
 உழப்பு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = trüben, verwirren; verwirrt, besorgt sein; durcheinander bringen  
 உழவன் = Bauer, Landwirt  
 உழவு = Ackerbau, Pflügen  
 உழு-த்த் (1./ -கிற்- -து- -வ்- -அ) = pflügen, Ackerbau treiben  
 உழை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = schwer arbeiten  
 உழைப்பளி = Schwerarbeiter; Arbeiter  
 உழைப்பு = Schwerarbeit, harte Arbeit  
 உள்ள = innen, in, innerhalb, hinein, drinnen  
 உள்துறை = Innenministerium  
 உள்துறை அமைச்சர் = Innenminister (in den Bundesstaaten)  
 உள்நாட்டு = inländisch, Binnen-  
 உள்நோக்கம் = Hintergedanke, versteckte Absicht; Absicht  
 உள்நோயாளி = Patient in stationärer Behandlung  
 உள்பட = einschließlic (nachgestellt) (formal: Infinitiv; syntaktisch ADV)  
 உற்பாவாடை = Unterrock  
 உள்வாங்கு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = hineinziehen, zurückweichen; tiefliegen; einsinken;  
 verstehen, begreifen  
 உள்ள = ADV-Suffix  
 உள்ளங்கால் = Fußsohle  
 உள்ளங்கை = Handfläche  
 உள்ளடக்கம் = Inhalt, Botschaft; Inhaltsverzeichnis  
 உள்ளடக்கு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = einschließen, enthalten, bestehen aus; unterdrücken  
 உள்ளடங்கு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = eingefallen sein; verborgen sein, latent sein; tief drinnen  
 sein  
 உள்ளது = Realität, Wahrheit, Tatsache  
 உள்ளபடி = wirklich, wahrhaftig  
 உள்ளம் = Inneres, Herz  
 உள்ளவர் = einer, der hat  
 உள்ளாக்கு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = unterwerfen, unterziehen, aussetzen  
 உள்ளாகு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = unterworfen sein, ausgesetzt sein  
 உள்ளாட்சி = örtliche Verwaltung, Gemeindeselbstverwaltung  
 உள்ளாடை = Unterwäsche  
 உள்ளார்ந்த = inner(lich), innewohnend  
 உள்ளி = Knoblauch; Zwiebel  
 உள்ளிட்ட = einschließlic (ADJ)  
 உள்ளிட்டு = einschließlic (ADV)  
 உள்ளூக்குள் = tief innen (drin)  
 உள்ளூணர்வு = Gefühl; Intuition  
 உள்ளூர் = innenstädtisch, innerorts, lokal  
 உள்ளூர்க்காரன் = Ortsansässiger, Hiesiger  
 உள்ளே = innen, in  
 உளப்படுத்து-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = einschließen, dazurechnen, aufnehmen  
 உளவு = Spionage  
 உளவு பார்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = spionieren, Spionage betreiben  
 உளறல் = Unsinn  
 உளறு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = stammeln, stottern; Unsinn reden  
 உளுந்து = Hülsenfrucht, black-gram  
 உளை-த்த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = schmerzen und ziehen (in Gliedern und Gelenken)  
 உளைச்சல் = stechender und ziehender Schmerz in Gliedern und Gelenken; seelische Qual  
 உற்சவம் = Tempelfest, Feier  
 உற்சாகம் = Enthusiasmus, Beharrlichkeit, Ausdauer, höchste Freude  
 உற்பத்தி = Produktion, Entstehung  
 உற்பத்தி செய்-த்த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = produzieren, erzeugen  
 உற்பத்தியாகு-த்த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = hervorgebracht werden; entstehen, produziert werden

உற்றார் = Verwandte; Vertraute  
 உற்று = eifrig, gespannt, aufmerksam  
 உற்றுப்பார்-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = durchdringend ansehen, anstarren  
 உறக்கம் = Schlaf  
 உறங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = (ein)schlafen  
 உறவினர் = Verwandte  
 உறவு = Verwandtschaft, Beziehung; Bindung  
 உறவுமுறை = Verwandtschaftsbeziehung, Beziehung  
 உறி = Hängevorrichtung für Milchtöpfe etc.  
 உறி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = einziehen, hochziehen (Schnupftabak)  
 உறிஞ்சு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schlürfen, aufsaugen, schnupfen; absorbieren; pumpen  
 உறு-த் (4./ -கிற்- -உற்று- -வ்- -அ) = ganz nah sein, in Kontakt kommen  
 உறுதி = Festigkeit, Härte; Sicherheit; Ehrenwort, Versprechen, Versicherung  
 உறுதிகொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = entschlossen sein  
 உறுதிசெய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = festigen; beweisen, bestätigen, bekräftigen  
 உறுதிமொழி = feierliches Versprechen, Gelöbnis; Versicherung; Ratschlag  
 உறுப்பினர் = Mitglied(er)  
 உறுப்பு = Körperteil, Glied; Teil einer Organisation  
 உறுமு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = brüllen, Getöse machen  
 உறை = Überzug; Briefumschlag; Wandverkleidung  
 உறை-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = scharf sein; empfindlich sein; beeindrucken, einfallen  
 உறைப்பு = Schärfe  
 உஷ்ணம் = Hitze; Zorn  
 உஷார் = Aufmerksamkeit, Wachsamkeit; Warnung  
 ஊக்கச் சலுகை = Investitionsanreiz, Investitionsförderung  
 ஊக்கம் = Hartnäckigkeit; Anreiz, Unterstützung; Förderung; Motivierung  
 ஊக்கு = Sicherheitsnadel; Haken, Verschluss  
 ஊக்குவி-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = veranlassen, Anreize geben, ermutigen; aufheitern  
 ஊக்கம் = Vermutung, Annahme  
 ஊகி-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = vermuten, annehmen  
 ஊசல் = Pendel; abgestanden, verrottet  
 ஊசலாட்டம் = Schwanken  
 ஊசலாடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schaukeln, schwanken; zögern, in einem kritischen Stadium sein; aufflackern  
 ஊசி = Nadel; Impfung; Spritze  
 ஊசிப்போடு-த் (4./ -க்கிற்- -போட்டு- -வ்- -அ) = injizieren, Injektion geben  
 ஊஞ்சல் = Schaukel; kritischer Zustand  
 ஊஞ்சலாடு-த் (3./ -க்கிற்- -இ- -வ்- -அ) = sich hin- und herbewegen, schaukeln  
 ஊட்டம் = Ernährung; Nahrung, Stärke  
 ஊட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = eingießen, einflößen; füttern; weitergeben, vermitteln, zuführen; auftragen  
 ஊடல் = Schmollen  
 ஊடாடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schwanken; sich frei bewegen  
 ஊடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schmollen  
 ஊடுருவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = durchstechen, durchdringen; hindurchgehen; infiltrieren; eindringen in  
 உண் = Nahrung  
 ஊத்தப்பம் = Reispfannkuchen  
 ஊதாரி = Verschwender; Extravaganz  
 ஊதியம் = Lohn, Gehalt; Entlohnung  
 ஊது-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = blasen; aufblasen, aufpumpen; pfeifen  
 ஊதுகுழல் = Blasinstrument, Flöte; Blasrohr zum Anfachen des Herdfeuers  
 ஊதுகொம்பு = Signalhorn  
 ஊதுபட்டி = Räucherstäbchen  
 ஊதுவத்தி = Räucherstäbchen; siehe: ஊதுபத்தி  
 ஊமை = stumme Person  
 ஊர் = Dorf, Ort, Stadt, Heimatort  
 ஊர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = kriechen; sich langsam bewegen; jucken  
 ஊர்க்கட்டுப்பாடு = Verbot (das vom Panchayat ausgesprochen wurde)  
 ஊர்க்காவல் படை = Hilfspolizei, Paramilitär  
 ஊர்சுற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich herumtreiben

ஊர்ப்பஞ்சாயத்து = Panchayat, Dorfrat  
 ஊர்ப்புறம் = auf dem Lande, ländliche Region; Außenbezirk, Stadtrand, Dorfrand  
 ஊர்வலம் = Prozession, Umzug, Demonstration  
 ஊரடங்கு உத்தரவு = Ausgangssperre, Ausgehverbot  
 ஊரல் = Juckreiz  
 ஊராட்சித்துறை அமைச்சர் = Minister für Lokalverwaltung, Minister for Local Administration  
 ஊரார் = Dorfbewohner  
 ஊரு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = absondern, hervorquellen; einweichen, sich ausdehen; verwickelt sein in, eingetaucht sein in  
 ஊருணி = Tank, Teich  
 ஊழ் = Schicksal  
 ஊழல் = Korruption  
 ஊழியம் = Dienst  
 ஊழியர் = Angestellte  
 ஊற்று = Quelle, Fontäne  
 ஊற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = gießen; wässern; verschütten, plantschen; schütten, stark regnen  
 ஊற்றுக்கண் = Quellöffnung  
 ஊறு-த் (3./ -பிற்- -இ- -வ்- -அ) = sprudeln, hervorquellen; eingeweicht sein; sich ausbreiten; eingetaucht sein in, durchtränkt sein von  
 ஊறுகாய் = Pickles pl.  
 ஊன்றி = eifrig, intensiv (ADV)  
 ஊன்றிக்கொள் -த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = sich aufstützen  
 ஊன்று -த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = aufsetzen; pflanzen; verwurzelt werden, befestigt werden  
 ஊனம் = Mißgestalt, Körperbehinderung; Rückschlag, Schaden  
 ஊனமுற்றோர் = Behinderte  
 எ- = welche/r/s (ADJ); siehe: எந்த  
 எக்களிப்பு = übergroße Freude  
 எங்கிருந்து = woher?  
 எங்கிருந்தோ = irgendwoher  
 எங்கு = wo  
 எங்கும் = überall  
 எங்கே = wo? wohin?  
 எங்கேயாவது = irgendwo, überall  
 எங்கேயோ = irgendwo  
 எங்ஙனம் = wie, auf welche Weise, wie  
 எச்சம் = Überreste, Überbleibsel, Essensreste  
 எச்சரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = warnen  
 எச்சரிக்கை = Warnung; Vorsicht  
 எச்சில் = Speichel; durch Speichel verunreinigt; Angebissenes, Speisereste  
 எசுமான் = Herr, Meister, Chef, Arbeitgeber im Dorf  
 எஞ்சு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = übrigbleiben  
 எட்டத்தில் = in einiger Entfernung  
 எட்டிக்காய் = Nuß des eTTi-Baumes, nux vomica  
 எட்டு = acht  
 எட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = (Hand) ausstrecken nach; etwas erreichen; ankommen, erreichen  
 எட்டுக்கால்பூச்சி = kleine Spinne (wörtl. achtbeiniges Insekt)  
 எடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = nehmen, hervorziehen, herausnehmen, unternehmen, aufnehmen  
 எடுத்துக்காட்டு = Beispiel; Beweis  
 எடுத்துக்காட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zeigen, offenbaren; darauf hinweisen  
 எடுத்துக்கொள் -த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = (sich) nehmen; annehmen, aufnehmen  
 எடுத்துச்செல்-த் (5./ -கிற்- -சென்று- -வ்- -ல) = wegtragen, wegbringen  
 எடை = Gewicht  
 எடைபோடு-த் (4./ -கிற்- -போட்டு- -வ்- -அ) = wiegen, wägen; abwägen, einschätzen  
 எண் = Zahl; Nummer  
 எண்கோணம் = Achteck  
 எண்ணம் = Gedanke, Meinung, Idee; Plan  
 எண்ணமிடு-த் (4./ -கிற்- -இட்டு- -வ்- -அ) = denken  
 எண்ணிக்கை = Anzahl, Zahl  
 எண்ணிக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = zählen  
 எண்ணு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = annehmen, vermuten; denken; zählen; betrachten als

எண்ணெய் = Öl  
எண்பது = achtzig  
எத்தனி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = sich bemühen, versuchen  
எத்தனை = wieviele? (zählbar; Englisch: how many?)  
எத்தனையோ = so viele, wie viele! (als Ausruf)  
எதிர் = gegenüber, vor; Gegen-; Reaktion  
எதிர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = dagegen sein, sich entgegenstellen, gegenüberstehen  
எதிர்க்கட்சி = Oppositionspartei  
எதிர்காலம் = Zukunft; Zukunftsaussichten; Futur  
எதிர்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = gegenübertreten, begegnen, entgegengehen,  
எதிர்த்து = gegen (Akk.)  
எதிர்நீச்சல்போடு-த் (4./ -கிற்- -போட்டு- -வ்- -அ) = Hindernisse überwinden, gegen den Strom  
schwimmen  
எதிர்ப்பாளர் = Opponent, Gegner  
எதிர்ப்பு = Opposition, Protest  
எதிர்பார்-த்த் (6./ -கிற்- -த்து- -ப்ப்- -க்க) = erwarten  
எதிர்பார்ப்பு = Erwartung, Hoffnung  
எதிர்பாராதவிதமாக = unvorhergesehenerweise (ADV)  
எதிரி = Feind, Gegner, Rivale  
எதிரில் = gegenüber, in die Gegenrichtung  
எதிரே = gegenüber, vor  
எதிரொலி = Echo; Widerhall  
எதிரொலி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = echoen  
எதிரொளி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = reflektieren  
எதிரோட்டம் = Gegenströmung  
எது = welches? was?  
எதுவும் = alles  
எதோ = irgendetwas  
எந்த = welch (ADJ)  
எந்திரம் = Maschine  
எப்படி = wie?  
எப்படிப்பட்ட = wie geartet (ADJ)  
எப்படியாவது = irgendwie  
எப்படியோ = irgendwie  
எப்பேர்ப்பட்ட = was für ein(e) (Person)(ADJ)  
எப்பேர்ப்பட்டவன் = was für ein Mann  
எப்பொழுது = wann?  
எப்போதாவது = irgendwann, manchmal, jederzeit  
எப்போது = wann?; siehe: எப்பொழுது  
எப்போதும் = immer  
எமகண்டம் = ungünstige, unheilvolle Tageszeit  
எய்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = schießen, abschießen  
எய்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erlangen, erreichen  
எரி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verbrennen, versengen  
எரி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = brennen, lodern; verbrennen (intransitiv)  
எரிச்சல் = Ärger, Störung; Brennen, Sodbrennen; Neid  
எரிபொருள் = Brennstoff, Treibstoff  
எரிமலை = Vulkan  
எரிவாயு = Erdgas, Methangas  
எரு = Kompost; Dünger; getrocknete Kuhfladen  
எருக் குழி = Dunggrube  
எருது = Ochse  
எருமை = Wasserbüffel  
எல்லா = alle (ADJ)  
எல்லாம் = ganz, alle, Alles  
எல்லாரும் = alle (Personen)  
எல்லை = Grenze, (abgegrenztes) Gebiet  
எல்லைக்காவல் படை = Grenzschutztruppe, BSF (=Border Security Force)  
எல்லையற்ற = grenzenlos (ADJ)  
எல்லோர் = alle (Personen)  
எலி = Maus, Ratte

எலும்பு = Knochen  
 எலும்புக்கூடு = Skelett  
 எலும்பும்தோலுமாக = mager, knochig (ADV)  
 எலுமிச்சை = Limone, Zitrone  
 எவ்வளவு = wieviel? (nicht zählbar - English: how much?)  
 எவ்வளவோ = so viel, eine Menge  
 எவ்வாறு = in welcher Weise, wie?  
 எவ்விதம் = auf welche Art  
 எவ்வு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich strecken  
 எவர் = wer?  
 எழில் = Schönheit, Reiz  
 எழு-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = aufstehen, sich erheben  
 எழுச்சி = Verjüngung, Renaissance; Aufstand  
 எழுத்தாளர் = Schriftsteller  
 எழுத்து = Buchstabe; Unterschrift, schriftlich; Handschrift  
 எழுதிவை-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = vermachen, vererben, überschreiben; dotieren, ausstatten  
 எழுது-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schreiben; zeichnen; malen; notieren, niederschreiben  
 எழுந்திரு-த்த (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = aufstehen, sich erheben; aufwachen  
 எழுப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = aufwecken; hervorbringen; erheben  
 எழுபத்தைந்து = fünfundsiebzig  
 எழுபது = siebzig  
 எழும்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = hochgehen, steigen; sich zeigen, auftreten  
 எள் = Sesam, Sesamkorn  
 எளிது = etwas einfaches, einfache Sache  
 எளிமை = Einfachheit; Bescheidenheit  
 எளிய = einfach, klar; arm; billig (ADJ)  
 எறி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = werfen  
 எறும்பு = Ameise  
 என்-த் (5./ -கிற்- -என்று- -ப்- -அ) = sagen, sprechen, fragen, denken; in verschiedenen Formen als Markierung (in)direkter Rede benutzt  
 என்று = so (Zitativpartikel am Ende einer (in)direkten Rede); welcher Tag?, an welchem Tag?  
 என்றும் = immer, allzeit  
 என்றைக்கு = wann?, an welchem Tag?  
 என்ன = was? welches?, was für ein?  
 என்னமோ = irgendwas  
 எனவே = daher, deshalb  
 எனினும் = dennoch, jedoch  
 ஏ = Anruf-Partikel ``He (du!)"; Betonungspartikel  
 ஏக்கம் = Sehnsucht; Schmachten  
 ஏகப்பட்ட = unzählig, übermäßig, ungeheuer, gewaltig  
 ஏகாதசி = elfter Tag im Mondmonat; Hungern  
 ஏகாந்தம் = Einsamkeit  
 ஏகாலி = Wäscher  
 ஏங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich sehnen nach; schmachten  
 ஏச்சு = Schimpfen, Beschimpfung  
 ஏசு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schimpfen, beschimpfen  
 ஏட்டு = Polizeiwachtmeister, head constable  
 ஏடு = Zeitung, Zeitschrift; Seite; Palmblattmanuskript; Register,  
 ஏணி = Leiter  
 ஏத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = loben, preisen  
 ஏதாவது = irgendetwas  
 ஏது = woher?; was?; Grundlage, Grund;  
 ஏதும் = irgendein (nachgestellt), (+Neg.) `kein'  
 ஏந்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = hochhalten, tragen; Hand ausstrecken; festhalten  
 ஏப்பம் = Rülpsen  
 ஏமாற்றம் = Enttäuschung  
 ஏமாற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = täuschen, betrügen; verleiten zu  
 ஏமாறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = enttäuscht werden; betrogen werden  
 ஏய்-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = prellen, narren; ausweichen, sich drücken  
 ஏர் = Pflug

ஏராளம் = große Zahl, Menge  
 ஏராளமாக = reichlich (ADV)  
 ஏரி = Binnensee  
 ஏலக்காய் = Kardamomkapsel  
 ஏலம் = Auktion; Kardamom  
 ஏவல் = Befehl, Kommando  
 ஏவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = loslassen auf, losgehen auf  
 ஏழ்மை = Armut  
 ஏழு = sieben  
 ஏழை = arm; arme Person  
 ஏழ்மை = Armut; siehe: ஏழ்மை  
 ஏற்கனவே = schon, früher, vorher, eh schon  
 ஏற்கெனவே = schon, früher, vorher, eh schon; siehe: ஏற்கனவே  
 ஏற்ப = gemäß, entsprechend  
 ஏற்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = geschehen, sich ereignen, passieren; sich entwickeln, entstehen  
 ஏற்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = veranlassen; schaffen, erschaffen; etablieren, gründen; arrangieren  
 ஏற்பாடு = Arrangement, Vorbereitung; Vorrichtung  
 ஏற்பாடு செய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = organisieren, vorbereiten, arrangieren  
 ஏற்புடைய = geeignet, angemessen, in Übereinstimmung mit (ADJ)  
 ஏற்ற = passend, angemessen (ADJ)  
 ஏற்றம் = Anstieg; bergauf, aufwärts; (Flagge-)Aufziehen; Beförderung (in höheres Amt)  
 ஏற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = erheben, hochheben; aufheben; aufnehmen, laden  
 ஏற்றுக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = aufnehmen, annehmen, übernehmen, auf sich nehmen  
 ஏற்றுமதி = Export, Exportieren  
 ஏறக்குறைய = mehr oder weniger; ungefähr; fast  
 ஏறத்தாழ = mehr oder weniger; ungefähr; fast; siehe: ஏறக்குறைய  
 ஏறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = (hinauf)klettern;(ein)steigen; hochsteigen  
 ஏன் = warum?  
 ஏனம் = Gefäß  
 ஏனென்றால் = weil  
 ஏனெனில் = weil, nämlich  
 ஏனைய = andere (ADJ)  
 ஐ = (adjektivische Form von ஐந்து) fünf  
 ஐக்கிய நாடுகள் சபை = Vereinte pl. Nationen (UNO)  
 ஐக்கியம் = Vereinigung; Einheit  
 ஐந்தாண்டுத் திட்டம் = Fünfjahresplan  
 ஐந்து = fünf  
 ஐப்பசி = Name des siebten Tamilmonats (Mitte Oktober-Mitte November)  
 ஐம்பதினாயிரம் = fünfzehntausend  
 ஐம்பது = fünfzig  
 ஐம்பொறி = die fünf Sinne  
 ஐயம் = Zweifel  
 ஐயுறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zweifeln  
 ஒ-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = ähneln, gleich sein  
 ஒட்ட = vollständig; dicht an (ADJ)  
 ஒட்டகம் = Kamel  
 ஒட்டி = ganz nahe; neben; folgend; in Zusammenhang mit, anlässlich (ADV)  
 ஒட்டிய = daneben, dabei, vorangehend und nachfolgend; verbunden sein mit; nahe (ADJ)  
 ஒட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = (an)kleben; zusammenkleben; anhängen; anstecken mit  
 ஒட்டுதல் = Zuneigung  
 ஒட்டுமொத்தம் = gesammelt, zusammen, alles zusammen  
 ஒட்டுறவு = herzliche Beziehung  
 ஒடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = brechen (transitiv)  
 ஒடி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = brechen, abbrechen (intransitiv)  
 ஒடுக்கம் = eng, schmal; zusammengekauert  
 ஒடுக்கு = Beule, Verwölbung  
 ஒடுக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = niederwerfen, unterdrücken; reduzieren; drängen  
 ஒடுக்குமுறை = Unterdrückung, Repression

ஒடுங்கிய = eng, schmal, eingezogen (ADJ)

ஒடுங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = vermindert werden, abnehmen, flach werden; sich zurückziehen, sich verstecken

ஒண்டி = allein; Alleinstehender

ஒத்த = vergleichbar, selbe, gleiche (ADJ)

ஒத்தி = Verpfändung mit Nutznießung

ஒத்திகை = Probe, Generalprobe

ஒத்திப்போடு-த் (4./ -கிற்- -போட்டு- -வ்- -அ) = hinausschieben, verschieben, vertagen

ஒத்திரு-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = ähnlich sein

ஒத்திவை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = hinausschieben, verschieben, vertagen; siehe:

ஒத்திப்போடு-த்

ஒத்திவைப்பு = Verschiebung, Vertagung

ஒத்துக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = akzeptieren; zustimmen; zugeben; zuträglich sein;

ஒத்துழை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = zusammenarbeiten, kooperieren

ஒத்துழைப்பு = Kooperation, Zusammenarbeit

ஒத்துழையாமை = Nicht-Kooperation (non-cooperation)

ஒதுக்கிவை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = ausschließen, ächten, verbannen

ஒதுக்கீடு = Zuteilung; Kontingent

ஒதுக்கீடு செய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = zuteilen

ஒதுக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zurückziehen, in die Ecke drängen, reservieren, zuteilen, zurückweisen, isolieren

ஒதுங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich zurückziehen, zur Seite gehen; Schutz suchen; sich fern halten

ஒப்படை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = anvertrauen; übergeben, aushändigen, ausliefern

ஒப்பந்தம் = Übereinkunft, Vertrag; Vermietung, Pacht

ஒப்பம் = Unterschrift

ஒப்பற்ற = einzigartig, ohnegleichen (ADJ)

ஒப்பாரி = Klage, Trauerlied

ஒப்பிடு-த் (4./ -கிற்- -இட்டு- -வ்- -அ) = vergleichen; gegenüberstellen

ஒப்பீடு = Vergleich

ஒப்பு = gleich

ஒப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zustimmen, nachgeben

ஒப்புக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = zugeben; zustimmen; übernehmen

ஒப்புதல் = Annahme, Zustimmung; Empfangsbestätigung

ஒப்புமை = Vergleich, Ähnlichkeit

ஒப்புவி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = anvertrauen, übertragen

ஒரு = ein (ADJ)

ஒருங்கிணை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verbinden, integrieren; zusammentragen, sammeln

ஒருங்கிணை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = zusammenbringen, sich vereinigen

ஒருங்கிணைந்த = integriert, planvoll, koordiniert (ADJ)

ஒருங்கிணைப்பாளர் = Koordinator

ஒருங்கிணைப்பு = Integration, Koordination, Zusammenarbeit

ஒருங்கு = (alle) zusammen

ஒருங்கே = alle zur selben Zeit; zusammen; gänzlich

ஒருத்தன் = einer, der einzige, ein Mann

ஒருமனதாக = einstimmig (ADV)

ஒருமனதான = einstimmig (ADJ)

ஒருமாதிரி = eigenartig, ungewöhnlich, auf seltsame, merkwürdige Art; irgendwie

ஒருவித = irgendeine Art von; irgendwie (ADJ)

ஒருவிதமாக = seltsam, exzentrisch (ADV)

ஒருவேளை = vielleicht; (nur) einmal

ஒரே = ein einziges; dasselbe

ஒல்லி = dünn, mager

ஒலி = Lärm, Geräusch; Klang

ஒலி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = klingen, ertönen

ஒலிப்பரப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = senden (Radio); abspielen

ஒவ்வ-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = angenehm, passend sein; in Übereinstimmung mit

ஒவ்வொரு = jede(r, s) einzelne/s; je ein (verschiedenes)

ஒவ்வொருவன் = jeder einzelne

ஒவ்வொன்றாக = jedes einzelne, eins nach dem andern (ADV)  
 ஒழி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = ausrotten, zerstören; verlassen machen; säubern, leeren  
 ஒழி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = verschwinden, ausgelöscht werden; aufhören  
 ஒழிப்பு = Abschaffung, Aufhebung  
 ஒழிய = ausgenommen, mit Ausnahme von, wenn nicht; trotzdem; nicht nur, sondern auch  
 ஒழுக்கம் = Verhalten, Benehmen  
 ஒழுகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = tropfen, tröpfeln, träufeln; sich moralischen Regeln gemäß verhalten  
 ஒழுங்காக = ordentlich, richtig, regelmäßig (ADV)  
 ஒழுங்கு = Ordnung; moralisch ordentliche Art, Regelmäßigkeit; Disziplin  
 ஒளி = Licht, Helligkeit  
 ஒளி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verstecken, verbergen  
 ஒளி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich verstecken, versteckt sein  
 ஒளிந்துகொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = sich verstecken  
 ஒளிப்பரப்பு = Ausstrahlung, Übertragung  
 ஒளிபரப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = Fernsehen ausstrahlen  
 ஒற்றுமை = Einheit, Solidarität; Ähnlichkeit  
 ஒன்பது = neun  
 ஒன்றரை = eineinhalb, anderthalb  
 ஒன்றாக = zusammen (ADV)  
 ஒன்றாம் = erste  
 ஒன்று = eins  
 ஒன்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = eins werden mit; sich identifizieren mit  
 ஒன்றுசேர்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = zusammenbringen, mobilisieren  
 ஒன்றுசேர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = zusammenkommen; sich vereinigen mit  
 ஒன்றுபடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = sich vereinigen, vereint sein; eins werden mit  
 ஒன்றுபடுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = vereinigen, zusammenbringen  
 ஒன்றுவிடாமல் = ohne irgendetwas auszulassen  
 ஒங்கி = hoch, schwer  
 ஒங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = heben, hochheben  
 ஒசி = umsonst, kostenlos; Leihgabe  
 ஒசை = Lärm, Geräusch  
 ஒசைப்படாமல் = geräuschlos, unbemerkt, ruhig (ADV)  
 ஓட்டம் = Laufen, Rennen, Flußlauf  
 ஓட்டம்பிடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = anfangen zu rennen, wegrennen, fliehen  
 ஓட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = vertreiben, wegzagen; (ein Fahrzeug) fahren  
 ஓட்டுநர் = Fahrer  
 ஓட்டுனர் = Fahrer; siehe: ஓட்டுநர்  
 ஓட்டை = Loch, Leck; Schlupfloch  
 ஓடிப்போ-த் (0./ -கிற்- -ய்/ன்- -வ்- -க) = fortlaufen, ausreißen  
 ஓடு = Dachziegel  
 ஓடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = laufen, rennen, fließen; funktionieren  
 ஓடை = Bach, Fließchen  
 ஓணான் = Eidechse, garden lizard  
 ஓடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = rezitieren, singen; flüstern  
 ஒந்தி = Eidechse, garden lizard; Chamäleon  
 ஒநாய் = Wolf  
 ஓய்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = aufhören, ablassen; ermüden; ruhen  
 ஓய்ச்சல் = Ermüdung, Erschöpfungszustand  
 ஓய்வு = Ausruhen, Pause  
 ஓய்வுக்காலம் = Ruhestand  
 ஓய்வுநாள் = Feiertag; Sabbat; Sonntag, Ruhetag  
 ஓய்வூதியம் = Rente, Pension  
 ஓயாமல் = unerlässlich, fortwährend, unaufhörlich, ohne Unterbrechung  
 ஓர் = ein (unbest. Artikel)  
 ஓரம் = Seite, Rand  
 ஓரம்கட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = an die Seite der Straße fahren; übergehen  
 ஓரிரு = ein paar, einige  
 ஓலை = Palmblatt; beschriebenes Palmblatt  
 ஓவியம் = Bild, Zeichnung; Darstellung; Portrait  
 ஓளவுதம் = Medizin



கச்சேரி = Aufführung, Konzert  
 கச-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) = bitter schmecken; verbittern  
 கசக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = reiben, pressen; zerknüllen; auswaschen und auswringen  
 கசகசா = Mohnsamen  
 கசங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zerknüllt sein  
 கசப்பு = Bitterkeit, Abscheu  
 கசி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = heraustropfen; klebrig-feucht sein; leck sein  
 கசிவு = Heraustropfen; Lecksein, Undichtsein  
 கஞ்சன் = Geizhals  
 கஞ்சி = Reiswasser; Reissuppe; Reisgrütze; Stärke  
 கட்சி = Partei, Mannschaft  
 கட்சிக்காரர் = Parteimitglied  
 கட்டடம் = Gebäude  
 கட்டணம் = Fahrgeld, Gebühr, Spesen, Kosten  
 கட்டம் = Viereck, kariertes Muster  
 கட்டளை = Befehl, Kommando  
 கட்டாய = obligatorisch (ADJ)  
 கட்டாயம் = Pflicht, Notwendigkeit  
 கட்டாயமாக = unbedingt, ganz bestimmt, sicher (ADV)  
 கட்டி = Klumpen, Geschwulst, Schwellung, Beule  
 கட்டிக்கொடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = Tochter verheiraten  
 கட்டிக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = umarmen; heiraten  
 கட்டிடம் = Gebäude; siehe: கட்டடம்  
 கட்டியங்காரன் = Schauspieler im Straßentheater, der als Clown auftritt und als Verbindung zwischen Schauspielern und Publikum fungiert  
 கட்டில் = Bettgestell  
 கட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = binden, bauen; komponieren; umbinden (Kleidung), umwickeln  
 கட்டுப்பாடு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = sich unterwerfen, gebunden sein an; kontrolliert werden  
 கட்டுப்படுத்து-த் (3./ -கின்- -இ- -வ்- -அ) = einschränken, kontrollieren, regulieren  
 கட்டுப்பாடு = Restriktion, Kontrolle, Regulierung; Knappheit, Mangel, Engpaß; Disziplin;  
 கட்டுமரம் = Kleines Boot, Katamaran  
 கட்டுரை = Artikel, Essay, Aufsatz  
 கட்டுவிரியன் = giftige Schlange, Krait  
 கட்டை = Knüppel, Klotz, Holzscheit; Gewehrkolben  
 கட்டைவிரல் = Daumen, großer Zeh  
 கட-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) = überqueren, überschreiten, vorübergehen; vorbeigehen  
 கடகம் = Sternzeichen Krebs; Körbchen aus geflochtenen Palmblättern  
 கடத்தல் = Entführung; Schmuggel  
 கடத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = entführen; schmuggeln  
 கடந்த = vergangen, letzte (ADJ)  
 கடப்பாடு = Pflicht, Verpflichtung  
 கடம்பு = Baum, common cadamba  
 கடமை = Pflicht, Verpflichtung  
 கடல் = Meer  
 கடல்மட்டம் = Meereshöhe  
 கடலை = Erdnuß  
 கடலை எண்ணெய் = Erdnußöl  
 கடலைப் பருப்பு = Hülsenfrucht, bengalgram, chickpea  
 கடலை மாவு = gemahlene Hülsenfrüchte, bengalgram  
 கடலை மிட்டாய் = Süßigkeit aus Erdnüssen und Rohrzucker  
 கடவுள் = Gott, Gottheit  
 கடற்கரை = Strand, Meeresküste; Meeresufer  
 கடற்படை = Kriegsmarine, Kriegsflotte  
 கடன் = Anleihe, Darlehen; Verschuldung; Schuld  
 கடன்காரன் = Gläubiger; Schuldner  
 கடன்கொடு-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = Darlehen geben, Geld verleihen  
 கடன்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = schulden, schuldig sein, verschuldet sein  
 கடனாளி = Schuldner  
 கடா = männliches Tier (Ziegenbock, Schafbock, Büffelstier)  
 கடி = Biß; Stich  
 கடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = beißen, stechen

கடி-த் (2./ -கிற- -ந்து- -வ்- -ய) = schimpfen, tadeln; vermeiden  
 கடிகாரம் = Uhr  
 கடிதம் = Brief  
 கடினம் = schwierig; hart; unfreundlich  
 கடுகு = Senfsamen  
 கடும் = extrem, intensiv, wild, heftig, ungestüm (ADJ)  
 கடுமை = Härte, Strenge; Heftigkeit, Ungestüm; große Schwierigkeit  
 கடை = Laden, Geschäft, Restaurant; Ende  
 கடைக்காரன் = Geschäftsinhaber; Verkäufer  
 கடைசி = Ende, letzte/r/s  
 கடைசியாக = zuletzt (ADV)  
 கடைத்தெரு = Basarstrasse, Geschäftsstraße, Ladenstraße, Marktplatz  
 கடையடைப்பு = Schließung von Geschäften aus Protest  
 கண் = Auge, Sicht, Perspektive  
 கண்கலங்கு-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = in Tränen sein, sichtlich in Not sein  
 கண்காட்சி = Ausstellung; Messe; Vorführung  
 கண்காணி-த்த (6./ -க்கிற- -த்து- -ப்ப- -க்க) = aufpassen, beobachten; überwachen  
 கண்காணிப்பாளர் = Inspektor, Leiter, Direktor  
 கண்காணிப்பு = Überwachung; Betreuung, Obhut, Oberaufsicht  
 கண்டபடி = wie vorgefunden, gemäß den Angaben (ADV)  
 கண்டம் = Kontinent; Stück, Scheibe  
 கண்டனம் = Protest, Brandmarkung, Verdammung  
 கண்டி-த்த (6./ -க்கிற- -த்து- -ப்ப- -க்க) = mahnen, rügen, kritisieren, zurechtweisen; verurteilen, verdammen  
 கண்டிப்பாக = unfehlbar, ganz gewiß, unbedingt erforderlich (ADV)  
 கண்டிப்பு = Striktheit, Stärke; strenge Kontrolle  
 கண்டுகொள்-த் (1./ -கிற- -கொண்டு- -வ்- -ள) = herausfinden, unterscheiden; bemerken, beachten  
 கண்டுபிடி-த்த (6./ -க்கிற- -த்து- -ப்ப- -க்க) = finden, erfinden, entdecken, herausfinden, aufstöbern  
 கண்டுபிடிப்பு = Erfindung, Entdeckung; Resultat, Befund  
 கண்ணாடி = Spiegel, Glas, Brille  
 கண்ணாடிவிரியன் = giftige Schlange, Russel's viper  
 கண்ணார = mit eigenen Augen  
 கண்ணிமை = Augenlid  
 கண்ணில்படு-த் (4./ -கிற- -பட்டு- -வ்- -அ) = ins Auge fallen, Aufmerksamkeit erregen  
 கண்ணிவெடி = Mine  
 கண்ணீர் = Tränen  
 கண்ணீர்ப்புகை = Tränengas  
 கண்பார்வை = Sehkraft  
 கண்மாய் = kleiner See, Bewässerungsteich  
 கணக்கு = Berechnung, Mathematik; Rechenschaft; Konto; Bezahlung, Rechnung, Plan, Berechnung  
 கணக்குப் பார்-த்த (6./ -க்கிற- -த்து- -ப்ப- -க்க) = berechnen, kalkulieren  
 கணக்குப்பிள்ளை = Buchhalter  
 கணம் = Moment; richtiger Moment, günstige Gelegenheit  
 கணவன் = Ehemann  
 கணவாய் = Tintenfisch, Octopus  
 கணிதம் = Mathematik  
 கணையம் = Bauchspeicheldrüse  
 கத்தரி-த்த (6./ -க்கிற- -த்து- -ப்ப- -க்க) = schneiden, schnipseln, zerschneiden  
 கத்தரிக்கோல் = Schere  
 கத்தி = Messer, Haumesser; Schwert  
 கத்திரிக்காய் = Aubergine  
 கத்து-த் (3./ -கிற- -இ- -வ்- -அ) = schreien; brüllen, krähen; laut reden, laut rufen  
 கதர் = handgewebter Stoff aus handgesponnenem Garn (wie von Mahatma Gandhi propagiert)  
 கதவு = Tür  
 கதி = Lage, Befinden, Schicksal  
 கதிர் = Ähre; Lichtstrahl; Spindel  
 கதை = Geschichte, Erzählung, Anekdote  
 கதைப்பாடல் = Volksballade, Volksepos  
 கப்பல் = Schiff  
 கபிலம் = braun

கம்பம் = Stange, Pfosten, Säule  
 கம்பளிப்பூச்சி = Raupe  
 கம்பி = Draht; Randfäden am Tuch; dünne Stange, Gitterstange  
 கம்பீரம் = Eleganz, Majestät, Größe  
 கம்பீரமாக = majestätisch (ADV)  
 கம்பு = Stock; Binse; Hirse  
 கம்மல் = goldener Ohrring  
 கம்மாய் = kleiner See, Bewässerungsteich; siehe: கண்மாய்  
 கம்மி = wenig, weniger  
 கமண்டலம் = Messinggefäß mit heiligem Wasser  
 கமலம் = Lotus  
 கமலா ஆரஞ்சு = große Mandarine  
 கயிறு = Strick, Seil  
 கர்ணம் = Dorfbeamter  
 கர்ப்பம் = Fötus; Schwangerschaft  
 கர்ப்பிணி = Schwangere  
 கர்வம் = Arroganz, Überheblichkeit; Stolz  
 கர்வி = arrogante Person, stolze Person  
 கரடி = Bär  
 கரண்டி = Löffel, Schöpflöffel; Maurerkelle  
 கருப்பான்பூச்சி = Küchenschabe  
 கரும்பு = Zuckerrohr  
 கரி = Holzkohle  
 கரிசல் = schwarze Erde  
 கரு = Embryo  
 கருங்கல் = schwarzer Stein, Granit  
 கருஞ்சீரகம் = schwarzer Kümmel  
 கருணை = Mitgefühl, Anteilnahme, Mitleid; Gnade; Erbarmen  
 கருணைக்கிழங்கு = Yamwurzel mit scharfem Geschmack  
 கருத்த = schwarz, dunkel (ADJ)  
 கருத்தரங்கம் = Symposium, Seminar  
 கருத்தியல் = Ideologie  
 கருத்து = Meinung, Gedanke, Idee, Absicht  
 கருது-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = annehmen, sich vorstellen; denken, meinen  
 கருதுகோள் = Hypothese, Postulat  
 கருநாகம் = schwarze Kobra  
 கருப்பட்டி = Palmzucker, Zuckermelasse aus Palmsaft  
 கரும் = dunkel, schwarz (ADJ)  
 கரும்பு = Zuckerrohr  
 கருமாகி = Leichenbegängnis, Trauerfeier  
 கருவாடு = Stockfisch, gesalzener und getrockneter Fisch  
 கருவி = Werkzeug, Instrument  
 கருவேல் = Baum, black babul  
 கரை = Ufer, Strand, Küste; Uferdamm; Saum; angrenzendes Gebiet  
 கரை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = auflösen, verringern; verschwinden; abziehen, berauben;  
 zum Schmelzen bringen  
 கரை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = auflösen; schmelzen; verringert werden, vermindert werden;  
 verdunsten, verdampfen; verschwinden; aufgebraucht werden  
 கரைந்துபோ-த் (0./ -கிற்- -ய்/ன்- -வ்- -க) = wegschmelzen, dahinschmelzen  
 கரையான் = siehe: கறையான்  
 கல் = Stein, Fels, Gestein; Edelstein, Juwel; Meilenstein; Körnchen Salz  
 கல்-த்த் (5./ -கற்கிற்- -கற்று- -ப்ப- -ற்க) = studieren, lernen; (Wissen) erwerben  
 கல்கண்டு = Kandis; siehe: கற்கண்டு  
 கல்யாணம் = Hochzeit, Heirat  
 கல்யாணம்செய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = heiraten  
 கல்யாணம்செய்துகொள் -த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich verheiraten  
 கல்யாண மண்டபம் = Hochzeitshalle  
 கல்லறை = Grab, Grabmal, Grabstätte  
 கல்லீரல் = Leber  
 கல்லுப்பு = Steinsalz, kristallinisches Salz  
 கல்லூரி = College

கல்வி = Erziehung, Bildung, Ausbildung, Lernen, Studium  
 கல்வி அமைச்சர் = Minister für Bildung und Erziehung  
 கல்வெட்டு = Inschrift  
 கல-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = (ver)mischen  
 கலக்கம் = Verwirrung, Störung, Unruhe; Angst, Besorgnis, unbehagliches Gefühl  
 கலக்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = mischen, rühren, durcheinanderbringen, aufrühren, Aufregung verursachen  
 கலங்கு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich mischen (intr.); trüb sein; rot werden (Augen); mit Tränen gefüllt sein; besorgt sein, beunruhigt sein  
 கலந்துகொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = teilnehmen, besuchen (Veranstaltung); Umgang haben mit  
 கலப்பை = Pflug  
 கலவரம் = Verwirrung, Beunruhigung; Rebellion, Revolte; Verstörung, Störung  
 கலாச்சாரம் = Kultur  
 கலாட்டா = Aufruhr, Lärm; Vergnügung, Verlustierung  
 கல்யாணம் செய்துகொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = heiraten  
 கலை = Kunst, Kunstfertigkeit; Mondphase  
 கலை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = auflösen; zerzausen; mischen; stören, beenden; auslöschen  
 கலை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich zerstreuen, sich auflösen, durcheinander kommen, gestört werden, vorbei sein, beendet sein  
 கவ்வு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schnappen, ergreifen; einhüllen, umgeben; eng sitzen  
 கவலை = Sorge, Kummer  
 கவலைப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = sich sorgen  
 கவனம் = Aufmerksamkeit; Sorgfalt, Wachsamkeit; Interesse  
 கவனமாக = aufmerksam (ADV)  
 கவனமாய் = sorgfältig, achtsam (ADV)  
 கவனி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = aufmerksam sein, beobachten; bemerken; sich kümmern um; zur Kenntnis nehmen  
 கவனிப்பு = Aufmerksamkeit; Gastfreundschaft  
 கவி = Gedicht, Vers; Dichter  
 கவிதை = Gedicht, Dichtung; Poesie  
 கவிழ்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = umwerfen, kippen, umstürzen, kentern lassen; versenken  
 கவிழ்-த் (2./ -கிற்- -ந்து- -ப்ப்- -வ்- -அ) = kentern, fallen (Regierung), gestürzt werden; umfallen  
 கவிழ்த்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = umstürzen, versenken  
 கழகம் = Verein, Körperschaft, Vereinigung, Gesellschaft, Korporation, Partei  
 கழற்று-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = abnehmen, lösen, trennen, öffnen; ausziehen  
 கழனி = Reisfeld  
 கழித்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verbringen; abziehen; beseitigen, kürzen, vermindern  
 கழி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = verbringen; erfüllt werden  
 கழித்தல் = Subtraktion  
 கழித்து = nach  
 கழிப்பறை = Toilette, WC  
 கழிப்பிடம் = Toilette, WC  
 கழுகு = Gabelweih, Adler, Geier  
 கழுத்து = Hals; Flaschenhals etc.; Ausschnitt  
 கழுதை = Esel  
 கழுவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = waschen (außer Wäsche), spülen; entwickeln  
 கள் = Toddy  
 கள்வன் = Dieb  
 கள்ள = illegal, unerlaubt; heimlich, verstoßen; falsch, angeblich (ADJ)  
 கள்ளச் சாராயம் = schwarzgebrannter Schnaps  
 கள்ளன் = Räuber; Dieb; einer, der die Wahrheit verbirgt  
 களவு = Diebstahl; heimliche Liebesaffäre  
 களி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = sich erfreuen; frohlocken  
 களிமண் = Lehm  
 களை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = müde sein, erschöpft sein  
 களைப்பு = Müdigkeit, Erschöpfung  
 கற்கண்டு = Kandis aus Zuckerrohrsaft  
 கற்பழி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = vergewaltigen; belästigen  
 கற்பழிப்பு = Vergewaltigung

கற்பூரம் = Kampfer; medizinischer Kampfer  
 கற்றுக்கொடு-த்த் (6./ -க்கிற்- =த்து- -ப்ப- -க்க) = lehren  
 கற்றுக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = lernen  
 கற-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) = melken; Milch geben; abschwatzen, herauslocken  
 கறவை = Milchkuh, Milchbüffel; milchgebend; Milchmenge einer Melkung  
 கறி = Fleisch; Beilage zum Reis, Curry; Reissoße  
 கறி மசாளா = Gewürzmischung  
 கறிவேப்பில்லை = Gewürzblatt, curry-leaf  
 கறுப்பு = Schwärze  
 கறை = Fleck; Makel  
 கறையான் = Termite  
 கன்று = Kalb; Schöbling  
 கன்றுக்குட்டி = Kalb; siehe: கன்று  
 கன்றுபோடு-த் (4./ -கிற்- -போட்டு- -வ்- -அ) = kalben  
 கன்னம் = Wange  
 கனத்த = schwer (ADJ)  
 கனம் = Schwere; Dicke, Tiefe  
 கனல் = intensive Hitze, Glühen; Feuer  
 கனல்-த் (5./ -கிற்- -கனன்று- -வ்- -அ) = heiß brennen  
 கனவு = Traum; Wunsch; Vorstellung, Einbildung  
 கனவுகாண்-த் (5./ -கிற்- -கண்டு- -ப்- -அ) = träumen; sich etwas vormachen  
 கனி = Frucht; Mineral  
 கஷ்டப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = leiden, in Schwierigkeiten sein, Schwierigkeiten haben  
 கஷ்டம் = Schwierigkeit; Leiden; Unglück  
 கா-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = bewachen, schützen, warten; beobachten, einhalten, aufrechterhalten  
 காக்கா = Krähe; siehe: காக்காய்  
 காக்காய் = Krähe  
 காகிதம் m = Papier, Brief  
 காசு = Kleingeld, Münze  
 காட்சி = Sicht; Erscheinung; Szene; Aufführung, (Film)Vorführung ; Anblick  
 காட்சியளி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = erscheinen, sich zeigen  
 காட்டம் = Heftigkeit, scharf; starker Geschmack  
 காட்டிலும் = anstatt, darüber hinaus; im Vergleich mit/zu  
 காட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zeigen, hervorheben, anzeigen  
 காட்டுப்பூனை = Wildkatze  
 காடு = Wald, Ödland; unbewässertes Ackerland  
 காடை = Wachtel  
 காண்-த் (5./ -கிற்- -கண்டு- -ப்- -அ) = sehen, schauen  
 கணிக்கை = Opfer, Gabe; Widmung, Zueignung  
 காத்திரு-த்த் (7./ -க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) = warten, erwarten, warten auf  
 காதல் = Liebe  
 காதலன் = Geliebter; Liebhaber  
 காதலி = Liebhaberin, Geliebte  
 காதலி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = lieben  
 காது = Ohr  
 காதுகுத்து = Zeremonie des Ohrläppchendurchstechens  
 காப்பகம் = Waisenhaus, Altersheim  
 காப்பு = (goldener) Armreif; Fußkettchen aus verschiedenen Metallen zum Schutz vor Krankheiten; gelbgefärbte Schnur am Handgelenk  
 காமாலை = Gelbsucht  
 காய் = unreife Frucht, Gemüse  
 காய்-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = Frucht tragen, Ertrag liefern  
 காய்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = trocknen (intr.), heiß sein  
 காய்கறி = Gemüse  
 காய்ச்சல் = Fieber  
 காயம் = Wunde, Verletzung  
 கார்த்திகை = Name des achten Tamilmonats (Mitte November-Mitte Dezember)  
 காரக் குழம்பு = scharfe Soße auf Tamarindenbasis  
 காரசாரம் = beißend, scharf; heftig, hitzig  
 காரசாரமாக = beißend, scharf (ADV); siehe: காரசாரம்

காரசாரமான = beißend, scharf (ADJ); siehe: காரசாரம்  
 காரணம் = Grund, Ursache  
 காரம் = brennende Schärfe; pikante Vor- oder Nachspeise  
 காரன் = Suffix zur Bezeichnung eines Handelnden oder Besitzenden  
 காரியம் = Angelegenheit, Sache, Tat  
 கால் = Fuß, Bein; ein Viertel  
 கால்சட்டை = Hose  
 கால் தவறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = stolpern  
 கால்நடை = Vieh  
 கால்வாய் = Kanal  
 காலப்போக்கில் = im Laufe der Zeit  
 காலம் = Zeit; Jahreszeit; Periode; richtige Zeit; Zeitraum  
 காலாண்டு = ein Vierteljahr; vierteljährlich  
 காலி = leer; unbesetzt  
 காலிசெய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = leeren, leer machen; ausgeben, verbrauchen  
 காலை = Morgen  
 காவல் = Wache; Polizei  
 காவல்துறை = Polizei  
 காவல்தெய்வம் = Schutzgottheit des Dorfes  
 காவல்நிலையம் = Polizeiwache  
 காவலர் = Polizist; Wachmann  
 காவி = safranfarben, gelbbraun; safranfarbene Kleidung; ockerfarben  
 காளான் = Pilz; Schwamm  
 காளை = Stier, Bulle  
 காற்று = Wind, Luft  
 கிச்சடி = Gericht aus Grieß und Gemüse  
 கிட்ட = nahe, näher; ungefähr  
 கிட்டத்தட்ட = ungefähr, schätzungsweise  
 கிட்டத்தில் = nahe, nahebei  
 கிட்டே = nahe, näher; ungefähr; siehe: கிட்ட  
 கிட-த்த (7./ -க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) = (herum)liegen, liegen bleiben  
 கிடங்கு = Lagerhaus, Speicher, Depot; Graben  
 கிடை-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = erhältlich sein, vorhanden sein; bekommen  
 கிண்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = rühren; aufrühren, aufkratzen; sondieren, stochern  
 கிண்ணம் = kleines Gefäß, Tasse; Pokal  
 கிணறு = Brunnen, Quelle  
 கிரகம் = Planet  
 கிராக்கி = Nachfrage  
 கிராக்கியாக = teuer, rar (ADV)  
 கிராம்பு = Gewürznelke  
 கிராமதேவதை = Dorfgottheit  
 கிராமம் = Dorf  
 கிராமவாசி = Dorfbewohner  
 கிராமிய = dörflich (ADJ)  
 கிருபை = Mitleid  
 கிருமி = Mikrobe, Bakterie, Virus  
 கிருஷ்ணபட்சம் = dunkle Hälfte; Periode des abnehmenden Mondes  
 கிழக்கு = Osten  
 கிழங்கு = Knolle  
 கிழமை = Woche, Wochentag  
 கிழவன் = alter Mann  
 கிழவி = alte Frau  
 கிழி-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = abreißen, reißen; davonjagen  
 கிழி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = zerissen werden  
 கிள்ளு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = zwicken, abzwicken  
 கிளப்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = starten; aufrütteln  
 கிளம்பு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = aufbrechen, losgehen, starten; entstehen, losbrechen  
 கிளி = Papagei  
 கிளி ஜோசியம் = Wahrsagerei mit abgerichteten Papageien  
 கிளை = Ast, Zweig; Zweigstelle  
 கிளை-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = sich verzweigen, sich vervielfältigen, abzweigen

கீர்த்தி = Ruhm, Berühmtheit  
 கீரி = Mungo  
 கீரை = Spinat, Blattgemüse  
 கீழ் = unten, unter; östlich  
 கீழ்த்தரம் = würdelos, vulgär  
 கீழ்மை = Niedrigkeit, Gemeinheit  
 கீழாநெல்லி = Kraut zur Behandlung von Gelbsucht  
 கீழே = unten, herunter, auf den Boden; östlich  
 கீழை = östlich  
 கீற்று = geflochtenes Kokospalmblatt  
 கீறல் = Kratzer, Einschnitt, Schlitz  
 கீறு = Stück, Scheibe  
 கீறு-த் (3./ -கீற்- -இ- -வ்- -அ) = kratzen, Einschnitt machen, aufschneiden; zeichnen, Strich ziehen  
 குக்கிராமம் = Weiler, Dörfchen  
 குகை = Höhle  
 குங்குமப்பூ = Blüte des Kunkumam-Baumes, crocus sativa; Safran  
 குங்குமம் = rotes Farbpulver  
 குச்சி = Stöckchen, Zweiglein  
 குசு = Furz  
 குட்டி = Jungtier; Junge; kleines Mädchen; junge Frau; Anredesuffix für Kindernamen  
 குட்டை = Kürze, kürzer als erwartet; Teich, Tümpel, Pfütze  
 குடம் = Wassertopf; Klangkörper eines Musikinstruments  
 குடமிளகாய் = Chili  
 குடல் = Eingeweide  
 குடி = Familie; Wohnsitz  
 குடி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = trinken; rauchen (Tabak ); absorbieren  
 குடிகாரன் = Trinker  
 குடிசை = Hütte  
 குடித்தனம் = häusliches Leben; Mietbesitz, Mietpartei  
 குடிநீர் = Trinkwasser  
 குடிபோதை = Trunkenheit, betrunkenen Zustand  
 குடிமக்கள் = Bürgerschaft, Staatsangehörige  
 குடிமகன் = Bürger  
 குடியரசு = Republik; Demokratie  
 குடியரிமை = Staatsbürgerschaft; staatsbürgerliche Rechte; Mietrecht  
 குடில் = Hütte; Krippe  
 குடும்பக்கட்டுப்பாடு = Familienplanung  
 குடை = Regenschirm; Sonnenschirm  
 குண்டி = Hintern; Rumpf von Tieren  
 குண்டு = Schuß, Kugel, Bombe, Geschoß  
 குண்டுமல்லி = Jasmin-Blüte  
 குண்டுசி = Stecknadel  
 குணம் = Eigenschaft, Charakter  
 குட்டு = Boxhieb, Schlag mit Faust; Stich, Stoß  
 குட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = stechen, aufspießen, boxen, schlagen  
 குத்துச்சண்டை = Boxen; Schlägerei  
 குத்துவிளக்கு = Messinglampe  
 குத்தூசி = Nadel  
 குதி = Sprung  
 குதி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = hüpfen, springen, tauchen  
 குதிரை = Pferd  
 குதூகலம் = Glückseligkeit, Freude; Enthusiasmus  
 குந்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sich hinhocken, sich ducken, sich setzen  
 குப்பம் = Fischerdörfchen, Slum  
 குப்பை = Müll, Abfall; Staub, Kehricht  
 குப்பைமேனி = Pflanze, Indian acalypha  
 கும்பம் = Topf, Krug; Haufen  
 கும்பல் = Volkshaufen, Menge, Rotte  
 கும்பிடு = Verehrung, Begrüßung  
 கும்பிடு-த் (4./ -கிற்- -இட்டு- -வ்- -அ) = (be)grüßen, verehren  
 குமரன் = junger Mann

குமரி = junges Mädchen  
 குமி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = aufhäufen  
 குமி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = aufgehäuft sein  
 குயவன் = Töpfer  
 குயில் = Vogel, Indian cuckoo  
 குரங்கு = Affe  
 குரல் = Stimme  
 குரல்கொடு-த்த்(6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = rufen; die Stimme erheben  
 குரு = Lehrer, Meister; Mentor  
 குருடன் = Blinder  
 குருடு = Blindheit  
 குருதி = Blut  
 குருமா = dicke Soße  
 குருவி = Vogel, Spatz  
 குரை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = bellen  
 குலை-த்த்(6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = bellen; stören; zerbrechen  
 குலை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = stören, sich auflösen; locker werden, lose werden  
 குவி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = aufhäufen, stapeln  
 குவி-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich aufhäufen; zusammenlegen, falten, sich schließen  
 குவிப்பு = Anhäufung  
 குவியல் = Haufen, Stapel  
 குழந்தை = Kind  
 குழப்பம் = Durcheinander, Chaos; Unruhe; Aufruhr, Verwirrung; Unklarheit  
 குழம்பு = Sauce, Curry  
 குழாய் = Röhre, Rohr; Wasserhahn  
 குழி = Graben, Grube, Loch, Grübchen  
 குழு = Komitee, Kommission, Gruppe, Rat  
 குழை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = mischen, vermischen, rühren  
 குழை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = zerkochen, breiig werden  
 குள்ள = Kürze, Zwergwuchs; auch ADJ  
 குளம் = Teich  
 குளம்பு = Huf  
 குளவி = Wespe  
 குளி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = baden; plantschen  
 குளிப்பாட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = baden (transitiv), (ab)waschen  
 குளியல் = Baden, Bad  
 குளியல் அறை = Badezimmer  
 குளிர் = Kälte, kalt  
 குளிர்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = kalt sein; kalt werden  
 குளிர்ச்சி = Kühle; Annehmlichkeit  
 குற்றச்சாட்டு = Anklage, Vorwurf  
 குற்றப்பத்திரிகை = Anklageschrift, Polizeibericht  
 குற்றம் = Fehler; Vergehen, Verbrechen; Schuld, Schuldzuweisung, Beschuldigung  
 குற்றம்சாட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = anklagen, beschuldigen  
 குற்றவாளி = Missetäter, Schuldiger  
 குறட்டை = Schnarchen  
 குறி = Zeichen, Ziel, Zweck; Voraussage, Wahrsagen  
 குறி-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = bezeichnen, markieren; festlegen  
 குறிக்கோள் = Ziel, Ideal  
 குறித்த = betreffs, betreffend (ADJ)  
 குறித்து = betreffend, hinsichtlich (ADV)  
 குறிப்பாக = besonders, speziell, genauer (gesagt) (ADV)  
 குறிப்பிட்ட = verabredet, festgesetzt; ausgesucht, bestimmt (ADJ)  
 குறிப்பிட்டு-த் (4./ -கிற்- -பிட்டு- -வ்- -அ) = bemerken, erwähnen, festsetzen; hinweisen auf, zeigen, aufzeigen  
 குறிப்பு = Anmerkung; Notiz; Skizze; Andeutung  
 குறுக்கே = quer im Weg; dazwischen, zwischendrein (ADV)  
 குறுகிய = eng, schmal, kurz; engstirnig, beschränkt (ADJ)  
 குறுகு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = gekürzt werden; zusammenschrumpfen; sich verengen  
 குறும் = kurz (ADJ)  
 குறை = Mangel, Fehler, Defekt, Unannehmlichkeit



குறை-த்த் (6./ -க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) = verringern, vermindern, verlangsamen; abziehen  
குறை-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -ய) = sich verringern, verringert werden, vermindert sein, weniger werden

குறைச்சல் = Mangel, Unzulänglichkeit

குறைந்த = nicht hoch, niedrig, gering, nicht ausreichend (ADJ)

குறைந்தபட்சம் = Minimum, minimal, wenigstens

குன்றம் = Hügel

கூகை = Eule

கூச்சம் = Verschämtheit, Bescheidenheit; Kitzeln

கூச்சல் = Schrei, Lärm, Tumult; lauter Protest

கூட்டம் = Volksmenge, Versammlung; Sitzung, Tagung; Herde, Schwarm

கூட்டமைப்பு = Bund, Union, Vereinigung, Föderation

கூட்டறிக்கை = gemeinsames Kommuniqué

கூட்டாளி = Kompagnon, Partner, Genosse, Freund

கூட்டு = Partnerschaft, Teilhabe; Zusammen-, Kollektiv-; Beilage (Essen), Beigericht

கூட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = kehren, fegen; addieren, sammeln, zusammenbringen

கூட்டுக்கறி = Beigericht mit Gemüse

கூட்டுக்குடும்பம் = Großfamilie

கூட்டுறவு = Genossenschaft, Kooperation

கூட = sogar, wenigstens, auch, mit; zusätzlich; mit,

கூடு = Nest, Bienenstock; kleiner Behälter;

கூடை = Korb

கூண்டு = Käfig

கூத்து = Straßentheater; Drama; Farce, seltsamer Vorfall, Durcheinander

கூந்தல் = langes Frauenhaar

கூப்பிடு-த் (4./ -கிற்- -இட்டு- -வ்- -அ) = rufen

கூர்த்த = scharf, spitz (ADJ)

கூர்ந்த = scharf, spitz; siehe: கூர்த்த (ADJ)

கூர்ந்து = scharf, aufmerksam, hingerissen (ADV)

கூர்மை = Schärfe, Spitzigkeit

கூரை = Dach

கூலி = Lohn, Tagelohn; Fahrgeld, Fracht, Miete

கூவு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = schreien, rufen, krähen

கூழ் = Hirsebrei; Papierbrei

கூற்று = Gesagte; Äußerung, Darlegung, Erklärung

கூறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = sagen, proklamieren, feststellen; versichern

கூன் = Buckel

கெஞ்சு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = flehen, bitten

கெட்ட = schlecht, verdorben, schädlich (ADJ)

கெட்டபெயர் = schlechter Ruf

கெட்டவார்த்தை = schmutziges Wort

கெட்டி = Schlauheit; Dicke, Dicksein; langlebig; Schlaukopf

கெட்டிக்காரன் = schlauer Mann, gewitzter Mann, kluger Mann

கெட்டுப்போ-த் (0./ -கிற்- -ய்/ன்- -வ்- -க) = schiefgehen; verloren sein

கெடு = Schlußtermin, Stichtag, letzter Termin; Frist

கெடுதல் = Verderben; Schaden, Schädigung; Hindernis

கெடுதி = Verderben, Ruin

கேட்டுக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = erbitten

கேடு = Unglück, Verderben, Schädigung, Makel; Verlust

கேணி = Brunnen

கேப்பை = Hirse

கேலி = Scherz, Spaß; Spott, Verspottung

கேவலம் = Schande; Demütigung, Erniedrigung, Beleidigung; äußerst schlecht

கேழ்வரசு = Hirse, Ragi

கேள்-த்த் (5./ -ட்கிற்- -கேட்டு- -ப்ப்- -ட்க) = fragen, hören

கேள்வி = Frage, Forderung

கேள்விப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = von etwas hören

கேளிக்கை = Unterhaltung, Vergnügen, Spott

கை = Hand, Arm

கைக்குழந்தை = kleines Kind, Säugling

கைத்தறி = Handgewebte; Handwebstuhl

கைத்திறன் = handwerkliches Geschick; Gewandtheit  
 கைதட்டு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = klatschen, applaudieren  
 கைதி = Häftling, Gefangener  
 கைதுசெய்-த் (1./ -கிற்- -து- -வ்- -ய) = verhaften  
 கைப்பிடி = Griff, Stiel; Geländer  
 கைமாறு = Gegengabe  
 கைமாறு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = den Besitzer wechseln  
 கையாள் = Kumpan, Gefolgsmann, Handlanger  
 கையெழுத்து = Handschrift, Unterschrift  
 கையொப்பம் = Unterschrift  
 கைலி = farbiges Hüfttuch für Männer  
 கைவிடு-த் (4./ -கிற்- -விட்டு- -வ்- -அ) = verlassen, im Stich lassen; aufgeben, fallenlassen  
 கொக்கி = Haken; Sackhaken; Fragezeichen  
 கொக்கு = Kranich  
 கொச்சை = obszön, vulgär  
 கொச்சைப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = heruntermachen, schlecht machen  
 கொசு = Mosquito  
 கொசுவத்தி = Räucherspirale gegen Moskitos  
 கொசுவலை = Moskitonetz  
 கொஞ்சம் = wenig, ein bißchen; eine Weile  
 கொட்டகை = Stall, Schuppen  
 கொட்டாவி = Gähnen  
 கொட்டாவிவிடு-த் (4./ -கிற்- -விட்டு- -வ்- -அ) = gähnen  
 கொட்டை = Kern, Nuß, Stein (von Obst)  
 கொடி = Flagge, Standarte; Schlingpflanze; Wäscheleine;  
 கொடிமரம் = Fahnenstange; Flaggenpfosten im Tempel  
 கொடிய = grausam, lebensgefährlich; unerträglich, furchtbar, schrecklich (ADJ)  
 கொடு-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = geben, übergeben; schenken, spenden  
 கொடுக்கப்படு-த் (4./ -கிற்- -பட்டு- -வ்- -அ) = gegeben werden  
 கொடும் = schrecklich, furchtbar (ADJ)  
 கொடுமை = Grausamkeit, Gewalt, Härte, Unmenschlichkeit  
 கொடுமைப்படுத்து-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = quälen  
 கொடூரம் = Härte, Grausamkeit, Strenge; Intensivität  
 கொடை = Geschenk; Fest für eine Dorfgottheit  
 கொண்டாட்டம் = Feier, Fest; Vergnügen, Lustbarkeit  
 கொண்டாடு-த் (3./ -கிற்- -இ- -வ்- -அ) = feiern  
 கொண்டு = durch, mit  
 கொண்டுபேர்த் (0./ -கிற்- -ய்/ன்- -வ்- -க) = fortbringen, mitnehmen  
 கொண்டுவா-த் (0./ -வருகிற்- -வந்து- -வருவ்- -வர) = herbeibringen  
 கொண்டை = Dutt; Schopf; Kopf (Nagel)  
 கொணார்-த் (2./ -கிற்- -ந்து- -வ்- -அ) = herbeibringen  
 கொத்தமல்லி = Koriander  
 கொத்தனார் = Maurer  
 கொத்து = Bund, Strauß  
 கொதி-த்த (6./ -க்கிற்- -த்து- -ப்ப- -க்க) = kochen; zornig sein, aufbrausen  
 கொப்பூழ் = Nabel  
 கொம்பு = Horn; Ast; Stoßzahn; Signalhorn; Stock  
 கொய்யா = Guave  
 கொல்-த் (5./ -கிற்- -கொன்று- -வ்- -ல) = töten, ermorden  
 கொலுசு = Kette (normalerweise aus Silber) um den Fußknöchel von Frauen  
 கொலை = Mord  
 கொலைக்காரன் = Mörder  
 கொழுக்கட்டை = gefüllter, süßer Reisteigball  
 கொழுகொழு-என்று = rundlich, dick, gutgenährt  
 கொழுத்த = groß, dick (ADJ)  
 கொழுந்தன் = jüngerer Bruder des Ehemannes  
 கொழுந்தி = jüngere Schwester der Ehefrau  
 கொழுந்தியாள் = Schwester der Ehefrau  
 கொழுப்பு = Fett  
 கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = nehmen, haben, halten; bestehen aus; annehmen  
 கொள்கை = Prinzip, Grundsatz, Doktrin; Politik; Theorie

கொள்முதல் = Beschaffung  
கொள்முதல் விலை = Beschaffungspreis  
கொள்ளி = Feuer  
கொள்ளை= Beute; Raub, Plünderung; viel, enorm viel  
கொள்ளைக்காரன் = Räuber, Plünderer  
கொன்றை= Baum, Indian laburnum  
கோட்டை= Fort, Burg, Schloß  
கோடாலி = Axt  
கோடி = Crore (=zehn Millionen); große Anzahl von  
கோடீஸ்வரன் = Krösus, Millionär, Milliardär  
கோடு = Linie, Streifen, Strich; Runzel  
கோடை = Sommer, heiße Jahreszeit  
கோணம் = Winkel, Ecke, Aspekt, Gesichtswinkel, Blickwinkel, Perspektive  
கோதுமை = Weizen  
கோபடை= Tasse, Becher, Pokal  
கோபம் = Ärger, Zorn, Wut  
கோபித்துக்கொள்-த் (1./ -கிற்- -கொண்டு- -வ்- -ள) = zürnen, wütend sein  
கோபுரம் = Tempelturm, Gopura; Turm, Wachturm, Fernsehturm  
கோயில் = Tempel  
கோர= furchtbar, schrecklich (ADJ)  
கோரை= Binse, Riedgras  
கோல் = Stock; Tor; lange Bootsstange  
கோலம் = Bodenzeichnung als Hausschmuck  
கோவணம் = Lendentuch  
கோவில் = Tempel; siehe: கோயில்  
கோழி = Huhn, Henne  
கோழி முட்டை = Hühnerei  
கோள் = Planet  
கோளம் = kugelförmiges Gebilde, Kugel; Planet  
கோளாறு = Fehler, Störung; schlechte Auswirkung  
கோஷ்டி = Gruppe; Block, Fraktion, Clique  
கௌரவம் = Würde, Ehre; Respekt  
சக்தரம் -- Rad; Gott Vishnus Diskus  
சக்தி -- Macht, Kraft, Gewalt; Energie; Potenz  
சக்தி -- Schlamm  
சகி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- ertragen, tolerieren  
சகுனம் -- Omen, Vorzeichen  
சகோதரன் -- Bruder  
சங்கடம் -- Schwierigkeit, Kummer, Not  
சங்கதி -- Ereignis, Vorfall, Begebenheit; Information, Nachrichten; Angelegenheit, Ding  
சங்கிலி -- Kette; Notbremse im Zug  
சங்கு -- Seemuschel; Sirene  
சட்டம் -- Gesetz, Regel; Rahmen  
சட்டவிரோதம் -- Gesetzesbruch, Gesetzesübertretung  
சட்டி -- Topf, Pfanne, Tontopf  
சட்டை -- Hemd; Bluse; abgeworfene Schlangenhaut  
சடங்கு -- Zeremonie, Ritus; Ritual  
சடலம் -- Leiche  
சடை -- Zopf; Haarfilz  
சண்டாள -- gemein, niedrig (ADJ)  
சண்டை -- Streit, Kampf; Krieg; Zwietracht  
சண்டை இடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- streiten, kämpfen  
சணல் -- Schnur  
சத்தம் -- Laut, Geräusch, Lärm  
சத்தம்போடு-த் (4.) (-கிற்- -போட்டு- -வ்- -அ) -- schreien; schimpfen  
சத்தியம் -- Wahrheit  
சத்திரம் -- Pilgerraststätte; Halle für die Durchführung von Hochzeiten  
சத்துணவு -- nahrhafte Mahlzeit  
சதவீதம் -- Prozent, Prozentsatz  
சதுர்த்தி -- der vierte Tag (திதி) in einem Mond-Halbmonat (ereignet sich also 2 Mal im Monat)  
சதை -- Fleisch; Fruchtfleisch

சந்தர்ப்பம் -- Gelegenheit, Veranlassung; richtiger Augenblick, Chance; Kontext  
 சந்தனம் -- Sandelbaum, Sandelholz, Sandelpaste  
 சந்தா -- Abonnement, Mitgliedsbeitrag; Rate  
 சந்திப்பு -- Treffen; Knotenpunkt  
 சந்திரன் -- Mond  
 சந்து -- Gasse; Spalte  
 சந்தேகப்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- verdächtigen, mißtrauisch sein  
 சந்தேகம் -- Verdacht, Mißtrauen, Zweifel  
 சந்தை -- Markt  
 சந்தோஷப்படு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sich freuen, glücklich sein  
 சந்தோஷம் -- Freude, Glück(seligkeit)  
 சப்பட்டை -- flach  
 சப்பாணி -- Krüppel, Lahmer  
 சப்பாத்தி -- Fladenbrot, Chappatti  
 சப்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- saugen; kauen  
 சபதம் -- Schwur, Eid, feierliche Erklärung  
 சம்பந்தப்பட்ட -- verbunden mit, bezogen auf, beteiligt an (ADJ)  
 சம்பந்தம் -- Zusammenhang, Bedeutung; Verwandtschaft durch Heirat  
 சம்பந்தி -- Schwiegereltern pl.  
 சம்பவம் -- Ereignis  
 சம்பவி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- passieren, stattfinden, sich ereignen  
 சம்பளம் -- Gehalt, Lohn  
 சம்பாதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- erwerben, verdienen  
 சம்மதம் -- Zustimmung, Billigung  
 சம்மதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- zustimmen, billigen  
 சமத்துவம் -- Gleichheit  
 சமநிலை -- Gleichheit; Ausgewogenheit  
 சமயம் -- (richtige) Zeit, Gelegenheit; Religion  
 சமிதி -- Vereinigung, Verband, Bund  
 சமீபம் -- Nähe  
 சமுதாயம் -- Gesellschaft, Gemeinschaft, Gesellschaftsgruppe  
 சமூகம் -- Gesellschaft, Gemeinschaft; Kaste  
 சமை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- kochen  
 சமையல் -- Kochen; Gekochtes  
 சமையல் அறை -- Küche  
 சர்க்கரை -- Zucker; brauner Zucker  
 சர்க்கரைப் பொங்கல் -- süßer Reis  
 சர்க்கரைவள்ளிக் கிழங்கு -- Süßkartoffel  
 சரக்கு -- Ware, Ladung, alkoholisches Getränk  
 சரணம் -- Zuflucht, Obdach  
 சரமாரியாக -- in einer Salve, in einem Hagel, in einem Schwall (ADV)  
 சரி -- richtig, einverstanden, in Ordnung; angemessen; genau, gleich  
 சரி-த்த் (6.) (-க்கற்- -த்து- -ப்ப்- -க்க) -- umwerfen; drücken, rutschen machen  
 சரி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- herunterrutschen, zusammenstürzen; hervorquellen  
 சரிசெய்த் (1.) (-கிற்- -து- -வ்- ய) -- richten, glätten; reparieren, in Ordnung bringen  
 சரித்திரம் -- Geschichte  
 சரிதை -- Lebensgeschichte, Chronik  
 சரிவர -- richtig, ordnungsgemäß, zufriedenstellend, vollständig; ungehindert, reichlich (ADV)  
 சரிவு -- Abhang; Lawine; Fall, Niedergang, Verfall  
 சரீரம் -- Körper  
 சலவை -- Wäschewaschen; gewaschene Wäsche, Wäsche  
 சவாரி -- Ritt, Fahrt  
 சளி -- Schleim; Erkältung  
 சற்று -- ein wenig, ein bißchen  
 சனி -- Saturn, Samstag; schlechte Zeit  
 சனிக்கிழமை -- Samstag  
 சா-த் (0.) (-கிற்- -செத்து- -வ்- -க) -- sterben; sich quälen, leiden; ermüden  
 சாககடை -- Drainagegraben, Abwasserkanal  
 சாக்கு -- Sack  
 சாட்சி -- Augenzeuge; Zeuge  
 சாட்டை -- Peitsche; Kreiselschnur

சாணி -- Kuhdung  
சாத்துக்குடி -- Orange  
சாதம் -- gekochter Reis  
சாதனை -- Errungenschaft, Rekord, Kassenschlager; Hartnäckigkeit, Starrsinn, Bestehen auf  
சாதா -- einfach (ADV)  
சாதாரணம் -- üblich, normal, gewöhnlich; lässig, zivil; ruhig; grundlegend; allgemein  
சாதி -- Kaste  
சாதிக்காய் -- Muskatnuß  
சாந்தி -- Friede, Ruhe  
சாப்பாடு -- Essen, Mahlzeit  
சாப்பிடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- essen, trinken, verzehren  
சாபம் -- Fluch, Verwünschung  
சாம்பல் -- Asche  
சாம்பார் -- Gemüsesoße auf Tamarindenbasis  
சாம்பிராணி -- Weihrauch  
சாமம் -- Mitternacht; dreistündiges Zeitmaß in Tempeln im Zusammenhang mit Puja  
சாமான் -- Ware, Zutaten, Ding  
சாமி -- Gottheit, Gott; Herr  
சாய்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- anlehnen, neigen, beugen; fallen  
சாய்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- sich neigen, sich beugen; fallen; sterben; (Abend) dämmern  
சாயங்காலம் -- Spätnachmittag, Abend  
சாயந்திரம் -- Spätnachmittag, Abend  
சார்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- abhängen von; sich stützen auf; gehören zu, verbunden sein mit  
சார்பில் -- im Namen von, für, anstelle von, zugunsten von; mit Hilfe von, unter der Schirmherrschaft von  
சார்பு -- Abhängigkeit; Seite, auf der Seite von; beigeordnet  
சாரம் -- Extrakt, Essenz; Quintessenz, das Wesentliche  
சாராயம் -- Schnaps, Arrak  
சாரிசாரியாக -- in Reihen, reihenweise (ADV)  
சாரை -- Rattenschlange, rat snake  
சாலை -- Straße  
சாவி -- Schlüssel; Taste; Achsnagel  
சாவு -- Tod, Todesfall; Opfer  
சிக்கல் -- Verwicklung; Problem, Schwierigkeit; Krise  
சிக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich verfangen, hängenbleiben; geschnappt werden; gefunden werden, sich finden  
சிகப்பு -- siehe: சிவப்பு  
சிகரம் -- Berg, Gipfel; Höhepunkt  
சிகிச்சை -- medizinische Behandlung  
சிங்காசனம் -- Thron  
சிசு -- Fötus, Säugling  
சிட்டுக்குருவி -- Sperling  
சித்தப்பா -- jüngerer Bruder des Vaters , Ehemann der jüngeren Schwester der Mutter (MyZH)  
சித்தவைத்தியம் -- Siddha-Medizin  
சித்தாள் -- Bauhilfsarbeiter(in)  
சித்தி -- jüngere Schwester der Mutter, Ehefrau des jüngeren Bruders des Vaters, Tante, Stiefmutter  
சித்திரம் -- Bild, Gemälde; Porträt, Porträtierung  
சித்திரவதை -- Folter  
சிதறல் -- Splitter  
சிதறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zerschellen, verstreuen; abgelenkt werden; (Licht) sich brechen, gestreut werden  
சிதை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- zerstören, verderben, ausrotten, ruinieren  
சிதை-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- sich verschlechtern, verrottet sein, verdorben sein, (Wortform) sich ändern; ruiniert werden  
சிதைவு -- Verfall, Ruin, Wrack  
சிந்தனை -- Gedanke, Überlegung, Idee, Denken  
சிந்தி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- erwägen, überlegen, nachdenken  
சிந்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verschütten, vergießen  
சிம்மாசனம் -- Thron  
சிரமம் -- Schwierigkeiten, Ärger; Anstrengung, Mühe, Plackerei; Unruhe, Unbehagen; Interesse  
சிரி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- lachen, lächeln

சிரிப்பு -- Lachen, Lächeln  
 சில்லறை -- Kleingeld; Kleinverkauf; Kleinigkeiten, Lappalie  
 சில்லறை வியாபாரம் -- Kleinhandel, Einzelhandel  
 சில -- einige, wenige  
 சிலசமயம் -- manchmal  
 சிலந்தி -- Spinne; Abszeß, Geschwür  
 சிலர் -- einige Personen  
 சிலை -- Statue, Götterstatue  
 சிவ-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- rot werden, erröten; sich rot färben (Getreide)  
 சிவப்பு -- Röte, rot, hellbraun  
 சிற்பம் -- Statue, Skulptur  
 சிற்பி -- Bildhauer, Steinmetz  
 சிற்ப்பன் -- jüngerer Bruder des Vaters  
 சிற்புண்டி -- kleine Mahlzeit, tiffin  
 சிற்பூர் -- kleiner Ort, Dörfchen  
 சிற்பெறும்பு -- kleine rote Ameise  
 சிறகு -- Flügel, Gefieder; Propeller  
 சிறப்பாக -- mit Auszeichnung (ADV)  
 சிறப்பு -- Auszeichnung, hervorragende Eigenschaft; Ruhm, Ansehen, Achtung; großartig; Wichtigkeit, Bedeutung; speziell, Sonder-  
 சிறிது -- etwas kleines; etwas wenig, kleine Menge; ein wenig  
 சிறிய -- klein, jünger (ADJ)  
 சிறு -- klein; geringfügig; jung (ADJ)  
 சிறு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- schrumpfen, kleiner werden; kurz sein  
 சிறுத்தை -- Cheetah, Leopard  
 சிறுநீர் -- Urin  
 சிறுநீர்ப்பை -- Blase  
 சிறுநீரகம் -- Niere  
 சிறை -- Gefängnis, Gefängniszelle  
 சிறைச்சாலை -- siehe: சிறை  
 சின்ன -- klein; gewöhnlich, unbedeutend; jünger (ADJ)  
 சின்னம் -- Zeichen, Markierung, Symbol; Insignien, Abzeichen  
 சின்னம்மா -- jüngere Schwester der Mutter), Ehefrau des jüngeren Bruders des Vaters, Tante  
 சினம் -- Zorn, Ärger  
 சீக்கிரம் -- Eile, sofort, schnell; früher als erwartet  
 சீத்தாப்பழம் -- Frucht, Ochsenherzfrucht, custard apple  
 சீப்பு -- Kamm; Bananenbüschel  
 சீயக்காய் -- soap-nut (woraus Pulver zum Haarewaschen gewonnen wird)  
 சீர் -- Gleichförmigkeit, Gleichmäßigkeit; Regelmäßigkeit, Ordnung; elegant; Geschenke, Mitgift  
 சீர்திருத்தம் -- Reform  
 சீர்திருத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- reformieren  
 சீர்திருந்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- reformiert werden  
 சீரகம் -- Kümmel  
 சீரமை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- reparieren, renovieren; revidieren, berichtigen  
 சீராக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- regulieren, in Ordnung bringen; Gesundheit verbessern  
 சீராகு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich normalisieren  
 சீவு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anspitzen, schärfen; abhobeln; in Scheiben schneiden; abhacken;  
 Haare kämmen  
 சீற்றம் -- wütendes Zischen oder Schnauben; Wut, Zorn, Grimm, Raserei  
 சீறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zischen, schnauben, auf Touren kommen; knurren, brummen  
 சீனி -- weißer Zucker  
 சீனிக்கிழங்கு -- Süßkartoffel  
 சுக்கு -- getrockneter Ingwer  
 சுகம் -- Gesundheit; Komfort, angenehme Lebensumstände; Glücksgefühl; Nützlichkeit, Nutzen  
 சுங்கச்சாவடி -- Kontrollstelle mit Schlagbaum  
 சுட்டிக்காட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zeigen, herumführen  
 சுட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zeigen, hinweisen auf  
 சுடர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- glühen, lodern  
 சுடு-த் (4.) (-கிற்- -சுட்டு- -வ்- -அ) -- heiß sein; Temperatur haben; grillen, rösten, backen;  
 (er)schießen  
 சுடுகாடு -- Verbrennungsstätte, Krematorium

சுண்டல் -- gekochte und gewürzte Hülsenfrüchte  
 சுண்டெலி -- Maus  
 சுண்ணாம்பு -- Kalk, gelöschter Kalk  
 சுத்த -- vollkommen, durch und durch, völlig; rein (ADJ)  
 சுத்தியல் -- Hammer  
 சுதந்திர -- frei, unabhängig (ADJ)  
 சுதந்திரம் -- Freiheit, Unabhängigkeit  
 சும்மா -- umsonst, kostenlos; gerade heraus, ohne zu zögern; nur so, gerade so; nutzlos; ohne Anstrengung  
 சும-த்த (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) -- tragen; schwer werden, sich ansammeln, auf sich nehmen  
 சுமங்கலி -- verheiratete Frau  
 சுமார் -- ungefähr; gemäßigt, mittelmäßig, durchschnittlich (ADV)  
 சுமை -- Last, Gewicht, Bürde  
 சுய -- selbst, eigen (ADJ)  
 சுய நினைவு -- Bewußtsein  
 சுயமரியாதை -- Selbstachtung  
 சுரங்கப் பாதை -- Unterführung, Tunnel  
 சுருக்கம் -- Kürze; Zusammenfassung, Abriß, Auszug; Abkürzung; Kurzwort, Akronym  
 சுருங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zusammenschrumpfen, sich rollen; runzeln, zusammenziehen  
 சுவடி -- Palmbblatt, Manuskript  
 சுவர் -- Wand, Mauer  
 சுவாசம் -- Atem  
 சுவாசி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- atmen  
 சுழல் -- Strudel  
 சுழல்-த் (5.) (-கிற்- -சுழன்று- -வ்- -அ) -- sich drehen; absuchen; im Kopf umhergehen  
 சுழற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- drehen, herumwirbeln; schwingen, wedeln  
 சுற்றி -- um herum  
 சுற்றிப்பார்-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- inspizieren; besuchen, Sehenswürdigkeiten besichtigen  
 சுற்றிலும் -- auf allen Seiten, überall  
 சுற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- drehen, sich drehen; um herum gehen, umher gehen  
 சுற்றுப்பயணம் -- Tour, Rundreise  
 சுற்றுலா -- Rundreise, Ausflug  
 சுறா -- Hai  
 சூடம் -- Kampf  
 சூடு -- Hitze, Wärme; heiß; Schärfe  
 சூரியகாந்தி -- Sonnenblume  
 சூரியன் -- Sonne  
 சூலம் -- Dreizack; Dreizack als Brandzeichen für Vieh  
 சூழ-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- umgeben, einhüllen; sich ausbreiten  
 சூழ்ச்சி -- (geheimer) Plan, Intrige, Komplott, Ränke pl.  
 சூழ்நிலை -- Gelegenheit, Umgebung, Situation  
 சூழல் -- Milieu  
 சூறாவளி -- Wirbelwind  
 சூறைக்காற்று -- Wirbelwind  
 செங்கல் -- gebrannter Ziegel  
 செதி -- Pflanze  
 செத்த -- tot (ADJ)  
 செம் -- rot; gebildet; klassisch  
 செம்பருத்தி -- Hibiskus, Strauch mit roten Blüten  
 செம்மை -- Röte; Feinheit, Bildung, Kultur; Geradheit, Redlichkeit, Aufrichtigkeit  
 செய்-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- tun, machen  
 செய்தி -- Nachricht, Mitteilung, Botschaft  
 செய்தியாளர் -- Reporter  
 செய்முறை -- rituelle Verpflichtungen naher Verwandter  
 செயல் -- Tat, Handlung, Aktivität, Aktion; Aufgabe  
 செயலாளர் -- Geschäftsführer, Sekretär einer Organisation  
 செயற்கை -- künstlich, gekünstelt  
 செருப்பு -- Sandale  
 செல்-த் (5.) (-கிற்- -சென்று- -வ்- -ல) -- gehen, sich bewegen, vorübergehen, laufen; im Umlauf, gültig sein, Effekt haben

செல்லப்பிள்ளை -- Lieblingskind  
 செல்வம் -- Reichtum; natürliche Reichtümer; Kind  
 செல்வாக்கு -- Einfluß  
 செலவு -- Ausgaben  
 செவ்விய -- richtig, ausgezeichnet, perfekt; rot (ADJ)  
 செவி -- Gehör; Ohr  
 செவிடன் -- tauber Mann  
 செறி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- voll sein, gefüllt sein  
 சேகரி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sammeln  
 சேகரிப்பு -- Sammlung  
 சேட்டை -- Posse, Streich; Mätzchen  
 சேதம் -- Verlust; Unterbrechung; Zerstörung  
 சேமிப்பு -- Ersparnisse; Vorrat, Lager  
 சேர்-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sammeln, einsammeln; verbinden mit; sparen; geleiten, hinbringen; übergeben;  
 சேர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- erreichen, ankommen; zusammenkommen, sich vereinigen mit, in den Besitz übergehen, zugehören; beitreten; zugelassen werden;  
 சேர்ந்த -- zusammen, zugehörend (ADJ)  
 சேர்ந்து -- zusammen; zusammenhaftend (ADV)  
 சேரி -- Dalitsiedlung außerhalb des Dorfes; Slum  
 சேவல் -- Hahn  
 சேவை -- Dienst; Gottesdienst  
 சேறு -- Morast, Schlamm  
 சைவம் -- Vegetarismus, vegetarisch; Sivaismus, sivaitisch  
 சொட்டு -- Tropfen  
 சொட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- tropfen  
 சொட்டை-- Kahlheit, glatzköpfig  
 சொட்டு -- Eigentum, Besitz, Reichtum  
 சொது -- Kokosnußsoße  
 சொந்த- eigen, privat (ADJ)  
 சொந்தக்காரன் -- Besitzer, Inhaber; Verwandter  
 சொந்தப் பெயர் -- persönlicher Name; Vorname  
 சொந்தம் -- Eigentum; Verwandtschaft  
 சொப்பனம் -- Traum  
 சொர்க்கம் -- Himmel  
 சொல் -- Wort, Bezeichnung; Äußerung, Bemerkung; Befehl, Rat; Versprechen  
 சொல்-த் (0.) (-கிற்- சொல்லி/சொன்ன- -வ்- -ல) -- sagen; erzählen  
 சொல்லிக்கொடு-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- lehren; raten, beraten; anstacheln  
 சொல்லிக்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- lernen  
 சோகம் -- Sorge; Trauer, Traurigkeit  
 சோதனை Probe, Prüfung; Durchsuchung, Suche; Experiment, Versuch  
 சோம்பல் -- Faulheit  
 சோம்பேறி -- Faulpelz  
 சோர்வு -- Müdigkeit, Erschöpfung  
 சோலை- Hain, Garten  
 சோலம் -- Hirse, Mais  
 சோறு -- gekochter Reis  
 செளக்கியம் -- Gesundheit, Wohlbefinden  
 செளகரியம் -- Bequemlichkeit, Angenehmheit, Vorteil; Wohlergehen  
 ஞாபகப்படுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- jmd. erinnern an  
 ஞாபகம் -- Erinnerung, Gedächtnis  
 ஞாயிற்றுக்கிழமை -- Sonntag  
 ஞாயிறு -- Sonne; Sonntag  
 ஞானம் -- Weisheit, Wissen  
 தக்க -- geeignet, richtig, würdig, wert (ADJ)  
 தக்காளி -- Tomate  
 தகப்பன் -- Vater  
 தகர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- zerbröckeln, zusammenfallen, einstürzen  
 தகராறு -- Disput, Kontroverse; Störung  
 தகவல் -- Information; Mitteilung, Botschaft  
 தகனம் -- Verbrennung



தகாத -- ungeeignet, unpassend, unfair, unschicklich; obszön, vulgär (ADJ)  
 தகு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- geeignet sein  
 தகுதி -- Qualifikation; Kompetenz, Autorität; Auswahl, Eignung ; Status, Wert  
 தகுதிநிலை -- Grad, Rang, Listenrang  
 தகுந்த -- angemessen, geeignet; wert, würdig (ADJ)  
 தங்கச்சி -- jüngere Schwester  
 தங்கம் -- Gold; Liebling!  
 தங்கமான -- golden (ADJ)  
 தங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich aufhalten, bleiben; sich ablagern; abgestanden sein  
 தங்கை -- jüngere Schwester  
 தசை -- Muskel  
 தசை நாண் -- Sehne  
 தஞ்சம் -- Zuflucht, Zufluchtsstätte; Asyl  
 தட்சணை -- Gabe für Tempelpriester oder Lehrer  
 தட்டு -- Teller, Tablett; Waagschale  
 தட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- klopfen, klatschen; stoßen; ausleeren, abstauben  
 தட்டுப்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- fühlen, berührt werden von etwas  
 தட்டுப்பாடு -- Mangel, Knappheit  
 தடம் -- Fußstapfe, Spur; Weg, Pfad; Hindernis  
 தடம்புரள்-த் (5.) (-கிற்- -புரண்டு- -வ்- -அ) -- entgleisen, von der Bahn abkommen  
 தடவு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- streicheln; fühlen, tasten; einreiben, einmassieren  
 தடி -- Knüppel, Stock, Stab; dick, schwer  
 தடிப்பு -- Schwellung  
 தடியடி -- Schlagstockeinsatz  
 தடுப்பு -- Hindernis, Zaun, Schutzumzäunung; vorbeugende Medizin; vorbeugende Maßnahme  
 தடுப்பு ஊசி -- Impfung  
 தடுமாற்றம் -- Verwirrung, Verlegenheit, stockendes Sprechen  
 தடுமாறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zögern, verblüfft sein, verwirrt sein; stocken  
 தடை -- Hindernis, Beschränkung, Unterbrechung; Einwand; Verbot  
 தடைப்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- behindert werden, aufgehalten werden, unterbrochen werden  
 தண்டவாளம் -- Eisenbahnschiene  
 தண்டனை -- Strafe; Gerichtsurteil  
 தண்டி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- bestrafen  
 தண்ணீர் -- Wasser; Schnaps  
 தண்ணீர்ப்பந்தல் -- Schuppen, wo im Sommer Trinkwasser kostenlos ausgegeben wird  
 தண்ணீர்ப்பாம்பு -- Wasserschlange  
 தண்மை -- Kühle; Sanftheit  
 தணி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- senken, vermindern; niedriger einstellen  
 தணி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- vermindert werden, gestillt werden; gesenkt werden; sich unterwerfen  
 தணிக்கை -- Zensur; Buchprüfung; Inspektion  
 தணிவு -- niedrig  
 தத்தளி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- in großer Not sein, um sein Leben kämpfen; aufgeregt sein  
 தத்து -- Adoption  
 தத்துவம் -- Philosophie; Ansicht, Meinung  
 தந்தம் -- Elefantenstoßzahn, Elfenbein  
 தந்தி -- Telegramm  
 தந்திரம் -- Geschicklichkeit, Trick, List, Strategie  
 தந்தை -- Vater  
 தப்பி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- entkommen, davonkommen  
 தப்பு -- Fehler; falsche Entscheidung; Verfehlung  
 தப்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- entkommen, entgehen; Weg verfehlen, entgehen  
 தப்புவி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- retten  
 தப்பை -- gespaltener Bambus  
 தபால் -- Post  
 தபால் பெட்டி -- Postfach; Briefkasten  
 தம் -- Pron.3.Sg.höfl.Obl.; sein (3.Sg.höfl. reflexiv)  
 தம்பதி -- Ehepaar  
 தம்பி -- jüngerer Bruder

தழுக்கு -- Trommel für öffentliche Ankündigungen im Dorf  
 தயக்கம் -- Zögern; Aufschub, Verzug, Verzögerung  
 தயங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zögern, schwanken; verzögern; verwirrt sein  
 தயவு -- Gunst, Wohlwollen  
 தயவுசெய்து -- bitte!  
 தயார் -- fertig, bereit  
 தயாராகு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- bereit sein  
 தயாரி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- produzieren, herstellen; zubereiten; schreiben, verfassen, aufstellen  
 தயாரிப்பு -- Produzieren, Herstellung, Zubereitung, Produkt; Produktion  
 தயாளம் -- Großzügigkeit, Großherzigkeit  
 தயிர் -- Joghurt  
 தர்ப்பூசணி -- süße Wassermelone  
 தரகர் -- Mittelsmann, Makler, Unterhändler  
 தரப்பு -- Partei (jur.); Personengruppe  
 தரம் -- (hohe) Qualität, (hoher) Standard; Grad; Art, Sorte; Mal  
 தராசு -- Waage  
 தரித்திரம் -- Armut  
 தரை -- Boden, Erde; Grund  
 தரைமட்டம் -- dem Erdboden gleich  
 தரைமட்டமாக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- dem Erdboden gleichmachen  
 தரையிறங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- landen  
 தலா -- jeder,-e,-es; pro Person  
 தலை -- Kopf; Kopfhair; erste  
 தலைச்சிறந்த -- bekannt, prominent (ADJ)  
 தலைசிற-த்த (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- hervorragend sein  
 தலைசுற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- Schwindelgefühl haben, sich schwindlich fühlen, taumeln  
 தலைநகர் -- Hauptstadt  
 தலைப்பு -- Schlagzeile, Titelzeile, Überschrift  
 தலைமறைவு -- im Untergrund, heimlich, versteckt  
 தலைமுறை -- Generation  
 தலைமை -- Führung, Vorsitz, Präsidieren, Vorstehen, Oberkommando  
 தலைமைச் செயலகம் -- Hauptquartier, Sekretariat  
 தலைமைதாங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anführen, den Vorsitz innehaben, leiten, vorstehen  
 தலையணை -- Kopfkissen  
 தலையாட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- nicken, ja sagen  
 தலையீடு -- Eingreifen, Intervention, Einmischung  
 தலைவணங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- respektieren, sich beugen  
 தலைவர் -- Chef, Führer, Leiter, Vorsitzender, Präsident, Oberhaupt  
 தலைவலி -- Kopfschmerzen pl.; unangenehme Aufgabe  
 தவம் -- religiöse Askese  
 தவளை -- Frosch  
 தவறாக -- irrtümlich, falsch (ADV)  
 தவறாமல் -- unfehlbar, ganz gewiß; ohne zu verpassen, ohne auszulassen (ADV)  
 தவறு -- Irrtum, Fehler; Schaden, Unrecht; Defekt  
 தவறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich irren, verpassen; verfehlen; stolpern; ausbleiben; entgleiten  
 தவறுதல் -- Irrtum, Fehler; Defekt  
 தவிர்-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- vermeiden; überschlagen  
 தவிர்ந்த -- außer (ADJ)  
 தவிர -- außer; daneben; obwohl, aber nicht  
 தழுவல் -- Umarmung; Anpassung  
 தழுவ-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- umarmen; annehmen; begegnen; abhängen; adaptieren; umfassen  
 தள்ளி -- etwas entfernt, auf der Seite  
 தள்ளிப்போக்த் (0.) (-கிற்- -ய்/ன்- -வ்- -க) -- beiseite gehen; verhindert oder aufgehalten werden  
 தள்ளிப்போடு-த் (4.) (-கிற்- -போட்டு- -வ்- -அ) -- aufschieben, verschieben  
 தள்ளு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- stoßen, wegschieben; hervorschießen; zurückweisen, ablehnen  
 தள்ளுபடி -- Rabatt, Abzug  
 தள்ளுவண்டி -- Transportwagen der von einem Menschen geschoben wird)  
 தளம் -- Boden, Pflaster; Stockwerk, Deck, Ebene, Reihe; Militärstützpunkt, Landeplatz, Flugplatz,  
 தளர்ச்சி -- Müdigkeit, Schwäche, Erschöpfung; Niedergeschlagenheit; Lockerung

தளர்த்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- lockern, nachlassen; aufheben, flexibel machen  
 தற்காப்பு -- Selbstschutz, Selbstverteidigung; Verteidigung  
 தற்காலம் -- Jetztzeit; zeitgenössische Periode; Gegenwart  
 தற்கொலை- Selbstmord  
 தற்பொழுது -- jetzt, gegenwärtig  
 தற்போது -- jetzt; gegenwärtig  
 தன் -- sein, ihr (reflexives Possessivpronomen, Obliquus)  
 தன்மானம் -- Selbstachtung  
 தன்மை -- Qualität, Natur, Zustand  
 தனம் -- Reichtum  
 தனி -- allein, besonders; besondere; einzeln; separat, getrennt; unabhängig; sonder, speziell  
 தனி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- getrennt werden, allein gelassen werden, zurückbleiben  
 தனித்து -- ganz allein; in auffälliger Weise, bezeichnend (ADV)  
 தனித்துவம் -- Individualität  
 தனிப்பட்ட -- persönlich; individuell (ADJ)  
 தனியாக -- allein (ADV)  
 தா-த் (0.) (-தருகிற்- -தந்து- -தருவ்- -தர) -- geben  
 தாக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- attackieren, angreifen; kritisieren; befallen; (Blitz) einschlagen  
 தாக்குதல் -- Angriff, Offensive  
 தாகம் -- Durst  
 தாங்கி -- Ständer, Gestell, Halter; zur Seite geneigt, Humpeln  
 தாங்கு-த் (3.) (-கிக்- -இ- -வ்- -அ) -- ertragen, aushalten; tragen; halten; aufstützen; enthalten, führen, umfassen; bitten, ersuchen; sich leisten; beherrschen, kontrollieren  
 தாடி -- Bart  
 தாண்டி -- vorbei an, jenseits von (ADV)  
 தாண்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- springen, überqueren, überschreiten, vorbeigehen; jenseits von etwas sein  
 தாத்தா -- Großvater; alter Herr  
 தாம் -- Reflexivpronomen 3. Person; Betonungssuffix  
 தாமதம் -- Verzögerung, Zuspätkommen; sofort nach, sobald als  
 தாமரை -- Lotus  
 தாய் -- Mutter  
 தாய்க்குலம் -- Frauenschaft, die Frauen  
 தாய்நாடு -- Heimatland, Vaterland (wörtl: "Mutterland")  
 தாய்மாமன் -- Onkel mütterlicherseits  
 தாய்மொழி -- Muttersprache  
 தாரம் -- Ehefrau  
 தாலி -- Heiratsschnur, Tali  
 தாவு-த் (3.) (-கிற்- -ந்து- -இ- -வ்- -அ) -- springen; (Feuer) hervorschießen, sich verbreiten  
 தாழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- niedrig, gering werden; herunterkommen; senken  
 தாழ்த்தப்பட்ட -- unterdrückt (ADJ)  
 தாழ்த்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- herunterlassen, senken  
 தாழ்வு -- niedrig; tiefelegen; unbedeutend, herabsetzend; Tiefe  
 தாள் -- Papier; Prüfungsbogen; Stoppel; Fuß; Türriegel  
 தாளம் -- Takt; Rhythmus  
 தானாக -- selbst, von selbst (ADV)  
 தானியம் -- Getreide  
 தானே -- von selbst  
 திகழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- strahlen, glänzen; berühmt sein  
 திகை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- erstaunt sein, überrascht sein, verwirrt sein  
 தங்கட்கிழமை -- Montag  
 திங்கள் -- Mond; Montag, Monat  
 திசை -- Richtung, Weg  
 திட்டம் -- Plan, Programm, Projekt; richtige Menge, richtiges Verhältnis  
 திட்டம் இடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- planen  
 திட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- beschimpfen, schmähen; Vorwürfe machen, tadeln  
 திடல் -- offener Platz, Spielplatz, Meßplatz  
 திடீர் -- plötzlich, unerwartet, sofort  
 திடீரென்று -- plötzlich, abrupt (ADV Phrase)  
 திண்ணை -- Veranda vor dem Haus  
 திமிங்கலம் -- Wal

கியாகி -- einer, der sich aufopfert; Freiheitskämpfer (in der Kolonialzeit)  
 கிரண்ட -- ungeheuer, riesig; wesentlich, hauptsächlich (ADJ)  
 கிரள் -- Menschenmenge; Masse, Ansammlung, Klumpen  
 கிரள்-த் (5.) (-கிற்- -கிரண்டு - -வ்- -அ) -- sich sammeln, zusammenkommen; gesammelt werden  
 ராட்சை -- Weintraube, Rebe  
 கிரி -- Docht; Zünder  
 கிரு -- heilig; Herr; Göttin Laksmi (Göttin des Reichtums); Talent, Gabe  
 கிருக்கை -- Stachelrochen  
 கிருட்டு -- Diebstahl, Raub; verstoßen  
 கிருட்டுப்போ-த் (0.) (-கிற்- -ய்/ன்- -வ்- -க) -- gestohlen werden  
 கிருடன் -- Dieb  
 கிருடி -- Diebin  
 கிருடக்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு - -வ்- -ள) -- stehlen  
 கிருத்தம் -- Verbesserung, Abänderung; Abänderungsantrag, Zusatzartikel  
 கிருத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verbessern; korrigieren, reformieren  
 கிருந்த -- richtig, sauber, klar (ADJ)  
 கிருநீறு -- sivaitische heilige Asche  
 கிருப்தி -- Befriedigung, Zufriedenheit  
 கிருப்பி -- zurück-, um-, wieder-, wider-  
 கிருப்பி அனுப்பிவிடு-த் (4.) (-கிற்- -விட்டு - -வ்- -அ) -- fort-, zurückschicken  
 கிருப்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- umdrehen, umlenken; umblättern; abwechseln; Pfand einlösen  
 கிருப்புளி -- Schraubenzieher  
 கிரும்ப -- zurück, wieder (ADV)  
 கிரும்பத் திரும்ப -- immer wieder, wieder und wieder  
 கிரும்பிப்பார்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sich umschauen, zurücksehen  
 கிரும்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- (sich) umdrehen, umkehren; zur Seite wenden, wenden, abbiegen, in die Kurve fahren  
 கிருமணம் -- Hochzeit, Heirat  
 கிருவிழா -- Tempelfest  
 கிரை -- Vorhang; Leinwand, Bildschirm; Welle  
 கிற-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- öffnen, aufschließen, aufbrechen; enthüllen (Bild, Statue)  
 கிறந்த -- offen (ADJ)  
 கிறப்பு -- Öffnung  
 கிறமை -- Fähigkeit, Befähigung, Leistungsfähigkeit  
 கிறன் -- Fähigkeit, Leistungsfähigkeit; Macht  
 கின்-த் (5.) (-கிற்- -கின்று- -ப்ப்- -ன) -- essen, fressen  
 கினசரி -- Tageszeitung; täglich (ADV), jeden Tag, von Tag zu Tag  
 கினழம் -- täglich, jeden Tag  
 கினை -- Hirse  
 -- Feuer; Übel  
 க்குழி -- Grube mit glühenden Kohlen für das Feuerlaufen  
 கங்கு -- Böse, Schaden, Schädigung, Verletzung  
 கட்டு -- Befleckung, Verunreinigung; Menstruation  
 கண்டாமை -- Unberührbarkeit  
 கது -- schädlich, übel, schlimm  
 கபம் -- Öllampe  
 கபாராதனை -- Schwenken der Öllampe vor der Gottheit  
 கமிதி -- Feuerlauf-Ritual  
 கய -- schlecht, schädlich (ADJ)  
 கயணைப்புப்படை -- Feuerwehr  
 கர்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- beenden; begleichen; aufbrauchen, erschöpfen; (Problem) lösen, regeln; lindern, beseitigen  
 கர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- erschöpft sein, verbraucht sein; beendet sein; geklärt sein  
 கர்த்துக்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு - -வ்- -ள) -- erreichen, erfüllen  
 கர்ப்பு -- Urteil; Entscheidung, Beschluß  
 கர்மானம் -- Entschluß, Entscheidung; Resolution; fester Entschluß, Entschlossenheit  
 கர்மானி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- beschließen; entscheiden; entschlossen sein, sich entschließen  
 கர்வு -- Lösung  
 கர -- gründlich, vollständig, perfekt  
 கரம் -- Mut, Wagemut; Ufer

தீவிரம் -- Ernsthaftigkeit; Schwere, Strenge; Intensität  
 தீவிரமாக -- sehr intensiv (ADV)  
 தீவிரமாகு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- radikalisiert werden  
 தீவிரவாதம் -- Extremismus  
 தீவிரவாதி -- Extremist  
 தீவீர -- streng, außergewöhnlich, unverzüglich, extrem, radikal  
 தீவு -- Insel  
 தீனி -- Tierfutter, Viehfutter  
 துக்கம் -- Trauer, Schmerz  
 துடை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- abwischen; wischen, abtrocknen; abreiben; vollständig ausräumen  
 துடைப்பம் -- Besen  
 துண்டு -- Handtuch; Stück, Fetzen; Stummel  
 துணி -- Stoff, Textilie; Kleidung  
 துணி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- sich ein Herz fassen, wagen  
 துணிகரம் -- wagemutige Tat  
 துணிச்சல் -- Mut; Wagemut  
 துணிமணி -- Kleidung, Kleider, Klamotten  
 துணிவு -- Mut, Courage  
 துணை -- Hilfe, Begleitung; Zuflucht; Stellvertretender, Vize-, Assistenz-, Ergänzungs-, Neben-, Zusatz-, Extra-  
 துணைவேந்தர் -- vice-chancellor einer indischen Universität,  
 துதிக்கை -- Elefantenrüssel  
 துப்பாக்கி -- Gewehr  
 தும்பிக்கை -- Elefantenrüssel  
 தும்மல் -- Niesen  
 தும்மு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- niesen  
 துயரம் -- Leiden, Pein; Leid, Not, Unglück; Trauer, Mitleid  
 துயில் -- Schlaf  
 துயில்-த் (5.) (-கிற்- -துயின்று- -வ்- -அ) -- schlafen  
 துயிலெழு-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- aufwachen  
 துரத்திவிடு-த் (4.) (-கிற்- -விட்டு- -வ்- -அ) -- vertreiben  
 துரத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- jagen, verfolgen; vertreiben, rausschmeißen  
 துரு -- Rost  
 துறைமுகம் -- Hafen  
 துரோகம் -- Verrat, Treulosigkeit, Betrug; Untreue  
 துரோகி -- Verräter; Betrüger  
 துவக்கப் பள்ளி -- Grundschule  
 துவக்கம் -- Anfang, Beginn, Start  
 துவக்கிவை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- eröffnen, einweihen  
 துவர் -- astringenter Geschmack, bitterer Geschmack  
 துவர்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- astringent schmecken  
 துவை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Wäsche waschen; zusammenschlagen  
 துவையல் -- würziges Beigericht  
 துளசி -- Pflanze, Basilienkraut  
 துளி -- Tropfen; ein bißchen  
 துளிர்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- knospen, sprießen;  
 துறைமுகம் -- Hafen  
 துன்பம் -- Elend, Leid, Schmerz; Schaden  
 துன்புறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- leiden  
 துன்புறுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- Leid zufügen, schaden  
 தூக்கணாங்குருவி -- Webervogel, der Hängenester baut  
 தூக்கம் -- Schlaf, Müdigkeit  
 தூக்கிப்போட்டுக்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- (etwas) hochlegen  
 தூக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- heben, tragen; aufheben; fortnehmen, entfernen; gut über jemand. reden  
 தூக்குத்தண்டனை -- Todestrafe durch Erhängen  
 தூங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schlafen; untätig bleiben  
 தூங்குமுஞ்சி -- Faulpelz, träger Mensch  
 தூசி -- Staub, Partikelchen  
 தூண் -- Säule

தூதர் -- Botschafter, Gesandter  
 தூதரகம் -- Botschaft, Konsulat  
 தூயமை -- Sauberkeit, Reinheit, Unverfälschtheit  
 தூய -- rein, ehrlich, aufrichtig, schlicht; heilige(r)  
 தூர -- weg, entfernt  
 தூரம் -- Entfernung; weit, entfernt  
 தூள் -- Pulver  
 தூறல் -- leichter Regen, Nieselregen  
 தூறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- nieseln  
 தெப்பக்குளம் -- Tempelteich  
 தெரி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- wahrnehmen; wissen, bekannt sein, kennen, sichtbar werden; scheinen  
 தெரிந்தவர்கள் -- Bekannte  
 தெரிந்துகொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- wahrnehmen, kennenlernen, merken, wissen  
 தெரியப்படுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- informieren, ankündigen, benachrichtigen, bekanntmachen  
 தெரியாது -- weiß nicht, unbekannt (negatives defektives Verb)  
 தெரியாமல் -- unabsichtlich, versehentlich (ADV)  
 தெரிவி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- mitteilen, wissen lassen, bekannt machen; Ausdruck verleihen  
 தெரு -- Straße  
 தெள்ளிய -- klar, deutlich, hell (ADJ)  
 தெளி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- klar werden; nüchtern werden; geklärt werden, sicher sein  
 தெளிவாக -- klar, deutlich (ADV)  
 தெளிவு -- Klarheit, Helligkeit  
 தெளிவுபடுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- klären, klar machen  
 தெற்கு -- Süden  
 தென் -- Süden, südlich  
 தென்கிழக்கு -- Südosten  
 தென்றல் -- sanfte Brise  
 தென்னை -- Kokospalme  
 தேக்கு -- Teak(holz)  
 தேங்காய் -- Kokosnuß  
 தேங்காய் எண்ணெய் -- Kokosnußöl  
 தேங்காய்த்துருவி -- Kokosnußschabeisen  
 தேச -- national  
 தேசம் -- Land, Nation; Region, Fürstentum  
 தேசாந்திரம் பேசுத் (0.) (-கிற்- -ய்/ன்- -வ்- -க) -- umherziehen  
 தேசிய -- national  
 தேசியகீதம் -- Nationalhymne  
 தேடல் -- Streben nach; Verlangen, Trachten nach  
 தேடு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- suchen; sich sehnen nach; bewirken  
 தேதி -- Datum, Tag (im Monat)  
 தேநீர் -- Tee  
 தேம்பல் -- Schluchzen  
 தேம்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schluchzen  
 தேய்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- reiben, scheuern; auftragen, einreiben; (Zähne) putzen; bügeln  
 தேய்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- sich reiben, verschlissen sein; verblassen, verklingen, schwinden  
 தேய்பிறை -- abnehmender Mond, dunkler Halbmonat  
 தேய்வு -- Verlust, Abnutzung; Verfall, Niedergang  
 தேயிலை -- Teeblatt  
 தேர் -- Tempelwagen; Streit-, Triumphwagen  
 தேர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- bewandert sein, erfahren sein; Prüfung bestehen; (aus)wählen  
 தேர்ச்சி -- Tüchtigkeit, Fertigkeit, Erfahrung; Abschluß, Bestehen (Examen)  
 தேர்தல் -- Wahlen pl., Wahl  
 தேர்ந்த -- sehr geschickt, sehr erfahren  
 தேர்ந்தெடு-த்த்(6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- wählen, auswählen  
 தேர்வு -- Prüfung; Auswahl  
 தேரை -- Kröte; Pflanzenkrankheit der Kokosnuß  
 தேவையில்லாத -- nicht nötig (Adj.)

தேள் -- Skorpion  
 தேற்றம் -- Gewißheit; Theorem  
 தேற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- trösten; gut sorgen für; (Geld) beschaffen  
 தேறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- Prüfung bestehen; sich verbessern, Fortschritte machen; sich belaufen auf  
 தேறுதல் -- Trost  
 தேன் -- Honig  
 தேனீ -- Honigbiene  
 தை -- zehnter Tamilmonat (Mitte Januar-Mitte Februar)  
 தை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- nähen; stechen, durchstechen  
 தையல் -- Nähen, Naht, Schneiderei  
 தைரியம் -- Mut, Kühnheit  
 தைலம் -- Salbe, (medizinisches oder kosmetisches), Öl  
 தொக்கு -- stark gewürzte Beilage; Zielscheibe des Spotts  
 தொகு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sammeln, zusammentragen; kompilieren  
 தொகுதி -- Wahlkreis, Wahlbezirk, Sammelband, Anthologie  
 தொகுப்பு -- Sammlung, Kompilation; gemeinsamer Fonds  
 தொகை- Gesamtzahl, Summe; Sammlung, Anthologie  
 தொங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- hängen, herabhängen; sich aufhängen  
 தொட்டி -- Trog, Kübel, Bottich, Zisterne  
 தொட்டில் -- Wiege; Wiege aus Stoff  
 தொடக்கப் பள்ளி -- Grundschule  
 தொடக்கம் -- Anfang, Beginn  
 தொடங்கிவை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- einweihen, eröffnen  
 தொடங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anfangen, beginnen, unternehmen; gründen  
 தொடர் -- Folge, Serie; Konvoi; Runde (Sport)  
 தொடர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- folgen, fortsetzen, erfolgen  
 தொடர்கதை- Fortsetzungsroman  
 தொடர்ச்சி -- Kontinuität, ununterbrochenes Fortdauern; Reihe; Folge, Konsequenz  
 தொடர்ச்சியாக -- fortlaufend, nachfolgend (ADV)  
 தொடர்ந்து -- weiter, fortlaufend, ohne Unterbrechung; nachfolgend (ADV)  
 தொடர்பாக- in Zusammenhang mit, dazu gehörend, (ADV)  
 தொடர்பான- zusammenhängend mit (ADJ)  
 தொடர்பு -- Kontakt, Beziehung, Verbindung; Anschluß  
 தொடு-த் (4.) (-கிற்- -தொட்டு- -வ்- -அ) -- berühren, in Kontakt kommen, angrenzen an; erreichen  
 தொடை- Oberschenkel, Keule  
 தொண்டர் -- Freiwillige einer Hilfsorganisation, begeisterter Anhänger, Diener (einer guten Sache)  
 தொண்டு -- Dienst  
 தொண்டை- Hals  
 தொண்ணூறு -- neunzig  
 தொந்தரவு -- Belästigung, Ärger; Problem, Unannehmlichkeit  
 தொந்தி -- dicker Bauch, Wampe  
 தொப்பி -- Hut, Kappe  
 தொப்புள் -- Nabel  
 தொப்புள்கொடி -- Nabelschnur  
 தொப்பை- Wampe  
 தொல் -- alt, uralt, aus alter Zeit  
 தொல்பொருள் -- archäologische Funde  
 தொல்பொருளியல் -- Archäologie  
 தொல்லை- Ärger, Unannehmlichkeit; Schwierigkeit, Problem; Plage  
 தொலை- Entfernung, weit weg  
 தொலைத் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- verlieren; verschwenden, vergeuden  
 தொலை (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- verloren sein, ruiniert sein, vernichtet sein, verschwinden, ausgelöscht werden  
 தொலைவு -- Entfernung, weit weg, weit entfernt  
 தொழில் -- Arbeit, Gewerbe, Industrie; Beruf; Kunstfertigkeit; Funktion, Aufgabe  
 தொழில்நுட்பம் -- Technologie  
 தொழிலாளர் -- Arbeiter  
 தொழிற்சாலை -- Fabrik  
 தொழு -- Viehstall  
 தொழு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verehren, beten; mit gefalteten Händen bitten

தொழுகை -- Gebet  
 தொள்ளாயிரம் -- neunhundert  
 தொற்று -- Ansteckung, Infektion  
 தொற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- festhalten, sich festhalten; sich unsicher halten; ergreifen; infizieren, anstecken  
 தொற்றுநோய் -- Infektionskrankheit, ansteckende Krankheit  
 தொன்மை- Altertum, Vorzeit  
 தோகை- Schwanzfedern des männlichen Pfaus  
 தோசை- Reispfannkuchen  
 தோசைக்கல் -- flache Eisenpfanne zum Backen von தோசை  
 தோட்டக்காரன் -- Gärtner, Gartenbesitzer  
 தோட்டம் -- Garten; Plantage; Feld  
 தோடு -- Ohrring in Knopfform  
 தோல் -- Fell, Haut, Leder, Rinde, Schale  
 தோல்-த்த் (5.) (-ற்கிற்- -தோற்று- -ப்ப்- -ற்க) -- verlieren, geschlagen sein, besiegt werden; nicht fertigbringen, Mißerfolg haben; durch eine Prüfung fallen  
 தோல்வி -- Niederlage; Versäumnis; Durchfallen  
 தோழர் -- Freund; (Partei)Genosse  
 தோழன் -- Freund, Kamerad  
 தோள் -- Schulter  
 தோற்றம் -- Figur, Erscheinung; Bild; Geburt, Entstehung  
 தோற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- erscheinen, gesehen werden, wahrgenommen werden  
 தோற்றுவி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- verursachen, erschaffen  
 -தோறும் -- (Suffix) jede(r, s)  
 தோன்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- erscheinen, aufgehen; scheinen, (daß); geboren werden, entspringen  
 நக்கல் -- Sarkasmus; Scherz, Spott  
 நக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- lecken, auflecken  
 நகம் -- Fingernagel, Fußnagel, Krallen  
 நகர் -- Stadt; (Wohn)viertel  
 நகர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- sich langsam bewegen, zur Seite treten, Platz machen  
 நகரத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- fortbewegen, wegschubsen; (im Brettspiel eine Figur) bewegen  
 நகரசபை -- Gemeinderat  
 நகரம் -- Stadt  
 நகராட்சி -- Stadtbehörde, Stadtverwaltung  
 நகல் -- Duplikat, Kopie, Fotokopie  
 நகை -- Gelächter; Schmuck  
 நகை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- lachen, lächeln  
 நகைச்சுவை -- Humor, Komik; Scherz  
 நங்கை -- junges Mädchen, reizende Dame, junge Dame  
 நச்சு -- giftig, lästig, ärgerlich, leidig  
 நசுக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zerbrechen, zermalmen; niederschlagen  
 நசுங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zerdrückt werden  
 நஞ்சு -- Gift  
 நட்சத்திரம் -- Stern; Sterngruppe; (Film)Star  
 நட்பு -- Freundschaft  
 நட-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- (zu Fuß) gehen; geschehen, sich ereignen; stattfinden; (Film) laufen; (Aufgabe) zu erfüllen sein; sich verhalten; (Jahr) im Verlauf sein; gut gehen, 'laufen' (Geschäfte)  
 நடத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- betreiben, weitermachen; anstrengen (Gerichtsverfahren); bestreiten (bezahlen); leiten, führen; behandeln; veranstalten, durchführen, abhalten; aufführen; ausführen; gehen machen  
 நடத்துனர் -- Busschaffner  
 நடத்தை -- Verhalten, Benehmen, Charakter  
 நடந்துகொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- sich verhalten  
 நடந்துவிடு-த் (4.) (-கிற்- -விட்டு- -வ்- -அ) -- geschehen, passieren  
 நடந்தேறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- stattfinden  
 நடப்பு -- Ereignis, Stand der Dinge; Aktion; laufend, gegenwärtig, aktuell  
 நடமாட்டம் -- Bewegung; Bewegungsmöglichkeit  
 நடவடிக்கை -- Prozedur, Maßnahme, Arbeit, Aktivität, Verhalten; Aktion  
 நடவு -- Umpflanzen der Reisschößlinge; umgepflanzte Reisschößlinge  
 நடனம் -- Tanz



நடிப்பு - Schauspielen; Vortäuschen  
 நடு -- Mitte, Zentrum  
 நடு-த் (4.) (-கிற- -நட்டு- -வ்- -அ) -- pflanzen; aufstellen, einrammen  
 நடுக்கம் -- Zittern  
 நடுங்கு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- zittern, schütteln, frieren  
 நடுத்தர -- der Mittelschicht zugehörig, mittleren Alters  
 நடுவர் -- Richter, Beamte; Schiedsrichter, Preisrichter  
 நடை -- Gang, Gangart; Reise, Fahrt; Passage im Haus; Tempelportal; Sprachstil  
 நடைப்பயணம் -- Reise zu Fuß  
 நடைப்பாதை -- Bürgersteig  
 நடைமுறை -- Brauch, Gewohnheit; Methode  
 நண்டு -- Krebs  
 நண்பகல் -- Mittag  
 நண்பன் -- Freund, Begleiter  
 நத்தை -- Schnecke  
 நதி -- Fluß  
 நபர் -- Person; Mitglied  
 நம்பிக்கை -- Hoffnung, Vertrauen, Glauben  
 நம்பு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- glauben, hoffen, vertrauen; abhängen von  
 நமர்-த்த (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- feucht werden, Knusprigkeit verlieren  
 நமஸ்கரி-த்த (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- grüßen  
 நமஸ்காரம் -- Gruß!, Verehrung!  
 நமாஸ் -- Gebet in der Moschee  
 நழுட்டுச் சிரிப்பு -- verschmitztes Lächeln  
 நமை-த்த (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- jucken  
 நமைச்சல் -- Juckreiz  
 நய-த் (0.) (- ந்து - -) -- (nur Vergangenheitsformen) beschwatzen, flehentlich bitten  
 நயனம் -- Auge  
 நரகம் -- Hölle; unerträgliches Elend  
 நரம்பு -- Nerv; Ader; Darmsaite, Blattader  
 நரி -- Schakal  
 நரிக்குறவன் -- Angehörige einer Zigeunergruppe (வாங்ரி) in Tamilnadu  
 நல் -- gut; vorteilhaft, günstig; Präfix für Wörter, die unheilvolle, unglückliche Ereignisse bedeuten  
 நல்கு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- schenken, geben, spenden  
 நல்கை -- Zuschuß, Gewährung von Mitteln  
 நல்ல -- gut, schön; günstig; angemessen; sehr (intensiv)  
 நல்லது -- vorteilhaft, günstig; OK, nun; `wie auch immer!', `lassen wir das!'  
 நல்லபடியாக -- glücklich, gedeihlich, wohlhabend; glatt, reibungslos, gut, heil  
 நல்லபாம்பு -- Kobra  
 நல்ல வேளை -- günstige Zeit, zum Glück  
 நல்லெண்ணெய் -- Sesamöl  
 நலம் -- Gesundheit; Verbesserung, Wohlergehen; Wohlfahrt, Fürsorge; Nutzen, Verdienst; Kernpunkt, subtiler Aspekt  
 நவக்கிரகம் -- die neun Planeten in der Astrologie; die neun Gottheiten, die den neun Planeten zugeordnet sind  
 நவதானியம் -- die neun Feldfrüchte கோதுமை, நெல், துவரை, பயறு, கடலை, அவரை, எள், உழுந்து, கொள்  
 நவராத்திரி -- neun Tage dauerndes Fest für die Göttinnen துர்க்கை, லட்சுமி, சரசுவதி im Monat புரட்டாசி  
 நவீனம் -- Modernität, Weltklugheit, Kultiviertheit; Roman, romantische Erzählung, Belletristik  
 நழுவு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- rutschen, abrutschen; entwischen; verlieren, eine Gelegenheit verpassen  
 நள்ளிரவு -- Mitternacht  
 நறுமணம் -- Duft, angenehmer Geruch  
 நன்கொடை-- Gabe, Spende; Schenkung; Geschenk  
 நன்மை -- Nutzen, Vorteil, Güte, gute Tat  
 நன்றாக -- gut; gründlich, eingehend (ADV)  
 நன்றி -- danke!  
 நன்றிக்கடன் -- Dankesschuld  
 நன்னாரி -- Sarsaparillextrakt  
 நனை-த்த (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- durchnässen; anfeuchten

நனைத்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- naß werden, durchnäßt sein; sich vollsaugen, durchtränkt werden

நஷ்ட ஈடு -- Schadenersatz, Entschädigung

நஷ்டம் -- Verlust; Vergeudung

நா -- Zunge

நாக்கு -- Zunge; Glockenklöppel; Flamme, Feuerzunge

நாகப்பாம்பு -- Kobra

நாகம் -- Schlange; Kobra

நாகரிகம் -- Kultur, Zivilisation, Anstand; Kultiviertheit, städtische Kultur

நாங்கள் -- wir (exkl., d.h. Angesprochener ist NICHT mit eingeschlossen)

நாசம் -- Zerstörung, Verlust; Ruin, Verderben, Trümmerhaufen

நாசமாய்ப்பேசு (0.) (-கிற்- -ய்/ன்- -வ்- -க) -- völlig zugrunde gehen

நாசவேலை -- Sabotage

நாட்டியம் -- Tanztheater

நாட்டு -- einheimisch; dörflich; mit einfachen Mitteln

நாட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- aufpflanzen, aufrichten, einrichten

நாட்டுச்சர்க்கரை -- nicht raffinierter, brauner Zucker

நாட்டுப்பாடல் -- Volkslied

நாட்டுப்புறம் -- ländliches Gebiet; einfacher Bauer, Landmann; Folklore

நாட்டு வைத்தியம் -- Volksmedizin

நாடகம் -- Drama, Schauspiel

நாடாளுமன்றம் -- Parlament

நாடு -- Land, Nation; Bundesstaat, Provinz; Königreich

நாடோடி -- Vagabund, Wanderer, Person aus der einfachen Bevölkerung

நாடோடிக் கதை -- Volkserzählung

நாண் -- Bogensehne; Halsschnur; Saite; Schüchternheit, Scheu

நாணம் -- Schüchternheit, Scheu

நாணயம் -- Münze; Währung; Ehrlichkeit, Vertrauenswürdigkeit, Glaubwürdigkeit

நாணு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schüchtern sein

நாட்டனார் -- Schwester des Ehemanns

நாதம் -- Klang

நாதன் -- Ehemann

நாம் -- wir (inkl., d.h. Angesprochener ist mit eingeschlossen)

நாமம் -- Stirnzeichen der Visnuiten; Name, Bezeichnung

நாய் -- Hund

நாயகன் -- Held; Herr

நாயிற்றுக்கிழமை -- Sonntag

நார் -- Bast

நாரை -- Storch

நால் -- vier

நாலு -- vier

நாழி -- tamilisches Zeitmaß (Zeitabschnitt von 24 Minuten); Sekunde, Moment; Hohlmaß

நாழிகை -- Zeitabschnitt von 24 Minuten

நாள் -- Tag

நாளிதழ் -- Tageszeitung

நாளை -- morgen

நாளைக்கு -- morgen (siehe: நாளை)

நாளை மறுநாள் -- übermorgen

நாளைய -- morgig, zukünftig (ADJ)

நாற்காலி -- Stuhl

நாற்பது -- vierzig

நாற்றம் -- Gestank

நாற்றம் எடு-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- stinken

நாறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- stinken

நான் -- ich

நான்கு -- vier

நிகர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- ähnlich sein, gleich sein

நிகழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- passieren, geschehen; vorübergehen

நிகழ்காலம் -- Gegenwart; Präsens

நிகழ்ச்சி -- Ereignis, Vorfall; Veranstaltung, Programm, Sendung

நிகழ்வு -- Geschehen, Passieren, Stattfinden; Vorfall, Ereignis

நிச்சயதார்த்தம் -- Verlobungszeremonie  
 நிச்சயம் -- Festigkeit; Sicherheit, Versicherung; Wahrheit; Gewißheit  
 நிச்சயமாக -- gewiß  
 நிச்சயி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- (eine Heiratsallianz) bekräftigen, sich für eine Heiratsallianz entscheiden; entscheiden, beschließen  
 நித்திரை -- Schlaf  
 நிதி -- Reichtum, Geld; Finanz-, Schatz-  
 நிதி அமைச்சர் -- Finanzminister  
 நிப்பாட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anhalten, aufhören (mit)  
 நிபந்தனை -- Bedingung  
 நிபுணர் -- Experte, Spezialist  
 நிம்மதி -- Ruhe, Ausgeglichenheit, Frieden  
 நிமிடம் -- Minute, Moment  
 நிமித்தம் -- Vorzeichen; wegen, auf Grund von, im Zusammenhang mit  
 நிமிர்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- aufrichten, erheben  
 நிமிர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- sich aufrichten; hervortreten, aufgerichtet dastehen  
 நிமிர்த்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- erheben, begradigen, aufrichten  
 நிமிஷம் -- Minute, Moment, (siehe: நிமிடம் )  
 நியமி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- einstellen, anstellen, einrichten, einsetzen, bilden; nominieren; bestimmen, vorsehen  
 நியாயம் -- Unparteilichkeit, Fairneß, Gerechtigkeit; gerecht; Rechtfertigung  
 நிர்ணயம் -- Kontrolle; Festsetzung  
 நிர்ணயி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- festsetzen, bestimmen  
 நிர்வாகம் -- Verwaltung, Geschäftsleitung  
 நிர்வாகி -- Manager, Funktionär, Verwaltungsbeamter  
 நிரந்தரம் -- unendlich, dauerhaft; beständig, dauerhaft  
 நிரப்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- füllen; laden; ausfüllen; besetzen  
 நிரம்ப -- viel, sehr viel, eine Menge (ADJ)  
 நிரம்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- voll sein, voll werden  
 நிரல் -- Reihe, Ordnung  
 நிரல்பட -- in der richtigen Reihenfolge (ADV)  
 நிருத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- stoppen, anhalten  
 நில-த் (5.) (-நிற்கிற்- -நின்று- நிற்ப்- -நிற்க ) -- stehen, stehenbleiben; aufhören; bleiben  
 நிலக்கரி -- Kohle  
 நிலச்சரிவு -- Erdbeben  
 நிலநடுக்கம் -- Erdbeben  
 நிலம் -- Land, Boden, Ackerland; Landschaft  
 நிலவரம் -- Situation, Zustand; Stand (der Dinge)  
 நிலவு -- Mond  
 நிலா -- Mond, Mondlicht  
 நிலை -- Situation, Lage, Zustand, Status; Stellung; Standort; Dauer, Gleichgewicht; Stabilität  
 நிலை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- bleiben, dauern; stehen bleiben; sich durchsetzen  
 நிலைதடுமாறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- das Gleichgewicht verlieren, aus der Fassung gebracht sein  
 நிலைமை -- Situation, Lage, Zustand  
 நிலையம் -- Einrichtung; Institution; Station, Stand  
 நிவர்த்தி -- Erleichterung, Linderung; Buße, Sühne, Genugtuung; Gegenmittel, Wiedergutmachung  
 நிவர்த்தி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- wegwerfen, wegräumen  
 நிவாரணம் -- Erleichterung, Hilfsmaßnahme; Hilfsfonds; Linderung, Heilung  
 நிழல் -- Schatten; schattiger Ort  
 நிறம் -- Farbe; Hautfarbe  
 நிறவெறி -- Rassismus  
 நிறுத்தப்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- aufgestellt werden (Kandidat)  
 நிறுத்தம் -- Bushaltestelle; Anhalten, Beenden  
 நிறுத்திவிடு-த் (4.) (-கிற்- -விட்டு- -வ்- -அ) -- anhalten, unterbrechen (Rede)  
 நிறுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anhalten, aufhören; abschalten; parken; stationieren; warten lassen; vorzeigen, beibringen; sich konzentrieren; (Kandidat) aufstellen  
 நிறுவனம் -- Unternehmen, Firma; Institut, Einrichtung, Institution  
 நிறை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- füllen  
 நிறை-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- voll werden, voll sein; (Jahre) vollenden  
 நிறைய -- reichlich, viel, sehr (ADJ)

நிறைவு -- Erfüllung, Vollendung; Zufriedenheit  
 நிறைவேற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- vollziehen, ausführen; (Pflicht) erfüllen  
 நிறைவேறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- durchkommen, durchgebracht werden, angenommen werden (Gesetz); (Pflicht) erfüllt ein, erreicht werden  
 நினை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்- -க்க) -- denken, nachdenken, sich erinnern, betrachten, erwägen; erwarten; glauben, hoffen, sich vorstellen  
 நினைவு -- Bewußtsein; Erinnerung; Gedanke; Gedächtnis; Verstand  
 நினைவுச் சின்னம் -- Denkmal, Ehrenmal  
 நிஜமாக -- wahrhaftig (ADV)  
 நீ -- du  
 நீக்கப்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- entlassen werden, (aus dem Dienst) entfernt werden  
 நீக்கு-த் (3.) கிற்- -இ- -வ்- -அ) -- entfernen, beseitigen; entlassen; zur Seite ziehen; (Verbot) aufheben  
 நீங்கள் -- ihr, Sie  
 நீங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- weggehen, verschwinden; aufhören, beendet sein  
 நீச்சல் -- Schwimmen  
 நீச்சல் குளம் -- Schwimmbad  
 நீட்டம் -- Länge  
 நீட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- ausstrecken, strecken; verlängern, lang ziehen, ausdehnen  
 நீடிப்பு -- Verlängerung  
 நீடூழி -- lang, unendlich lange Zeit  
 நீண்ட -- lang (ADJ)  
 நீதி -- Recht, Gerechtigkeit; Moral, Nutzenanwendung  
 நீதிபதி -- Richter  
 நீந்து -த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schwimmen  
 நீர் -- Wasser; Lymphe  
 நீர்மட்டம் -- Wasserstand; Wasserwaage  
 நீராட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- jemanden baden  
 நீராடு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- baden, ein Bad nehmen  
 நீல -- blau (ADJ)  
 நீலம் -- blau; Waschblau; Saphir  
 நீள்-த் (5.) (-கிற்- -நீந்து- -வ்- -அ) -- verlängern; ausstrecken, recken; sich hinziehen  
 நீளம் -- Länge  
 நீறு -- heilige Asche, Asche  
 நுகர்வு -- Erfahrung; Konsum, Verbrauch  
 நுகர்வோர் -- Verbraucher, Konsument  
 நுங்கு -- eßbarer, weicher Kern der Palmyrafrucht, junge Palmyrafrucht  
 நுட்பம் -- minuziöse Genauigkeit, Feinheit; Scharfsinn; mikroskopisch  
 நுண்ணிய -- klein, winzig, fein  
 நுண்மை -- mikroskopisch; fein, genau, winzig  
 நுணுக்கம் -- Feinheit, Genauigkeit, Winzigkeit  
 நுணுக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- pulverisieren  
 நுதல் -- Stirn  
 நுரை -- Schaum  
 நுரையீரல் -- Lunge  
 நுழை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்- -க்க) -- hineinstecken, einführen; (in Liste) hinzufügen  
 நுழை-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- eindringen, hineingehen, betreten, einziehen; sich qualifizieren  
 நுழைவாயில் -- Eingang  
 நுழைவு -- Eingang, Zugang  
 நுனி -- Spitze, Ende, Rand  
 நூதனம் -- Neuheit, Eigenartigkeit, Fremdheit  
 நூல் -- Faden, Garn, Baumwolle; Buch  
 நூல்நிலையம் -- Bibliothek, Bücherei  
 நூலகம் -- Bibliothek, Bücherei, Leseraum  
 நூற்றாண்டு -- Jahrhundert  
 நூறு -- hundert  
 நெகிழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- locker, lose werden; weich werden, bewegt werden; zart werden  
 நெசவாலை -- Weberei  
 நெசவாளி -- Weber  
 நெசவு -- Weben; Gewebe, Webart

நெஞ்சம் -- Herz  
 நெஞ்சு -- Brust; Herz  
 நெடிய -- lang; groß, hoch (ADJ)  
 நெடு -- lang (ADJ)  
 நெடுஞ்சாலை -- Fernstraße  
 நெத்திலி -- kleiner Meeresfisch, Sardelle  
 நெய் -- Butteröl, Ghee  
 நெய்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- weben  
 நெரிசல் -- Gedränge, Andrang  
 நெருக்கம் -- Nähe; Vertrautheit, vertrauter Umgang; Verwandtschaft  
 நெருக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- drücken, quetschen; zusammenbringen; drängen, Druck ausüben  
 நெருங்கிய -- nah, eng, vertraut (ADJ)  
 நெருங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- nah sein, eng sein; sich nähern, sich näherkommen  
 நெருப்பு -- Feuer  
 நெல் -- Reis in Hülse, Paddy  
 நெல்லிக்காய் -- Frucht, Indian gooseberry  
 நெற்றி -- Stirn  
 நெறி -- Prinzip, Doktrin, Moralkodex  
 நெறிப்படுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- auf eine bestimmte Art und Weise funktionieren  
 நெறிமுறை -- richtige Methode  
 நேசம் -- Zuneigung, Freundschaft  
 நேசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Freundlichkeit und Zuneigung zeigen, lieben  
 நேர் -- gerade, direkt; gleich  
 நேர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- passieren, geschehen, vorkommen  
 நேர்காணல் -- Interview  
 நேர்மை -- Geradheit, Ehrlichkeit  
 நேர்வழி -- direkte Route; direkter und gerechter Weg, auf ehrliche Weise  
 நேரம் -- Zeit  
 நேராக -- geradewegs (ADV)  
 நேரிடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- geschehen, passieren  
 நேருக்கு நேர் -- persönlich; von Angesicht zu Angesicht  
 நேரே -- geradewegs; persönlich; mit eigenen Augen  
 நேற்று -- gestern  
 நேற்றைய -- gestrig, von gestern; aus der Vergangenheit (ADJ)  
 நொடி -- Sekunde, Moment  
 நொண்டி -- Krüppel  
 நொண்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- hinken, humpeln  
 நொறுக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zerschmettern, zertrümmern  
 நொறுங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zerschmettert werden, zertrümmert werden  
 நோசு (0.) (-கிற்- -நொந்து- -வ்- -க) -- schmerzen; verletzt sein  
 நோக்கம் -- Blick; Absicht; Ziel; Neigung  
 நோக்கி -- auf... zu, in Richtung auf (ADV)  
 நோக்கு -- Standpunkt; Ziel  
 நோக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schauen, anschauen; aufmerksam betrachten; sich nähern, herangehen an  
 நோய் -- Krankheit  
 நோயாளி -- Kranker, Patient  
 நோவு -- Schmerz; Wehen; Krankheit, Unpäßlichkeit  
 நோண்பு -- rituelles Einhaltung des Fastens  
 பக்கத்தில் -- in der Nähe (von)  
 பக்கம் -- Seite; Nähe  
 பக்கவாதம் -- Lähmung, Schlaganfall  
 பக்கவிளைவு -- Nebenwirkung  
 பக்குவம் -- Proportion, richtiges Verhältnis, Konsistenz  
 பக்கோடா-- gewürztes Ölgebäck aus Hülsenfruchtmehl  
 பக்தன் -- Gläubiger, Bhakti-Anhänger; großer Patriot  
 பக்தி -- Bhakti, Hingabe; Patriotismus  
 பகல் -- Tag (im Ggs. zur Nacht, also: helle Zeit des Tages))  
 பகிர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- teilen, aufteilen  
 பகிர்ந்துகொள்-த்(1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- teilen mit

பகிர்வு -- Aufteilen, Verteilen  
பகு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- teilen, zuteilen; einteilen, klassifizieren; dividieren  
பகுத்தறி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- analysieren, unterscheiden  
பகுத்தறிவு -- rationales Denken, Unterscheidungsvermögen; Vernunft, Rationalismus  
பகுதி -- Teil, Stück, Anteil; Gebiet  
பக -- Feindschaft; natürlicher Feind  
பகை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- sich jemand. zum Feind machen, verfeinden  
பகைமை -- Feindschaft, Antagonismus  
பகைவன் -- Feind  
பங்களிப்பு -- Beitrag  
பங்காளி -- Verwandtschaft väterlicherseits; Partner  
பங்கிடு- த்(4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- aufteilen, teilen  
பங்கீடு -- Anteil, Teil, Zuteilung, Ration  
பங்கு -- Anteil, Portion, Teil; Rolle; Aktie, Teilhaberschaft  
பங்குகொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -எ) -- teilnehmen; teilhaben an  
பங்குனி -- Name des zwölften Tamilmonats (Mitte März-Mitte April)  
பச்சடி -- leicht süßes Beigericht mit Gemüse  
பச்சரிசி -- nicht vorgekochter (somit roher) Reis  
பச்சிலை -- Kräuter, Heilpflanzen  
பச்சிளம் குழந்தை -- neugeborenes Kind  
பச்சை -- grün; kühl; ungekocht; jung; stumpf; rein  
பச்சைப்பாம்பு -- Schlange, whip-snake  
பச்சைமிளகாய் -- grüne Chili  
பசி -- Hunger; übermäßiges Verlangen, Gier  
பசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- hungrig sein (mit Dativsubjekt)  
பசு -- Kuh; Rindvieh  
பசும் -- grün, frisch (ADJ)  
பசும்பால் -- Kuhmilch  
பசுமை -- Grüne, Frische; lebendig, frisch  
பசை -- Klebstoff, Kleister; Feuchtigkeit, Öligkeit; Wohlstand  
பஞ்சபூதம் -- die fünf Elemente, Erde, Wasser, Feuer, Luft, Äther  
பஞ்சம் -- Hungersnot; Teuerung, Mangel  
பஞ்சலோகம் -- Legierung aus den fünf Metallen Gold, Silber, Kupfer, Zinn und Eisen  
பஞ்சாங்கம் -- astrologischer Kalender  
பஞ்சாயத்து -- traditioneller Dorf- bzw. Kastenrat, Panchayat; gewähltes Lokalparlament  
பஞ்சு -- Baumwolle  
பட்டணம் -- Stadt; Madras  
பட்டதாரி -- Akademiker  
பட்டப்பகல் -- hellichter Tag  
பட்டப்பெயர் -- Titel, Ehrenbezeichnung; Spitzname  
பட்டம் -- Titel, akademischer Grad  
பட்டா -- Landeigentumszertifikat  
பட்டாசு -- Feuerwerkskörper  
பட்டாணி -- Hülsenfrüchte, Erbse  
பட்டாதாரர் -- Besitzer eines Landeigentumszertifikats (பட்டா)  
பட்டாம்பூச்சி -- Schmetterling  
பட்டி -- kleines Dorf  
பட்டியல் -- Liste, Register, Bestandsverzeichnis  
பட்டினி -- Hungern  
பட்டு -- Seide, Seidengarn  
பட்டை -- Streifen, Band; Baumrinde  
-பட -- Adverbialsuffix  
படகு -- Boot  
படம் -- Bild; Film; Foto; Landkarte; Kobrahaube  
படம் எடு-த்த் (6-) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- aufnehmen, fotografieren, filmen; (Kobra) die Haube spreizen  
படம்காட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- drohende Haltung einnehmen  
படம் பிடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- aufnehmen, fotografieren, filmen  
படி -- Stufe, Treppe; Hohlmaß (für Getreide) von 100 cu.inch, ca. 1640 ccm; Kopie, Exemplar; (Suffix) gemäß; (nach Peyareccam) in der Art und Weise von  
படி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- lernen, lesen, studieren

படிக்கட்டு -- Treppe  
 படிப்படியாக -- allmählich, Schritt für Schritt (ADV)  
 படிப்பு -- Ausbildung, Lernen, Studium  
 படு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- sich hinlegen  
 படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- in Berührung kommen; erleiden, fühlen  
 படுக்கை -- Bett, Bettzeug  
 படை -- Armee, Heer, Streitkräfte; (Spezial)Truppe, Einsatzkommando  
 படை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- machen, herstellen, produzieren  
 படைப்பு -- Schöpfung, Produkt, Kunstwerk; Speiseopfer auf einem Bananenblatt; Widmung  
 பண்டிகை -- religiöses Fest  
 பண்டிதர் -- traditioneller Gelehrter; Lehrer  
 பண்டை -- alt, früher  
 பண்டைய -- alt, früher (ADJ)  
 பண்ணு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- machen  
 பண்ணை -- landwirtschaftlicher Betrieb, Bauernhof; Farm  
 பண்ணையார் -- Großbauer, Gutsbesitzer  
 பண்பாடு -- Kultur  
 பண்பு -- wirkliche, eigentliche Eigenschaft; Anstand, Anständigkeit, Kultur  
 பணக்காரன் -- reicher Mann  
 பணம் -- Geld; Reichtum  
 பணயம் -- Wetteinsatz, Einsatz  
 பணி -- Arbeit, Dienst  
 பணிநீக்கம் -- Entlassung  
 பணிப்பெண் -- Hilfsarbeiterin; Dienstmagd  
 பணியாரம் -- süßes Reisgebäck  
 பணியாளர் -- Angestellte, Beschäftigte  
 பணியாற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- arbeiten; dienen  
 பத்தி -- Absatz; (Zeitungs)Spalte; Räucherstäbchen  
 பத்திரம் -- Urkunde; Papier für zu registrierende Urkunden; Anleihe, Obligation; lobende Erwähnung;  
 Vorsicht; Sicherheit  
 பத்திரமாய் -- sicher (ADV)  
 பத்திரிக்கை -- Zeitung, Zeitschrift; gedruckte Einladung  
 பத்திரிகையாளர் -- Journalist  
 பத்து -- zehn  
 பத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- (mit allen Formen) verscheuchen, (Vieh) treiben; (nur in  
 bestimmten Formen) genug sein, ausreichen  
 பத்தை -- Scheibe, Stück; längsgespaltener Bambus  
 பத்தொன்பது -- neunzehn  
 பதவி -- Posten, Position, Rang, Amt, Dienstgrad  
 பதற்றம் -- Aufregung; Spannung  
 பதிப்பகம் -- Verlag  
 பதிப்பாசிரியர் -- Herausgeber  
 பதிப்பாளர் -- Verleger  
 பதிப்பி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- herausgeben, veröffentlichen  
 பதிப்பு -- Auflage; Ausgabe; Publikation  
 பதிப்புரிமை -- Urheberrecht, Copyright  
 பதில் -- Antwort, Erwiderung; (an)statt  
 பதிலாக -- statt (ADV)  
 பதிவு -- Eindruck; Registrierung; Aufnahme, Eintrag, Anzeige, Stand  
 பதிவுசெய்-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- registrieren, eintragen  
 பதின்மூன்று -- dreizehn  
 பதினாயிரம் -- zehntausend  
 பதினாலு -- vierzehn  
 பதினாறு -- sechzehn  
 பதினெட்டு -- achtzehn  
 பதினேழு -- siebzehn  
 பதினைந்து -- fünfzehn  
 பதினொரு -- elf  
 பதினொன்று -- elf  
 பதினொரு -- elf  
 பதுங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich verstecken; sich ducken, geduckt daliegen

பந்தயம் -- Spiel, Wettkampf; Wette  
 பந்தல் -- Laube aus geflochtenen Kokosblättern; Gitter für Kletterpflanzen  
 பந்து -- Ball, Knäuel  
 பப்படம் -- knusprige Waffel aus in Öl gebackenen Hülsenfrüchten  
 பப்பாளி -- Papaya  
 பய-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- befürchten; sich fürchten; erbringen, bringen, ergeben, resultieren  
 பயங்கர -- furchtbar  
 பயங்கரம் -- Fürchterlichkeit, fürchterlich, schrecklich  
 பயங்கரவாதம் -- Terrorismus  
 பயங்கரவாதி -- Terrorist  
 பயணஞ்செய்த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- verreisen  
 பயணம் -- Reise  
 பயணி -- Fahrgast, Reisende, Passagier  
 பயப்படு-த்த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- sich fürchten  
 பயபக்தி -- Ehrfurcht  
 பயம் -- Furcht, Angst, Befürchtung, Besorgnis  
 பயமுறுத்து-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- Angst machen, bedrohen  
 பயல் -- Junge; Bursche, Kerl  
 பயறு -- Hülsenfrucht; Hülsenfrucht, greengram  
 பயன் -- Resultat, Konsequenz; Nutzen, Zweck  
 பயன்படு-த்த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- benutzt werden; nützlich sein  
 பயன்படுத்து-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- benutzen  
 பயன்பாடு -- Nutzen, Nützlichkeit  
 பயிர் -- Ernte  
 பயிரிடு-த்த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- Feldfrüchte anbauen, Feld bestellen  
 பயில்-த்த் (5.) (-கிற்- -பயின்று- -வ்- -அ) -- lernen, studieren  
 பயிற்சி -- Training, Übung; Praxis  
 பயிற்று-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- lehren, ausbilden, trainieren  
 பர்வதம் -- Hügel, Berg  
 பர-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- (nur in der Form parantu) sich ausdehnen, sich erstrecken  
 பரக்க -- ausgedehnt  
 பரத்து-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- ausbreiten, verteilen  
 பரத்தை -- Prostituierte  
 பரந்த -- weit, breit, ausgedehnt; großzügig (ADJ)  
 பரப்பு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verbreiten, ausstreuen  
 பரபரப்பு -- Aufregung, Erregung; Sensation; Eile, Hast  
 பரம்பரை -- Tradition; Generation; ererbt, vererbt  
 பரவசம் -- Entzücken, Ekstase  
 பரவாயில்லை -- macht nichts, spielt keine Rolle  
 பரவு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich verteilen, sich ausbreiten; ansteckend sein  
 பரஸ்பரம் -- Gegenseitigkeit  
 பராக்கிரமம் -- Tapferkeit; Stärke  
 பராமரிப்பு -- Fürsorge, Betreuung, Instandhaltung, Wartung, Pflege, Aufzucht  
 பரிகாரம் -- Lösung; Heilmittel, Abhilfe; Heilung; Sühne  
 பரிசீலனை -- Untersuchung, Prüfung  
 பரிசீலி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- untersuchen, prüfen  
 பரிசு -- Belohnung, Preis; Lotteriegewinn; Geschenk  
 பரிசுத்தம் -- Reinheit  
 பரிசோதனை -- genaue Untersuchung, Prüfung  
 பரிசோதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- untersuchen; ausprobieren, testen, experimentieren  
 பரிட்சை -- Examen; Test, Prüfung  
 பரிதாபம் -- Mitleid  
 பரிதாபமான -- mitleiderregend (ADJ)  
 பரிந்துரை -- Empfehlung  
 பரிந்துரை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- empfehlen  
 பரிபூரணம் -- Vollständigkeit, Perfektion  
 பரிமாற்றம் -- Austausch, Tausch  
 பரிமாறு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- servieren; austauschen; sich gegenseitig versichern  
 பரியந்தம் -- Grenze, obere Grenze  
 பரீட்சை -- Examen; Test, Prüfung



பரீட்சை செய்-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- prüfen  
 பரு -- Pickel  
 பருத்தி -- Baumwolle  
 பருந்து -- Vogel, Schwarzmilan (pariah kite)  
 பருப்பு -- Linsen pl., dhal; Samenkerner einiger Pflanzen  
 பருவம் -- Alter, Lebenszeit; Stadium; Pubertät (Mädchen); Jahreszeit  
 பருவமழை -- Monsunregen  
 பரோட்டா-- Fladenbrot aus Weizen, in Öl gebacken  
 பல் -- Zahn; (Knoblauch)Zehe  
 பல்கலைக்கழகம் -- Universität  
 பல்பொருள் அங்காடி -- Supermarkt, Kaufhaus  
 பல்லாங்குழி -- Spielbrett mit Vertiefungen, die mit fünf Tamarindenkernen gefüllt werden (traditionelles Spiel)  
 பல்லி -- Gecko  
 பல்வேறு -- viele verschiedene, mehrere  
 பல -- viele, mehrere (ADJ)  
 பலகாரம் -- Gebäck, Süßigkeit; kleine Mahlzeit (இட்லி, தோசைetc.)  
 பலகை -- Brett, Planke; Schreibtisch  
 பலசரக்கு -- Lebensmittel  
 பலத்த -- schwer, stark; heftig, intensiv (ADJ)  
 பலம் -- Stärke; Festigkeit  
 பலமுறை -- viele Male  
 பலர் -- viele Leute pl.  
 பலவந்தம் -- Gewalt; Zwang, Druck  
 பலவித -- viel Arten von (ADJ)  
 பலவிதமாக -- vielartig (ADV)  
 பலவிதமான -- vielerlei, viele Arten von  
 பலன் -- Resultat, Nutzen; Konsequenzen  
 பலா -- Jackfruchtbaum  
 பலாக்காய் -- unreife Jackfrucht  
 பலாக்காரம் -- Gewalt  
 பலாப்பழம் -- reife Jackfrucht  
 பலி -- Opfer; Schlachtopfer; Verluste an Menschenleben  
 பலி-த்த (6.) (-க்கிற்- -த்து- -பப்- -க்க) -- Wirkung haben, gelingen, Erfolg haben  
 பலியிடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- opfern  
 பவழம் -- rote Koralle  
 பவளம் -- rote Koralle  
 பழக்கம் -- Gewohnheit, Angewohnheit; Übung; Bekanntschaft  
 பழக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- jemand. etwas beibringen, trainieren; sich etwas zur Gewohnheit machen, sich gewöhnen an  
 பழகு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- mit jemand. bekannt werden; gewöhnt sein an, vertraut sein mit; trainiert werden, lernen  
 பழங்காலம் -- früher, in früherer Zeit  
 பழங்குடி -- Stamm, Stammesleute pl., Ureinwohner  
 பழம் -- reife Frucht; Banane  
 பழமை -- Altertum; Konservatismus, traditionelle Sitten  
 பழமொழி -- Sprichwort, Redensart  
 பழி -- Anklage, Beschuldigung; Schuld, Verantwortung  
 பழி-த்த (6.) (-க்கிற்- -த்து- -பப்- -க்க) -- verleumden, beschimpfen; verspotten  
 பழிவாங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich rächen, Rache üben  
 பழுது -- schadhaft, defekt; Fehler, Makel, Defekt  
 பழைய -- alt (ADJ)  
 பழையது -- Reis, der in der Nacht unter Wasser gesetzt aufbewahrt wird (wörtl.: altes)  
 பள்ளம் -- Bodenvertiefung; Loch, tiefliegendes Gelände  
 பள்ளி -- Lehrinstitut, Schule  
 பள்ளிக்கூடம் -- Schule  
 பள்ளிவாசல் -- Moschee  
 பற்பல -- viele verschiedene (ADJ)  
 பற்றி -- über, betrifft  
 பற்றிய -- betreffend (ADJ)  
 பற்று -- Bindung; Liebe, Inbrunst; Knechtschaft, Hörigkeit;

பற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- ergreifen, festhalten; (Feuer) fangen; sich infizieren; stecken  
 bleiben, haften  
 பற-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- fliegen; eilen  
 பறக்கும் படை -- Überfallkommando  
 பறவை -- Vogel  
 பறி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- pflücken; wegnehmen, berauben, entziehen  
 பறிகொடு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- beraubt werden, verlieren  
 பறிமுதல் -- Beschlagnahme  
 பறிமுதல்செய்-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- beschlagnahmen  
 பன்றி -- Schwein  
 பன்னாட்டு -- multinational, international  
 பன்னிரண்டு -- zwölf  
 பன்னீர் -- Rosenwasser, Rosenöl  
 பனி -- Tau, Frost, Schnee, feucht(kalte) Luft  
 பனிக்கட்டி -- Hagel, Eis  
 பனித்துளி -- Tau  
 பனை -- Palmyrapalme  
 பனைவெல்லம் -- brauner Rohrzucker aus Palmsaft  
 பாக்கி -- Rest, Restbetrag, Zahlungsbilanz, Überbleibsel  
 பாக்கியிரு-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- übrig sein  
 பாக்கு -- Arekanuß; Arekapalme  
 பாகம் -- Teil; Anteil;  
 பாகுபடுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- klassifizieren, aussortieren, sondern, trennen  
 பாகுபாடு -- Verschiedenheit, Unterscheidung  
 பாசசை -- Hausgrille, Heimchen; Küchenschabe  
 பாசம் -- Liebe, Zuneigung; Anhänglichkeit, Bindung, Verhaftung  
 பாசனம் -- Bewässerung  
 பாட்டி -- Großmutter; alte Frau  
 பாட்டு -- Lied; Gedicht; Gesang, Singen  
 பாடம் -- Lektion, Unterrichtsfach  
 பாடல் -- Gedicht, Lied  
 பாடு -- Verantwortung, Aufgabe, Pflicht; Los, Lebensumstände, Schicksal; Anstrengung, Schwierigkeit  
 பாடு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- singen; dichten; besingen, lobpreisen  
 பாடுபடு-த்(4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- sich abrackern, schwer arbeiten, sich anstrengen  
 பாத்திரம் -- Gefäß, Geschirr; Objekt; wahre Natur; Figur im Drama, Theaterrolle  
 பாதம் -- Fuß; Fußsohle  
 பாதயாத்திரை -- Pilgerreise zu Fuß; Marsch  
 பாதாம்கீர் -- Mandelmilchshake (Hindi-Wort)  
 பாதாளம் -- Unterwelt; Hölle; tiefe Grube, unterirdisch  
 பாதி -- Hälfte; auf halbem Wege, zur Hälfte  
 பாதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- beeinträchtigen, schaden; Leid verursachen; herzbewegend  
 sein  
 பாதிப்பு -- Schaden; Beeinträchtigung  
 பாதிரி -- Baum, trumpet-flower tree; christlicher Priester, Pfarrer  
 பாதிரியார் -- christlicher Priester, Pfarrer  
 பாதுகா-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- beschützen, verteidigen; unterstützen, versorgen,  
 erhalten  
 பாதுகாப்பு -- Schutz, Verteidigung; Sicherheit; Obhut, Aufsicht; Erhaltung  
 பாதை -- Weg, Pfad  
 பாம்பு -- Schlange  
 பாமரத்தனம் -- Provinzialität, Unkultiviertheit, Leichtgläubigkeit  
 பாமரமக்கள் -- Laien, einfache Leute pl.  
 பாய் -- Matte; Segel  
 பாய்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- fließen; springen; wegrennen, hervorschießen, ergießen;  
 durchstechen, treffen; einsickern,  
 பாய்ச்சல் -- Sprung, Galopp, Satz  
 பாய்ச்சு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- bewässern; strömen, fließen, fluten; hineinstecken, stechen;  
 Anker werfen  
 பாயசம் -- Süßspeise  
 பார்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sehen, anschauen; besuchen, aufsuchen; probieren,  
 vorsichtig sein

பார்த்து -- sorgfältig; zurückhaltend, vorsichtig (ADV)  
பார்த்துக்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு - -வ்- -எ) -- beaufsichtigen; dafür sorgen, daß, zusehen, daß; für jmd. sorgen, jmd. betreuen  
பார்வை -- Blick, Ansicht, Sicht; Erscheinung, Aussehen; Aufsicht, Durchsicht; Standpunkt, Sichtweise, Herangehensweise  
பார்வையாளர் -- Zuschauer; Beobachter  
பார்வையிடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- inspizieren, zuschauen; beaufsichtigen, visitieren  
பாரம்பரியம் -- Tradition; Ahnenreihe  
பாராட்டு -- Lob, Belobigung; Glückwunsch  
பாராட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- loben; unterhalten  
பால் -- Milch; Geschlecht, Genus; Natur  
பால்கோவா-- Süßigkeit aus Sahne  
பால்வாடி -- staatliche Kinderkrippe, balwadi  
பாலம் -- Brücke  
பாலை -- trockener Landstrich, einer der Landstriche des ஐந்திணை ; Wüste  
பாவாடை -- Rock  
பாவி -- Sünder(in), verächtliche Person, Wicht  
பாவை -- Puppe; hübsches Mädchen; Pupille  
பாழ் -- Verschwendung, Verlust, Ruin; Zerstörung; unfruchtbar, leer  
பாழாக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verschwenden, vergeuden; zerstören, verderben  
பாழாய்ப்போன nutzlos geworden (ADJ)  
பாழும் -- verlassen, öd, ruiniert; nutzlos, armselig (ADJ)  
பாறை -- Felsen, Steinbrocken  
பான்மை -- natürliche Haltung, Natur, Eigenschaft  
பானம் -- Getränk  
பாஷை -- Sprache  
பிச்சை -- Almosen  
பிச்சைக்காரன் -- Bettler  
பிசாசு -- Teufel  
பிஞ்சு -- unreife Frucht; jung  
பிடி -- Halt, Griff; Handvoll; Faustbreite; Stiel, Heft, Griff  
பிடி-த்த(6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- halten, fangen, festhalten; aufnehmen (Film); mögen (unpers.)  
பிடிப்பு -- Halt, Stütze, Griff; Zuneigung, Beteiligung  
பிடிபடு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- gefangen werden, ergriffen werden  
பிடிவாதம் -- Halsstarrigkeit, Hartnäckigkeit  
பிடுங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- herausziehen; herausholen; belästigen, plagen, quälen, nagen, zermürben  
பிணம் -- Leiche  
பித்தளை -- Messing  
பிரச்சனை -- Problem, Schwierigkeit, Streitfall  
பிரச்சாரம் -- Propaganda, Predigen  
பிரச்சினை -- Problem, Schwierigkeit, Streitfall  
பிரசவம் -- Niederkunft, Entbindung  
பிரசவம்பார்-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Geburtshilfe leisten  
பிரசாதம் -- heilige Gabe, die in Tempeln an die Gläubigen verteilt wird  
பிரசாரம் -- Propaganda, Predigen  
பிரசித்தம் -- bekannt, berühmt, populär; berüchtigt  
பிரசித்தி -- Bekanntheit, Ruhm  
பிரசுரி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- publizieren, veröffentlichen  
பிரதம மந்திரி -- Premierminister  
பிரதமர் -- Premierminister  
பிரதி -- Exemplar; Kopie; Gegenleistung, Dank, Ersatz; jeder,-e,-es  
பிரதிநிதி -- Vertreter, Repräsentant, Delegierte  
பிரதிவாதம் -- Gegenargument, Verteidigung  
பிரதேசம் -- indisches Bundesland, Land, Provinz, Gegend  
பிரபலம் -- Berühmtheit, Ruhm, populär  
பிரமச்சாரி -- Junggeselle  
பிரமசாரி -- Junggeselle  
பிரமாண்டம் -- riesig, gigantisch  
பிரமாதப்படுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- eine große Sache aus etwas machen, viel Aufhebens

machen um

பிரமாதம் -- ausgezeichnet, glänzend; große Sache, großartig

பிரமுகர் -- herausragende Person, prominenter Bürger, leitende Persönlichkeit

பிரமோற்சவம் -- Jahresfest eines Tempels

பிரயத்தனம் -- Anstrengung, Bemühung

பிரயாணம் -- Reise

பிரயாணி -- Reisende, Passagier, Fahrgast

பிரயோகம் -- Anwendung, Gebrauch

பிரயோகி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- benutzen, anwenden

பிரயோஜனம் -- Nutzen, Verwendung, Nützlichkeit, Zweck

பிரவேசம் -- Eingang, Eintritt

பிரவேசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- eintreten, hineingehen

பிரளயம் -- Überschwemmung, Flut

பிராயம் -- Lebensalter, Lebensstadium

பிரி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- getrennt werden, sich lösen, abgehen; abzweigen; sich zerstreuen

பிரியம் -- Vorliebe; Liebe, Zuneigung

பிரிவினை -- Abspaltung, Aufspaltung, Trennung

பிரிவு -- Trennung; Einteilung; Sektion, Abteilung; Gruppe

பிழி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- auspressen, auswringen; durchdrücken; extrahieren

பிழை -- Fehler, Defekt

பிழை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- leben, überleben

பிழை திருத்தம் -- Druckfehlerverzeichnis, Errataliste

பிள்ளை -- Kind; Name einer Kaste

பிற்காலம் -- Zukunft, spät

பிற்பகல் -- Nachmittag

பிற்பட்ட -- später (ADJ)

பிற -- ander, verschieden, ausländisch, restlich (ADJ)

பிற-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) -- entstehen, entspringen, gebären, geboren sein

பிறகு -- dann, nachher, später

பிறந்த நாள் -- Geburtstag

பிறப்பு -- Geburt; Abstammung; Beginn, Anfang

பிறப்புரிமை -- Geburtsrecht

பிறர் -- anderer, Außenstehende

பிறவி -- Geburt, Geschöpf

பிறை -- Halbmond, Mondsichel; halbmondförmiger Kopfschmuck für Frauen

பின் -- hinter, nach, später, zurück, nach hinten

பின்தங்கிய -- rückständig, zurückgeblieben (ADJ)

பின்வருமாறு -- wie folgt

பின்னால் -- hinter, nach, später

பீ -- Kot, Exkremete

பீங்கான் -- Porzellan

பீடம் -- Tribüne, Podium, Altar; erhöhter Sitz, Plattform; Sitz der Macht oder Autorität

பீதி -- Panik, Furcht

பீதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- fürchten

பீரங்கி -- Kanone, Geschütz

புகழ் -- Ruhm; Lob

புகழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- loben, preisen

புகழ்ச்சி -- Lob, Schmeichelei, Lobhudelei

புகார் -- Klage, Anzeige, Beschwerde

புகு-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- eindringen; anfangen mit

புகுந்திரு-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) -- hineingehen

புகை -- Rauch, Dämpfe; Rauchen; Nebel

புகைபிடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- rauchen

புகையிலை -- Tabak

புடலங்காய் -- Kürbis, snake-gourd

புடவை -- Sari

புண் -- Wunde, wunde Stelle

புண்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- verletzt sein, verletzt werden

புண்படுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verletzen, verwunden

புணர்ச்சி -- Geschlechtsverkehr; Vereinigung

புத்தகம் -- Buch; Heft; Notizbuch, Kassenbuch

புத்தம்புதிய -- brandneu  
 புத்தாண்டு -- Neujahr  
 புத்தி -- Verstand  
 புத்திசாலி -- kluge Person  
 புதல்வன் -- Sohn  
 புதன்கிழமை -- Mittwoch  
 புதிதாக -- neu (ADV)  
 புதிய -- neu (ADJ)  
 புதினா -- Minze  
 புது -- neu  
 புதுப்பி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- renovieren, erneuern, reparieren  
 புதை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- vergraben, verstecken; bedecken, verdecken  
 புதை-த்த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- verborgen sein, einsinken, begraben sein; versteckt sein  
 புயல் -- Sturm  
 புரட்சி -- Revolution; revolutionäre Veränderung  
 புரட்டாசி -- sechster Tamil-Monat (September - Oktober)  
 புரட்டு -- Ausflüchte, Wahrheitsverdrehung  
 புரட்டு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- umdrehen; auf die andere Seite bringen; umblättern, durchblättern; hin- und herbewegen  
 புரவி -- Pferd  
 புரள்-த்த் (5.) (-கிற்- -புரண்டு- -வ்- -அ) -- umdrehen, sich umwälzen; ausgerenkt, verstaucht sein  
 புரிதல் -- Verstehen  
 புரிந்துகொள்-த்த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- verstehen, begreifen, einsehen, erkennen  
 புருஷன் -- Mann, Ehemann  
 புரோகிதர் -- Priester, der Rituale vollzieht  
 புல் -- Gras  
 புல்லாங்குழல் -- Flöte  
 புலப்படு-த்த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- sichtbar sein, gesehen werden; erkannt werden  
 புலப்படுத்து-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- bekannt machen  
 புலம்பு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- klagen, jammern, trauern, lamentieren  
 புலவர் -- traditioneller Gelehrter, Dichter; traditioneller akademischer Grad  
 புலவன் -- Dichter  
 புலன் -- Fähigkeit, Vermögen; Sinnesorgan  
 புலி -- Tiger  
 புழு -- Wurm, Made  
 புழுக்கம் -- Schwüle, Feuchtigkeit  
 புழுங்கல் -- vorgekochter Paddy  
 புழுங்கலரிசி -- Reis, der aus vorgekochtem Paddy hergestellt ist  
 புழுதி -- Staub; trockene, gepflückte Erde  
 புள் -- Vogel  
 புள்ளி -- Punkt  
 புள்ளிமான் -- Reh, spotted deer  
 புள்ளியியல் -- Statistik  
 புளி -- Tamarinde(nfrucht); Sauerkeit  
 புளி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sauer schmecken; sauer werden; schal werden  
 புளிப்பு -- Sauerkeit, Säure  
 புளியமரம் -- Tamarindenbaum  
 புளியோதரை -- Reisgericht mit Tamarindenpaste  
 புற்று -- Termitenhügel  
 புற்றுநோய் -- Krebs(erkrankung)  
 புறப்படு-த்த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- aufbrechen, verlassen, herausgehen; starten, losgehen, abfeuern  
 புறம் -- außen, außerhalb, äußerlich; Seite, neben; Thema der klassischen Tamil-Literatur  
 புறம்போக்கு -- Land, das nicht in Privatbesitz ist  
 புறா -- Taube  
 புன்சிரிப்பு -- Lächeln, Lachen  
 புன்னகை -- Lächeln  
 புன்னகை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- lächeln  
 புன்னை -- Baum, mast wood  
 புனல் -- Wasser; Trichter  
 புஸ்தகம் -- Buch

பூ -- Blüte, Blume  
 பூ-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- erblühen, blühen; erscheinen, geformt werden  
 பூக்குழி -- Grube mit glühenden Kohlen  
 பூகம்பம் -- Erdbeben  
 பூங்கா -- Park  
 பூச்சி -- Insekt, Käfer; Wurm; eulog. für Schlange  
 பூச்சிமருந்து -- Medizin gegen Würmer; Insektenvernichtungsmittel  
 பூசணி -- Kürbis  
 பூசாரி -- Priester einer Dorfgottheit; Geisteraustreiber  
 பூசை -- Puja  
 பூட்டிவிடு-த் (4.) (-கிற்- -விட்டு- -வ்- -அ) -- abschliessen; einschließen  
 பூட்டு -- (Vorhänge)Schloß  
 பூட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schließen, abschließen, zuschließen; ansichirren; anlegen  
 பூண்டு -- Knoblauch; Knollenpflanze  
 பூணூல் -- heilige Baumwollschnur, die vor allem von Brahmanen getragen wird  
 பூர்வீகம் -- aus alter Zeit; erblich  
 பூரண -- vollständig  
 பூரணம் -- Vollständigkeit, Vollsein  
 பூரான் -- Hundertfüßler  
 பூரி -- kleiner, frittierter Weizenpfannkuchen  
 பூரி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- voll werden, anschwellen  
 பூவரசு -- Baum, portia tree  
 பூவன்பழம் -- kleine Banane mit dünner, gelber Schale  
 பூனை -- Katze  
 பெட்டி -- Schachtel, Kiste, Koffer, Deckelkorb; Eisenbahnwagen  
 பெட்டிக்கடை -- Kiosk  
 பெண் -- Frau, Mädchen, Tochter; Weibchen  
 பெண்சாதி -- Ehefrau  
 பெண்டாட்டி -- Ehefrau  
 பெண்டிர் -- Frauen, Weibervolk  
 பெண்ணுரிமை -- Frauenrechte, Feminismus  
 பெண்பார்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- nach einer geeigneten Braut suchen; förmlicher Besuch bei den Eltern einer möglichen Braut  
 பெண்பால் -- Femininum  
 பெண்மணி -- respektvolle Bezeichnung für Frauen  
 பெண்மை -- Weiblichkeit, Fraulichkeit  
 பெண்விடுதலை -- Frauenemanzipation  
 பெய்-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- fallen; regnen; urinieren  
 பெயர் -- Name, Ruhm; Nomen, Substantiv  
 பெயர்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- entfernen, verschleppen, vertreiben; kassieren, eintreiben  
 பெயர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- abgehen, abfallen; wandern, migrieren; kassiert werden, eingetrieben werden  
 பெயர்ச்சி -- Bewegung; Fall  
 பெயர்பெற்ற -- bekannt, berühmt (ADJ)  
 பெரிதாக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- vergrößern; aufbauschen  
 பெரிது -- großes; bemerkenswertes; wichtiges  
 பெரிய -- groß; überlegen, älter, hervorragend; bemerkenswert, umfangreich; wichtig (ADJ)  
 பெரிய ஆஸ்பத்திரி -- Allgemeines Krankenhaus  
 பெரியப்பா -- der ältere Bruder des Vaters, Ehemann der älteren Schwester der Mutter  
 பெரியம்மா -- ältere Schwester der Mutter, Ehefrau des älteren Bruders des Vaters, Dame des Hauses  
 பெரியமனம் -- Großzügigkeit, Großherzigkeit  
 பெரிய மனிதர் -- angesehener Mann, Honoratioren pl.  
 பெரிய மனுஷன் -- einflußreicher Mann  
 பெரியவர் -- alter Mann, Mann mit hohem Status  
 பெருக்கம் -- Zunahme, Wachstum; in großem Umfang  
 பெருக்கு -- Überfließen, Zunahme  
 பெருகு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- zunehmen, vermehren  
 பெருங்காயம் -- Asafoetida (Gewürz)  
 பெருச்சாளி -- große Ratte, bandicoot; `alter Hase'  
 பெரும் -- groß; ernst, heftig

பெரும்பாளான -- die meisten, ziemlich viele (ADJ)  
 பெரும்பாலும் -- gewöhnlich, meistens, zum größten Teil; höchst wahrscheinlich  
 பெரும்பாலோர் -- die Mehrheit  
 பெரும்பான்மை -- Mehrheit; das meiste  
 பெரும்போக்கு -- Großzügigkeit, Großherzigkeit  
 பெருமிதம் -- große Freude, Stolz; großes Maß  
 பெருமூச்சு -- Seufzer; tiefer Atemzug  
 பெருமை -- Größe, Stolz; Status, Ruhm  
 பெற்ற -- die etwas haben, die versehen sind mit  
 பெற்றவர் -- die etwas haben, die versehen sind mit  
 பெற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- erlangen  
 பெற்றோர் -- Eltern pl.  
 பெறு-த் (4.) (-கிற்- -பெற்று- -வ்- -அ) -- hervorbringen; bekommen, erhalten;  
 பேச்சாளர் -- Sprecher, Redner  
 பேச்சு -- Gespräch, Rede, Unterredung; Wort, Versprechen;  
 பேச்சு வழக்கு -- umgangssprachlich, Sprachgebrauch  
 பேசு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sprechen, reden; diskutieren, vortragen  
 பேட்டி -- Interview, Zusammenkunft, Unterredung, Audienz  
 பேட்டை -- Stadtteil, Stadtgebiet  
 பேத்தி -- Enkelin  
 பேதம் -- Verschiedenheit; Mißton  
 பேதி -- Durchfall  
 பேய் -- Teufel, böser Geist, Dämon  
 பேர் -- Leute pl., Personen, Person; groß; Name, Ruhm; Nomen, Substantiv  
 பேரணி -- Massenversammlung, Kundgebung, Umzug  
 பேரவை -- gesetzgebende Versammlung eines indischen Bundesstaates, Legislative assembly  
 பேரன் -- Enkel  
 பேராசிரியர் -- Professor  
 பேரிக்காய் -- Birne  
 பேரிச்சம்பழம் -- Dattel  
 பேருந்து -- Autobus  
 பேன் -- Laus  
 பேனா -- Füllfederhalter  
 பை -- Tasche; Beutel  
 பைத்தியக்கார -- verrückt  
 பைத்தியம் -- Verrücktheit, Geisteskrankheit; Geisteskranke, Verrückte  
 பைய -- langsam, sanft  
 பையன் -- Junge, Sohn; junger Mann  
 பொங்கல் -- Reiskochen vor dem Tempel; Fest am ersten Tag des Monats Tai  
 பொங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sprudeln, kochen, überkochen, überschäumen; anschwellen  
 பொட்டலம் -- Paket, Päckchen  
 பொட்டு -- farbiger Punkt auf der Stirn oder (schwarzer) Punkt auf den Wangen  
 பொட்டுக்கடலை -- geröstete Hülsenfrucht, broken bengalgram  
 பொடி -- Pulver, Puder; Schnupftabak; sehr klein  
 பொடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- pulverisieren; schwitzen; (Augenbrauen)  
 zusammenziehen  
 பொடி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- zerbröckeln, zerfallen; pulverisiert werden  
 பொடிமாஸ் -- Beigericht aus gewürzten Abschabseln von Kartoffeln oder Kochbananen  
 பொதி -- Bündel, Ballen, Traglast; Maß  
 பொது -- öffentlich, allgemein  
 பொது அறிவு -- Allgemeinwissen  
 பொதுக்கூட்டம் -- Volksmenge, öffentliche Versammlung  
 பொதுச்செயலாளர் -- Generalsekretär  
 பொதுப்பணித் துறை -- Public Works Department (P.W.D.)  
 பொதுமக்கள் -- Öffentlichkeit, das Volk, einfaches Volk  
 பொதுமன்னிப்பு -- Amnestie  
 பொதுவாக -- im allgemeinen, meistens; gewöhnlich (ADV)  
 பொதுவாழ்வு -- öffentliches Leben  
 பொதுவுடைமை -- Kommunismus  
 பொய் -- Lüge, Unwahrheit; falsch; künstlich, vorgetäuscht  
 பொய்கை -- natürlicher Teich

பொரி -- Puffreis, Puffmais, etc.  
 பொரித் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- in Öl backen; geröstet werden; zischen  
 பொரிக்கடலை- geröstete Hülsenfrüchte  
 பொரியல் -- gebratenes Mischgemüse, Rührei  
 பொருட்டு -- wichtige Angelegenheit; wegen, weil; zum Zweck von, zwecks  
 பொருட்படுத்துத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich kümmern um, wahrnehmen  
 பொருத்தம் -- Angemessenheit  
 பொருத்துத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- vereinigen, zusammenfügen  
 பொருந்துத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- passen, zusammengefügt sein, übereinstimmen, angemessen sein  
 பொருள் -- Ding, Sache; Reichtum, Besitz; Bedeutung; Thema  
 பொருளாதாரம் -- Wirtschaft; finanzielle Lage; Wirtschaftswissenschaft  
 பொருளாளர் -- Schatzmeister, Finanzchef  
 பொல்லாத்தனம் -- Bosheit, Schlechtigkeit  
 பொல்லாத- böse; frech; extrem; großartig, wichtig (ADJ)  
 பொழித் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- gießen, sich ergießen, herabregnen  
 பொழுது -- Tag; Zeit, Zeitabschnitt; wenn, zur Zeit von, während  
 பொழுதுபோத் (0.) (-கிற்- -ய்/ன்- -வ்- -க) -- verbringen, Zeit vertreiben  
 பொழுதுபோக்கு -- Zeitvertreib, Hobby, Erholung; Unterhaltung  
 பொழுதுபோக்குத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- Zeit verbringen  
 பொற்காலம் -- goldenes Zeitalter  
 பொறாமை- Eifersucht, Neid  
 பொறாமைக்காரன் -- Neidhammel  
 பொருத்த -- abhängig von, was betrifft, betrifft (ADJ)  
 பொறுத்து -- abhängig von, gegründet auf (ADV)  
 பொறுப்பாக -- verantwortlich  
 பொறுப்பாளர் -- Organisator, Verwalter  
 பொறுப்பு -- Verantwortung; verantwortungsvolle Position; Pflicht  
 பொறுமை -- Ausdauer, Geduld  
 பொன் -- Gold; Goldmünze; Metall  
 பொன்னாள் golden (ADJ)  
 பொன்னிறம் -- goldfarben  
 பேசு (0.) (-கிற்- -போய்/போன்- -வ்- -க) -- gehen; vergehen (Zeit); `weggehen' (=sich gut verkaufen); (nach Infinitiv) `nahe bevorstehend' (=nahes Futur)  
 போக்கு -- (Fluß-)Lauf; Richtung, Haltung, Tendenz  
 போக்குத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- entfernen, zerstreuen, verbannen; verbringen, vertreiben  
 போக்குவரத்து -- Verkehr, Transport  
 போக- außer, abgesehen von, nicht eingeschlossen  
 போகப்போக im Laufe der Zeit  
 போகம் -- Getreide, Ernte einer Saison  
 போட்டி -- Wettkampf, Wettbewerb, Turnierkampf, Konkurrenz, Rivalität  
 போட்டியிடுத் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- kandidieren, konkurrieren, am Wettkampf teilnehmen  
 போடுத் (4.) (-கிற்- -போட்டு- -வ்- -அ) -- setzen, stellen, legen; hineintun; hinlegen,  
 -போது -- (nach adj. Partizip) während, wenn, zur Zeit von  
 போதுத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- (nur einige Verbformen) genug sein, angemessen sein  
 போதை- Trunkenheit, Betrunkensein  
 போதைப்பொருள் -- Drogen  
 போர் -- Kampf, Schlacht; Strohhaufen, Heuschober  
 போர்க்கலம் -- Schlachtfeld  
 போர்குற்றம் -- Kriegsverbrechen  
 போர்க்கைதி -- Kriegsgefangene  
 போர்வை- Schultertuch, Decke; Schleier  
 போராட்டம் -- Kampf, Konfrontation, Agitation  
 போராடுத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- kämpfen, streiten für  
 போல் -- wie (Vergleichspartikel); so wie, ähnlich, gleich; als ob  
 போலவும் -- ebenso  
 போலவே- genauso  
 போலி -- Fälschung; Hochstapler, Schwindler  
 போலிருத்த (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- gleich sein, ähnlich sein  
 போலும் -- es ist wahrscheinlich, daß (etwas passieren wird); es ist, als ob ...  
 போற்றுத் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- loben, preisen, zujubeln;



போன்ற- wie, gleich, solch ein; Vergleichspartikel (ADJ)  
 போன்று -- wie, so wie (ADV)  
 போன letzte, vergangene; vorherige (ADJ)  
 மக்கள் -- Leute, Bevölkerung, Volk  
 மக்கள்தொகை- Einwohnerzahl, Bevölkerung  
 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு -- Volkszählung  
 மக்களாட்சி -- Demokratie  
 மகத்துவம் -- Größe, Großartigkeit, Pracht  
 மகள் -- Tochter  
 மகன் -- Sohn  
 மகா -- groß; sehr  
 மகாத்மியம் -- Großartigkeit, Herrlichkeit, Glorie  
 மகிமை -- Macht, Einfluß  
 மகிழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- sich freuen  
 மகிழ்ச்சி -- Freude, Glück  
 மகிழ்வி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- jmd. glücklich machen, beglücken, erfreuen  
 மகுடம் -- Krone  
 மங்கலம் -- günstige Vorbedeutung, Glück  
 மங்களம் -- Glück; günstige Vorbedeutung; Happy-End  
 மங்கை -- Frau, junges Mädchen  
 மச்சம் -- kleines Muttermal; Fisch  
 மச்சான் -- Schwager, Sohn des Onkels mütterlicherseits, Sohn der Tante väterlicherseits; Anrede für den Ehemann  
 மச்சினன் -- Schwager  
 மச்சினி -- ältere Tochter des Onkels väterlicherseits; ältere Schwägerin  
 மசாலா -- Gewürzmischung; zerkleinerte Kokosnuß oder Chilis; Mischung aus Kartoffeln, Chilis und Zwiebeln  
 மஞ்சரி -- Sammlung  
 மஞ்சள் -- gelb; Gelbwurz  
 மட்டற்ற -- überwältigend, grenzenlos (ADJ)  
 மட்டும் -- nur, allein; so weit wie, bis zum Ausmaß  
 மட்டை -- Palmblattstengel, Palmwedel; Kokosbast  
 மடக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- falten, beugen, biegen, zusammenklappen, anziehen; (zur Faust) schließen  
 மடங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- gefaltet werden  
 மடம் -- hinduistisches Kloster  
 மடமை -- Unverständnis, Mangel an Verständnis und Urteilskraft  
 மடி -- Falte; Schoß; Euter  
 மடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- falten  
 மடிப்பு -- Falte; Wellenlinie  
 மண் -- Erde, Boden; Land  
 மண்டபம் -- offene Säulenhalle; Festhalle  
 மண்டை -- Kopf, Schädel  
 மண்ணீரல் -- Milz  
 மண்ணுளிப்பாம்பு -- Schlange  
 மண்ணெண்ணெய் -- Kerosin  
 மண்பாளை -- Tontopf  
 மண-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- heiraten; duften  
 மணந்துகொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- heiraten  
 மணம் -- Duft; Hochzeit  
 மணமக்கள் -- Brautpaar, Hochzeiter  
 மணமகள் -- Braut  
 மணமகன் -- Bräutigam  
 மணல் -- Sand, Sandkorn  
 மணி -- Stunde, Zeit, Uhrzeit; Glocke; Edelstein, Saphir  
 மணிநேரம் -- Stunde (Zeiterstreckung)  
 மத்திய -- zentral (ADJ)  
 மத்திய அரசாங்கம் -- Zentralregierung  
 மத்திய அரசு -- Zentralregierung  
 மத்தியதர -- Mittelklasse  
 மத்தியானம் -- Mittag

மத்தியில் -- mitten in, in der Mitte von  
 மதம் -- Religion; Brunst des Elefanten  
 மதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- schätzen; wertschätzen, respektieren  
 மதிக்கேடன் -- dumme Person  
 மதிப்பிடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- schätzen, abschätzen; bewerten, beurteilen  
 மதிப்பீடு -- Schätzung, Bewertung, Beurteilung; Werte  
 மதிப்பு -- Wert; Wertschätzung, Achtung  
 மதியம் -- Mittag  
 மதில் -- Mauer um ein Grundstück, Burgmauer  
 மது -- Alkohol, Schnaps; Honig  
 மதுபானம் -- alkoholisches Getränk  
 மதுரம் -- entzückend, süß  
 மந்திரவாதம் -- Zauberei  
 மந்திரவாதி -- Zauberer  
 மந்திரி -- Minister  
 மந்தை -- Herde  
 மயக்கம் -- Ohnmacht, Schwindel(gefühl); Trunkenheit  
 மயானம் -- Verbrennungsplatz  
 மயிர் -- Haar (ACHTUNG! Auch obszönes Schimpfwort!!)  
 மயில் -- Pfau  
 மர்ம -- spannend; geheimnisvoll (ADJ)  
 மர்மம் -- Geheimnis, Rätsel  
 மரக்கறி -- Gemüse, Grünzeug  
 மரண தண்டனை -- Todesstrafe  
 மரணம் -- Tod  
 மரபு -- Tradition, Konvention; Genetik  
 மரம் -- Baum; Holz  
 மரியாதை -- Respekt, Anständigkeit; Formalität  
 மருத்துவம் -- medizinische Praxis  
 மருத்துவமனை -- Krankenhaus, Klinik  
 மருதாணி -- Henna  
 மருந்து -- Medizin, Heilmittel  
 மருமகள் -- Schwiegertochter; Nichte  
 மருமகன் -- Schwiegersohn; Neffe  
 மருள்-த் (5.) (-கிற்- -மருண்டு- -வ்- -அ) -- Angst haben  
 மல்லி -- Jasmin; Koriander  
 மல்லிகை -- Jasmin  
 மலர் -- Blüte; Jahrgang (einer Zeitung)  
 மலர்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- blühen, sich öffnen; gedeihen, florieren  
 மலிவு -- billig, preiswert  
 மலை -- Berg, Hügel  
 மலைப்பாம்பு -- Python  
 மழை -- Regen  
 மளிகை -- Lebensmittel, Kolonialware  
 மற்ற -- andere (ADJ)  
 மற்றபடி -- sonst, ansonsten, andernfalls  
 மற்றவன் -- der andere  
 மற்று -- sonst, anders; andererseits  
 மற்றும் -- und (weitere), zusätzlich  
 மற்றைய -- andere (ADJ)  
 மற்றொரு -- ein anderer, ein weiterer  
 மற-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப- -க்க) -- vergessen  
 மறதி -- Vergeßlichkeit  
 மறி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- aufhalten, blockieren, sperren  
 மறு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- nicht zustimmen, verneinen, sich widersetzen; verweigern, zurückweisen  
 மறுப்பு -- Verneinung; Protest, Widerstand  
 மறுபடி -- wieder  
 மறுபடியும் -- wieder, noch einmal  
 மறுபிறவி -- Wiedergeburt  
 மறை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப- -க்க) -- verbergen, verstecken; (Sicht) versperren; vorenthalten,

unterdrücken

மறை-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- verschwinden, verborgen sein; sich verstecken; aussterben, verschwinden, untergehen; sterben

மன்றம் -- Rat, Versammlung, Vereinigung, Gesellschaft, Akademie, Verein, Klub

மன்னன் -- König

மன்னி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- entschuldigen, vergeben

மன்னிப்பு -- Entschuldigung; Verzeihung

மன்னிப்புக் கேட்டுக்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -எ) -- um Entschuldigung bitten

மனநிலை -- Geisteszustand, seelischer Zustand

மனநோய் -- Geisteskrankheit

மனப்பாடம் -- Auswendiglernen, Auswendigwissen

மனம் -- Seele, Herz, Sinn, Gemüt

மனமார -- aus vollem Herzen, herzlich

மனமாற்றம் -- Sinnesänderung

மனிதச்சங்கிலி -- Menschenkette

மனிதன் -- Mensch, Mann

மனு -- Antrag; Petition, Memorandum, Eingabe

மனை -- Grundstück; Haus

மனைவி -- Ehefrau

மா -- Mango; großes Tier; groß

மாங்காய் -- unreife Mango

மாசம் -- Monat

மாசி -- Name des elften Tamilmonats (Februar-März)

மாசு -- Dreck, Abfall, Unrat, Verschmutzung; Makel

மாடி -- Obergeschoß, oberes Stockwerk

மாடு -- (Rind)Vieh

மாண்பு -- Würde, Ehre

மாண்புமிகு -- Anredeform für Minister, 'Exzellenz'

மாணவன் -- Schüler, Student

மாணவி -- Schülerin, Studentin

மாத்திரம் -- nur

மாத்திரை -- Tablette, Pille; Zeitmaß, Augenblick

மாதம் -- Monat

மாதிரி -- Sorte, Art; Probe, Muster; wie, genauso wie

மாதுளம் -- Granatapfel

மாதுளை -- Granatapfel

மாநாடு -- Konferenz, Kongress

மாநிலம் -- (indischer) Bundesstaat; (Bundes)land, Provinz

மாப்பிள்ளை -- Bräutigam, Schwiegersohn, Sohn der Tante väterlicherseits, Sohn des Onkels mütterlicherseits, jüngerer Bruder der Ehefrau

மாபெரும் -- sehr groß

மாம்பழம் -- reifer Mango

மாமரம் -- Mangobaum

மாமனார் -- Schwiegervater

மாமா -- Bruder der Mutter; Ehemann der Tante väterlicherseits; Anredeform für älteren Bekannten

மாமி -- Ehefrau des Bruders der Mutter; Anredeform für ältere Bekannte

மாமிசம் -- Fleisch; Muskel

மாமியார் -- Schwiegermutter

மாயம் -- Illusion; Magie, Geheimnis; Zauber

மார் -- Brust

மார்கழி -- Name des neunten Tamilmonats (Dezember-Januar)

மார்பு -- Brust, Busen

மாரடைப்பு -- Herzversagen, Herzattacke

மாருபடு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- verschieden sein, sich unterscheiden; im Gegensatz zu etwas sein, gegen etwas sein;

மாலை -- Abend, Spätnachmittag; Girlande

மாவட்டம் -- Verwaltungsdistrikt

மாவு -- Mehl; Teig

மாளிகை -- Palast, Villa, Herrenhaus

மாற்றம் -- Wechsel, Änderung; Versetzung

மாற்று-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verändern, anpassen; transformieren, konvertieren; austauschen

மாறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sich ändern, sich anpassen; transformiert werden; ausziehen, wechseln  
 மாறுபடு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- verschieden sein; in Opposition sein; verändert werden  
 மாறுபாடு -- Veränderung, Verwandlung; Verschiedenheit  
 மாறுவேடம் -- Kostümierung, Verkleidung  
 மான் -- Reh, Antilope  
 மான்மியம் -- Größe, Ruhm, Herrlichkeit  
 மானபங்கம் -- Schande, Schändung  
 மானம் -- Ehre, Würde; Tugend, Keuschheit (der Frau)  
 மானிட -- menschlich, Menschen- (ADJ)  
 மானிடம் -- Menschheit  
 மானியம் -- Subvention; Zuschuß; Stiftung  
 மிக்க -- sehr, viel, außerordentlich  
 மிக -- sehr, viel  
 மிகவும் -- äußerst  
 -மிகு -- voll von, -voll  
 மிகுதி -- Überfluß, Rest, große Zahl, mehr  
 மிகுந்த -- zu viel, viel, äußerst  
 மிச்சம் -- Rest; Übrige; Überschuß; übrig  
 மிஞ்ச-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- übrigbleiben; übertreffen  
 மிட்டாய் -- Süßigkeit, Zuckerzeug  
 மிதி -- Aufstampfen  
 மிதி-த்த் (6.) (-க்கிற்- -த்து- ப்ப்- -க்க) -- treten auf, trampeln auf, stampfen; in die Pedalen treten  
 மிதியடி -- Türmatte; Sandale, Schuhwerk  
 மிதிவண்டி -- Fahrrad  
 மிரட்சி -- Angst, Schrecken, Entsetzen, Bestürzung  
 மிரட்டல் -- Drohung, Einschüchterung  
 மிரட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- drohen, bedrohen, einschüchtern  
 மிரள்-த் (5.) (-கிற்- -மிரண்டு- -வ்- -அ) -- Angst haben, erschrecken, in Panik versetzt werden  
 மிருகம் -- Tier  
 மிளகாய் -- Chili(schote), Cayennepfeffer, roter Pfeffer  
 மிளகாய்ப்பொடி -- Gewürzmischung auf Chillibasis  
 மிளகு -- schwarzer Pfeffer  
 மின்சாரம் -- Elektrizität  
 மின்னல் -- Blitz  
 மின்னு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- blitzen; glitzern, funkeln, blenden; aufhellen, erhellen  
 மீசை -- Schnurrbart; Barthaar, Fühler  
 மீட்பு -- Rettung; Konfiszierung, Wiedererlangung  
 மீண்டும் -- wiederum  
 மீதம் -- Rest, Überreste  
 மீதி -- Überschuß, Rest  
 மீது -- auf, über  
 மீள்-த் (5.) (-கிற்- -மீண்டு- -வ்- -அ) -- retten, wiedererlangen; wiedergewinnen; einlösen, zurückgeben  
 மீன் -- Fisch  
 மீன்கொத்தி -- Eisvogel  
 முக்கால் -- dreiviertel  
 முக்கியத்துவம் -- Wichtigkeit  
 முக்கியம் -- Wichtigkeit, wichtig  
 முக்கியமாக -- besonders, hauptsächlich, vor allem (ADV)  
 முக்கோணம் -- Dreieck  
 முகம் -- Gesicht; Kopf (von Tieren)  
 முகூர்த்தம் -- günstige, glückverheißende Zeitspanne  
 முச்சந்தி -- Vereinigung von drei Straßen  
 முட்டாளர் -- Dummkopf, Idiot  
 முட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- stoßen gegen; überfließen, aufwogen  
 முட்டை -- Ei; Null  
 முட்டைக்கோஸ் -- Weißkohl  
 முடக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anhalten, lahmlegen; sich beschränken; zurückhalten  
 முடி -- Kopfhaar; Krone; Knoten  
 முடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- beenden, vollenden; Ende bereiten, vollenden, abschließen

முடி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- enden; vollendet haben; (mit Instr. oder Dat. Subj.) in der Lage sein, können; zusammenknuten; anlegen, sich schmücken mit  
முடிச்சு -- Knoten  
முடியும் -- kann, ist möglich  
முடிவு -- Beschluß, Ergebnis, Ende, Schluß, Schlußfolgerung  
முடிவுசெய்து-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- sich entschließen, Entscheidung treffen  
முடிவெட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- Haare schneiden  
முண்டு -- Knoten, Knorren  
முத்தம் -- Kuß  
முத்தி -- Erlösung  
முத்து -- Perle  
முதல் -- Erste, Haupt-; erste; von an  
முதல்வர் -- Ministerpräsident eines Bundesstaates; Rektor  
முதலமைச்சர் -- Ministerpräsident (eines Bundesstaates)  
முதலாளி -- Chef, Eigentümer, Inhaber, Arbeitgeber, Besitzer  
முதலிய -- und weitere; usw. (nach Aufzählung) (ADJ)  
முதலியவை -- und weitere Dinge  
முதலில் -- zuerst, zunächst, zuvor  
முதலை -- Krokodil  
முதன்முதலாக -- zuallererst  
முதிய -- alt; erfahren, dienstälter (ADJ)  
முதியோர் -- alte Leute pl., die Alten  
முதுகு -- Rücken  
முதுமை -- Alter  
முந்தாநாள் -- vorgestern  
முந்திய -- vorherig, vor- (ADJ)  
முந்திரி -- Acajoubaum, Acajounuß  
முந்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- überholen; eilen  
முந்தைய -- vorherig, vor- (ADJ)  
முந்நூறு -- dreihundert  
முப்பது -- dreißig  
முயல் -- Hase, Kaninchen  
முயல்-த் (5.) (-கிற்- -முயன்று- -வ்- -அ) -- sich bemühen, sich anstrengen, versuchen  
முயற்சி -- Versuch, Anstrengung, Beharrlichkeit  
முயற்சி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- versuchen, sich anstrengen  
முருங்கை -- Baum, horse-radish tree  
முருங்கைக்காய் -- Frucht des horse-radish-Baumes  
முல்லை -- Jasmin; eine der fünf Regionen in der klassischen Literatur, Wald- und Weideregion  
முலை -- weibliche Brust  
முழக்கம் -- Gebrüll, Getöse, Geschrei, Ausruf; donnernde Rede, Schlagworterufen  
முழக்கு -த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- brüllen, schreien, rufen, donnern  
முழங்கால் -- Knie  
முழங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- brüllen, laut sein; schreien, donnern  
முழங்கை -- Ellbogen  
முழி-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Augen öffnen, aufwachen  
முழிப்பு -- Wachheit, Bewußtsein  
முழு -- vollständig, voll, völlig, ganz, total  
முழுக்க -- vollständig, überall  
முழுது -- ganzes, vollständiges  
முழுவதும் -- ganz, gesamt, vollständig  
முள் -- Dorn, Distel, Stachel; Uhrzeiger; Gräte  
முள்ளங்கி -- Rettich  
முளை -- Sproß  
முளை-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sprießen, keimen; wachsen; erscheinen  
முற்பகல் -- Vormittag  
முற்பட்ட -- vorher, vor- (ADJ)  
முற்போக்கு -- fortschrittlich  
முற்றம் -- Innenhof  
முற்றிலும் -- vollständig, ganz, total  
முற்றும் -- vollständig, ganz; alle  
முறுக்கு -- gedreht, gezwirbelt; robust; vital; hartes Ölgebäck

முறை -- ordentlich, schicklich; Mal; Reihe; Art, Weise  
 முறைகேடு -- Regelwidrigkeit, Irregularität  
 முறைப் பெண் -- Mädchen, auf das jmd. einen Heiratsanspruch hat  
 முறை மாப்பிள்ளை -- Junge, auf den jmd. einen Heiratsanspruch hat  
 முறைமை -- ordentlich, schicklich; Art, Weise; Mal  
 முறையீடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- Beschwerde einlegen, petitionieren  
 முறையீடு -- Beschwerde, Petition, Klagebegehren, Antrag  
 முறையே -- in dieser Reihenfolge  
 முன் -- vor, früher, zuvor; Vorder-; erste  
 முன்பணம் -- Anzahlung; Vorschuß  
 முன்பின் தெரியாத -- unbekannt, unvertraut, fremd (ADJ)  
 முன்னர் -- vorher, früher  
 முன்னறிவிப்பு -- Warnung; Bekanntmachung; Wettervorhersage  
 முன்னால் -- davor, vorher  
 முன்னாள் -- Vortag; ehemalig, Ex-  
 முன்னிட்டு -- wegen, weil  
 முன்னிடு-த் (4.) (-கிற்- -இட்டு- -வ்- -அ) -- voranstellen, in den Vordergrund rücken  
 முன்னிலையில் -- in der Gegenwart von  
 முன்னுக்கு -- vorwärts, nach vorn  
 முன்னேற்றம் -- Fortschritt, Entwicklung, Verbesserung  
 முன்னேறு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- voranschreiten, vorrücken, vorwärts gehen; Fortschritte machen; besser werden  
 முனை -- Ecke, Ende, Spitze; Kap, Vorgebirge  
 முனைவர் -- Doktor(titel), Dr.  
 மூ -- adjektivische Form von மூன்று "drei"  
 மூக்கு -- Nase; Schnabel; Tülle  
 மூக்குக்கண்ணாடி -- Brille  
 மூங்கில் -- Bambus  
 மூச்சு -- Atem; Leben  
 மூச்சுக்குழல் -- Luftröhre  
 மூச்சுவாங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- nach Luft schnappen, keuchen  
 மூஞ்சி -- Gesicht  
 மூட்டு -- Gelenk  
 மூட்டை -- Sack; Bündel  
 மூட்டைப்பூச்சி -- Wanze  
 மூட -- absurd, töricht  
 மூடநம்பிக்கை -- Aberglauben  
 மூடி -- Deckel; Kappe, Verschluss  
 மூடு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- bedecken  
 மூத்த -- älter, erstgeboren; dienstälter, ranghöher, erfahrener(ADJ)  
 மூத்திரம் -- Urin  
 மூதாட்டி -- alte Dame  
 மூலம் -- Quelle, Original, Originaltext; durch, mit  
 மூலமாக -- durch (ADV)  
 மூலிகை -- medizinische Pflanze  
 மூலை -- Ecke; zwischen den Hauptrichtungen liegende Richtung  
 மூவரும் -- (alle) drei Personen  
 மூழ்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- untergehen, versinken; versunken sein in  
 மூளை -- Gehirn; Intelligenz  
 மூன்று -- drei  
 மெதுவாக -- allmählich; langsam; leise; ruhig; sanft, weich (ADV)  
 மெய் -- Wahrheit, Tatsache; Körper; Konsonant  
 மெய்மை -- Wirklichkeit  
 மெல்ல -- langsam; leise; sanft, ohne Gewalt (ADV)  
 மெல்லிசு -- Dünne, Schlankheit, Schwächigkeit  
 மெழுகு -- Wachs  
 மெழுகுவர்த்தி -- Kerze  
 மெள்ள -- leise, langsam (ADV)  
 மென்மை -- Weichheit, Zartheit; sanft; leise; sanfte Natur  
 மேகம் -- Wolke  
 மேடை -- Bühne, Plattform, Tribüne

மேம்படு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- sich verbessern  
 மேம்படுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- verbessern, entwickeln, Niveau heben  
 மேம்பாடு -- Verbesserung, Hebung; Entwicklung  
 மேம்பாலம் -- Überführung, Straßenbrücke  
 மேய்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Vieh hüten, füttern  
 மேய்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- grasen, weiden (intr.)  
 மேய்ச்சல் -- Weide, das Weiden  
 மேல் -- Westen; besser, überlegen; über, oben, auf, höher; mehr als  
 மேல்நாடு -- Ausland, westliches Land  
 மேலும் -- zusätzlich, mehr, weiterhin, ferner, überdies  
 மேலே -- über; danach, weiter  
 மேலை -- westlich  
 மேற்கண்ட -- oben erwähnt, oben angeführt (ADJ)  
 மேற்கு -- Westen, westlich  
 மேற்கொண்டு -- weiter, danach, hinfort  
 மேற்கொள்-த் (1.) (-கிற்- -கொண்டு- -வ்- -ள) -- unternehmen; Maßnahme ergreifen; in Szene setzen; einhalten  
 மேற்கொள் -- Zitat  
 மேற்பார்வை -- Aufsicht  
 மேற்பாலம் -- Überführung  
 மேனி -- Körper  
 மேஸ்திரி -- Polier  
 மை -- Augenschwärze; Tinte; Radschmiere  
 மைதா -- Weizenmehl  
 மைதானம் -- Platz, Sportplatz  
 மொட்டு -- (Blüten)Knospe  
 மொட்டை-- Glatzkopf, kahl; Ödnis  
 மொத்தத்தில் -- insgesamt, zusammengerechnet, alles zusammen  
 மொத்தம் -- Gesamtheit, vollständig; insgesamt, Gesamtsumme; groß, dick, riesig  
 மொழி -- Sprache  
 மொழி-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- erklären, sagen, feststellen  
 மொழிபெயர்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- übersetzen  
 மொழிபெயர்ப்பாளர் -- Übersetzer  
 மொழிபெயர்ப்பு -- Übersetzung  
 மோத் (0.) (-மொந்து - -) -- riechen  
 மோசடி -- Betrug, Täuschung  
 மோசம் -- Betrug; Schlechtigkeit, schlecht, unangenehm  
 மோசம்செய்-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- betrügen, verraten  
 மோதல் -- Zusammenstoß  
 மோதிரம் -- Fingerring  
 மோது-த் (3.) (-பிற்- -இ- -வ்- -அ) -- gegen etwas schlagen; zusammenstoßen, kämpfen  
 மோர் -- Buttermilch  
 மோர்க்குழம்பு -- Buttermilchsoße  
 மோர்மிளகாய் -- in Buttermilch eingelegte getrocknete Chilischoten  
 மௌனம் -- Schweigen  
 மௌனவிரதம் -- Schweigegelübde  
 யாத்திரை -- Pilgerfahrt; Reise  
 யாது -- was?  
 யார் -- wer?  
 யாராவது -- irgendwer  
 யாரும் -- alle  
 யாரோ-- irgendeiner  
 யாழ் -- Saiteninstrument  
 யாளி -- mythisches Tier  
 யானை -- Elefant  
 யானைக்கால் -- Elephantiasis, Filaria  
 யோசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- denken, nachdenken, überlegen  
 யோனி -- weibliches Geschlechtsteil  
 யௌவனம் -- Jugend, jugendliche Schönheit  
 ரகசியம் -- Geheimnis, Rätsel; Geheimhaltung; privat, geheim  
 ரகளை -- Aufruhr, Krawall, Schlägerei

ரசம் -- dünne Pfeffersoße; (Frucht)Saft; Stimmung  
 ரசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- genießen, sich schmecken lassen  
 ரசிகர் மன்றம் -- Fanklub  
 ரத்தினம் -- Edelstein  
 ரத்து -- Widerruf, Annullierung  
 ரத்துசெய்த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- annullieren  
 ரம்பம் -- Säge  
 ரவிக்கை -- Bluse, Mieder, Saribluse  
 ரவை -- Weizengrieß  
 ராசிபலன் -- Zukunftsdeutung nach Tierkreiszeichen  
 ராணுவம் -- Armee, Militär  
 ராத்திரி -- Nacht  
 ரீதி -- Art, Weise, Mittel; Basis  
 ரொக்கம் -- Bargeld  
 ரொட்டி -- Brot, Keks; Chappatti  
 ரொம்ப- sehr, viel, eine Menge  
 ரொம்பசுந்சோஷம் -- sehr erfreut!  
 ரோகம் -- Krankheit  
 ரோஷம் -- Selbstachtung, Stolz; Sensibilität  
 ரொத்திரம் -- Zorn, Empörung, Wut  
 லட்சம் -- Lakh, einhunderttausend  
 லத்தி -- Knüppel, lathi; Dung (von Pferden, Eseln, Elefanten, etc.)  
 லாபம் -- Gewinn, Profit; Nutzen, Vorteil  
 லுங்கி -- bunter und gemusterter வேட்டி  
 லேசாக -- leicht, geringfügig (ADV)  
 லேசான -- leicht, geringfügig (ADJ)  
 வக்கீல் -- Rechtsanwalt  
 வகு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- verfertigen, zusammenfügen, aufbauen; klassifizieren, analysieren; dividieren  
 வகுப்பு -- Schulklasse; Unterrichtsstunde; Abteilung, Klasse  
 வகை -- Art, Sorte; Methode, Art und Weise  
 வகைப்பாடு -- Klassifikation  
 வசதி -- Möglichkeit, Gelegenheit, Einrichtung  
 வசந்தம் -- Frühling; glücklicher Lebensabschnitt  
 வசம் -- Macht, Gewalt, Besitz, Obhut; unter Kontrolle von, unter Einfluß von  
 வசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- wohnen  
 வசிப்பிடம் -- Residenz, Wohnung  
 வசூல் -- Einnahmen, Einkünfte  
 வசூலி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்கு) -- kassieren, sammeln  
 வட்ட -- rund (ADJ)  
 வட்டம் -- Kreis; Taluk, Stadtbezirk, Region; Gruppe, Zirkel  
 வட்டாரம் -- Gebiet, Kreis, Umgebung, Region  
 வட்டி -- Zinsen  
 வட -- Nord-, nördlich  
 வடக்கு -- Norden, nördlich  
 வடகம் -- in der Sonne getrocknete Mehlpaste  
 வடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- gießen, fließen machen, abzapfen, durchsehen, filtern; (Tränen) vergießen  
 வடி-த்த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- triefen, tropfen; abfließen; abschwellen, (Schwellung) abklingen  
 வடிகட்டு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- filtern, durchsehen; durchsieben, überprüfen  
 வடிவம் -- Form, Gestalt  
 வடிவு -- Form, Gestalt; Figur, Wohlgeformtheit  
 வடை -- Ölgebäck aus Hülsenfrüchten  
 வண்டி -- Fahrzeug, Wagen, Karren  
 வண்டு -- (fliegendes) Insekt; Biene  
 வண்ணம் -- Farbe; so, wie; in der Art von  
 வண்ணான் -- Wäscher  
 வணக்கம் -- Gruß; Gebet  
 வணிகம் -- Handel, Geschäft  
 வத்தல் -- getrocknetes Gemüse oder Mehlpaste; Trockenfrucht, Trockenfleisch, Trockenfisch  
 வத்தல்குழம்பு -- Gemüesoße mit Tamarinde



வந்து -- (Füllwort)  
 வம்பு -- unnötiger Ärger, Streit; üble Nachrede, Klatsch  
 வயது -- Alter  
 வயல் -- Feld, Reisfeld  
 வயிற்றுப்போக்கு -- Durchfall  
 வயிற்றுவலி -- Bauchschmerzen  
 வயிற்றோட்டம் -- Durchfall  
 வயிரு -- Magen, Bauch  
 வர்த்தகம் -- Handel, Geschäft, Kommerz  
 வரகு -- Hirse  
 வரதட்சணை -- Mitgift  
 வரப்பு -- Feldrand  
 வரலாறு -- Geschichte; Biographie  
 வரவர -- allmählich  
 வரவழை-த்த் (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- einladen, holen lassen, bringen  
 வரவு -- Kommen, Einnahme  
 வரவுசெலவு -- Einnahmen und Ausgaben  
 வரவேற்பு -- Empfang, Willkommen; Akzeptanz  
 வரிசை -- Linie, Reihe; Serie; Geschenke, Mitgift  
 வருங்காலம் -- Zukunft  
 வருடம் -- Jahr  
 வருத்தப்படு-த் (4.) (-கிற- -பட்டு- -வ்- -அ) -- bedauern; Not leiden; sich Sorgen machen  
 வருத்தம் -- Sorge, Kummer; Bedauern; Klage, Beschwerde  
 வருந்து-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- trauern, leid tun, beklagen  
 வருமாறு -- ist wie folgt  
 வருமானம் -- Einkommen, Einnahmequelle  
 வரைக்கும் -- so lange wie  
 வரையில் -- so lang wie, bis zu  
 வல்லமை -- Macht, Stärke; Fähigkeit, Kraft  
 வல்லவன் -- Meister, Könnner  
 வலது -- rechts  
 வலம் -- rechte (Seite)  
 வலி -- Schmerzen; Kraft, Macht  
 வலி-த்த் (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- schmerzen, wehtun  
 வலை -- Netz, Maschendraht; (Netz-)Fahndung  
 வலைவிரி-த்த் (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- Schlinge auslegen, Falle stellen  
 வலைவீசு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- Maßnahmen ergreifen; (figürl.:) ein Netz auslegen  
 வழக்கம் -- Gewohnheit, Gebrauch  
 வழக்கறிஞர் -- Rechtsanwalt  
 வழக்கு -- Gerichtsfall; Streit; üblich, geläufig, gebräuchlich; Sprachgebrauch  
 வழங்கு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- gebräuchlich sein, gebraucht werden; genannt werden; präsentieren  
 வழமை -- Gewohnheit, gewohnheitsmäßige Handlung; Normalität  
 வழி -- Weg; Seite, Linie; Ausweg, Kniff  
 வழிகாட்டு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- den Weg zeigen; helfen; Beispiel geben  
 வழிதவறு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- vom rechten Weg abkommen  
 வழிபடு-த் (4.) (-கிற- -பட்டு- -வ்- -அ) -- beten, verehren  
 வழிபாடு -- Gebet, Verehrung  
 வழியாக -- durch, per (ADV)  
 வழிவிடு-த் (4.) (-கிற- -விட்டு- -வ்- -அ) -- Platz machen  
 வழுவ-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- versagen; ausrutschen, abrutschen; abweichen von  
 வள்ளல் -- großzügiger, mildtätiger Mensch, Philanthrop  
 வளமை -- Reichtum, Fülle, Überfluß  
 வளர்-த்த் (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- aufziehen, großziehen, entwickeln, fördern; verlängern  
 வளர்-த் (2.) (-கிற- -ந்து- -வ்- -அ) -- aufwachsen, wachsen, anwachsen  
 வளர்ச்சி -- Wachstum, Entwicklung; Fortschritt  
 வளர்பிறை -- zunehmender Mond  
 வளாகம் -- Campus, Anlage, Gebäudekomplex  
 வளையம் -- Ring, ringförmige Schmuckstücke  
 வளையல் -- Armreif  
 வளைவு -- Kurve, Biegung; (Gewölbe)Bogen

வற்புறுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- bestehen auf, dringen auf; nachdrücklich feststellen, beharrlich beteuern  
 வறட்சி -- Trockenheit, Dürre  
 வறு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- rösten; braten  
 வறுமை -- Armut, bittere Not, völliger Mangel  
 வறுவல் -- Gebratenes, in Öl Gebackenes  
 வன்செயல் -- Gewalt, Gewalttätigkeit  
 வன்முறை -- Gewalttätigkeit  
 வன்மை -- Nachdruck, Vehemenz, Entschlossenheit; Strenge; Kraft, Macht, Fähigkeit  
 வனப்பு -- Schönheit, Grazie  
 வனம் -- Wald, Wildnis  
 வா-த் (0.) (-வருகிற்- -வந்து- -வருவ்- -வர) -- kommen; aufkommen; erscheinen  
 வாக்களி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- wählen, votieren; versprechen  
 வாக்கியம் -- Satz  
 வாக்கு -- Versprechen, Versicherung; Äußerung, Wort; (Wahl)Stimme  
 வாக்குவாதம் -- Diskussion; Streit  
 வாகனம் -- Wagen, Reittier  
 வாங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- kaufen, erlangen, nehmen, erhalten  
 வாசம் -- Wohnen; Geruch, Duft  
 வாசல் -- Eingang, Torweg  
 வாசல்படி -- Stufe am Eingang  
 வாசனை -- Duft, Geruch  
 -வாசி -- einer der wohnt  
 வாசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- laut lesen; vorlesen; lernen; (Musikinstrument) spielen  
 வாடகை -- Miete, Leihgebühr  
 வாணவேடிக்கை -- Feuerwerk  
 வாத்தியார் -- Lehrer, Trainer; brahmanischer Hauspriester  
 வாத்து -- Ente  
 வாந்தி -- Erbrechen, Brechreiz  
 வாந்திபேதி -- Cholera  
 வாந்தியெடு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- erbrechen, sich übergeben  
 வாபாஸ் பெறு-த் (4.) (-கிற்- -பெற்று- -வ்- -அ) -- zurückziehen, zurücknehmen  
 வாய் -- Mund; (Gefäß)Öffnung  
 வாய்க்கால் -- Bewässerungskanal  
 வாய்ப்பு -- Möglichkeit, Gelegenheit  
 வாய்மொழி -- mündlich, oral-  
 வாயிலாக -- durch, über (ADV)  
 வாயு -- Luftraum; Gas; Blähung  
 வார்-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- gießen  
 வார்த்தை -- Wort, Äußerung, Rat  
 வாரம் -- Woche  
 வாரு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- sammeln, einsammeln, zusammenraffen; kämmen  
 வால் -- Schwanz  
 வாலிபம் -- Jugend  
 வாலிபன் -- junger Mann  
 வாழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- leben, lebendig sein  
 வாழ்க்கை -- Leben, Existenz  
 வாழ்க -- lang lebe!, hoch lebe!  
 வாழ்த்து -- Gruß, Gratulation, Segen  
 வாழ்த்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- grüßen, gratulieren, segnen  
 வாழ்நாள் -- Lebenszeit, (ein) Leben lang  
 வாழ்வு -- Leben; Lebensunterhalt  
 வாழை -- Banane  
 வாழைக்காய் -- Kochbanane; unreife Banane  
 வாழைத்தண்டு -- Stamm der Bananenstaude  
 வாழைப்பழம் -- (reife) Banane  
 வாழைப்பூ -- Bananenblüte  
 வாள் -- Schwert; Säge  
 வாளி -- Eimer  
 வானம் -- Himmel  
 வானவில் -- Regenbogen

வானிலை -- Wetter  
 வானொலி -- Radio; Rundfunk  
 விக்கல் -- Schluckauf  
 விசாரணை -- Untersuchung, Befragung, Prozeß, Ermittlung; Verhör, Untersuchung, Prüfung; Gerichtsverhandlung  
 விசாலி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sich erkundigen; befragen; untersuchen, nachforschen  
 விசிறி -- Fächer; Fan  
 விசுவாசம் -- Loyalität, Vertrauen  
 விசுவாசி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- vertrauen, fest glauben  
 விசேஷ -- speziell, besonders, ungewöhnlich (ADJ)  
 விசேஷம் -- Angelegenheit, Besonderheit; Neuigkeit; Zeremonie, Einhaltung von Regeln  
 விஞ்ஞானம் -- Wissenschaft; rationale Geisteshaltung  
 விஞ்ஞானி -- Wissenschaftler  
 விட்டு -- ausgenommen; aus heraus  
 விட -- eher als; mehr (als), (anders) als (nach Akk.); verglichen mit  
 விடி-த்த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- aufgehen (Sonne), morgendämmern  
 விடியல் -- Tagesanbruch, Morgendämmerung  
 விடு-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- aufgeben, hinter sich lassen, beiseite lassen; erteilen, erlassen, herausschicken  
 விடு-த்த் (4.) (-கிற்- -விட்டு- -வ்- -அ) -- aufgeben, freilassen; loslassen; aufhören, überlassen  
 விடுகதை -- Rätsel  
 விடுதலை -- Freiheit, Freilassung, Unabhängigkeit, Befreiung  
 விடுதி -- Herberge; Heim  
 விடுமுறை -- Ferien, Urlaub  
 விடை -- Lösung; Antwort, Beantwortung  
 விண்ணப்பம் -- Bewerbung; Petition, Antrag  
 விண்ணப்பி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- sich bewerben; ersuchen, höflich bitten  
 வித்தியாசம் -- Verschiedenheit, Unterschied; Unterscheidung  
 வித்தியாசமாக -- falsch, fälschlich, mißverständlich  
 வித்து -- Samen  
 விதம் -- Art, Sorte, Weise; Art und Weise  
 விதி -- Schicksal, Bestimmung; Grundsatz, (Natur)Gesetz  
 விதிமுறை -- vorgeschriebene Regel  
 விதை -- Samen(korn); Hoden  
 விதை-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- säen  
 விந்து -- Sperma, Samen  
 விபத்து -- Not, Unglück, Unfall  
 விபரீத -- seltsam, ungut (ADJ)  
 விபரீதம் -- Desaster; Perversion  
 விபரீதமான -- sonderbar (ADJ)  
 விபூதி -- heilige Asche  
 விமானம் -- Flugzeug; Bauwerk über dem Allerheiligsten im Tempel  
 விய-த்த் (7.) (-க்கிற்- -ந்து- -ப்ப்- -க்க) -- erstaunt sein, sich wundern  
 வியப்பு -- Staunen, Verwunderung, Verblüffung  
 வியர்வை -- Schweiß  
 வியாதி -- Krankheit  
 வியாபாரம் -- Handel, Geschäft  
 வியாபாரி -- Händler, Geschäftsmann, Kaufmann  
 வியாழக்கிழமை -- Donnerstag  
 விரட்டு-த்த் (3.) (-க்கிற்- -இ- -வ்- -அ) -- jagen, verfolgen, verscheuchen; antreiben; verängstigen  
 விரதம் -- Askese, Gelübde  
 விரல் -- Finger, Zeh  
 விரி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- öffnen, ausbreiten, lösen  
 விரி-த்த் (2.) (-க்கிற்- -ந்து- -வ்- -ய) -- sich ausbreiten, sich ausdehnen, ausgedehnt sein  
 விரிசல் -- Riß  
 விரியன் -- Viper  
 விரிவாக்கு-த்த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- ausdehnen, erweitern, verbreitern, verbessern  
 விருச்சிகம் -- achtes Zeichen im Tierkreis, Skorpion  
 விருந்து -- Gastmahl; Preis, Auszeichnung  
 விருந்தாளி -- Gast  
 விருந்தினர் -- Gast, Ehrengast

விருப்பம் -- Vorliebe, Wunsch; Liebe  
 விருப்பு -- Wunsch, Vorliebe  
 விரும்பு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- mögen, wünschen; lieben  
 விரைவாக -- schnell (ADV)  
 விரைவில் -- schnell (ADV)  
 விரைவு -- Schnelligkeit, Geschwindigkeit  
 விரோதம் -- Feindschaft, Haß  
 விரோதி -- Feind, Gegner  
 வில் -- Bogen; Musikinstrument; (Metall)Feder  
 வில்-த்த் (5.) (-ற்கிற்- -விற்து- -ப்ப்- -ற்க) -- verkaufen, verkauft werden  
 விலங்கு -- Tier, Säugetier  
 விலாசம் -- Adresse  
 விலை -- (Kauf)Preis  
 விலை உயர்ந்த -- teuer (ADJ)  
 விலைபேசு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- über den Preis verhandeln; handeln  
 விவகாரம் -- Affäre, Streit  
 விவசாயம் -- Landwirtschaft  
 விவசாயி -- Bauer, Landwirt  
 விவரம் -- Information; Einzelheiten; Unterscheidungsvermögen, Bewußtsein, Kenntnis  
 விவரமாக -- in Einzelheiten, detailliert (ADV)  
 விவரி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Einzelheiten berichten, beschreiben  
 விழா -- Fest, Feierlichkeit, Feier, Festival, Tempelfest  
 விழி -- Auge, Augapfel  
 விழி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- Augen öffnen, aufwachen  
 விழு-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- fallen, abfallen, herunterfallen  
 விழுக்காடு -- Prozentsatz  
 விளக்கம் -- Erklärung, Erläuterung  
 விளக்கு -- Lampe, Licht  
 விளக்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- erklären, aufhellen, erläutern  
 விளக்குமாறு -- Besen  
 விளங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- klar sein, verständlich sein; berühmt sein; blühen, gedeihen, florieren  
 விளம்பரம் -- Anzeige, Inserat; Werbung, Publizität  
 விளி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- rufen  
 விளை-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- wachsen, produziert werden; passieren  
 விளைச்சல் -- Ernteertrag, Ertrag  
 விளையாட்டு -- Sport Spiel, Wettkampf; Scherz, Spaß; Unfug  
 விளையாடு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- spielen; fröhlich sein, heiter sein, unbeschwert sein  
 விற்பனைக்கூடம் -- Laden, Markt  
 வினா -- Frage, Befragung  
 வினாடி -- Sekunde  
 வினை -- Handlung, Arbeit; Tat, Taten in einer früheren Geburt (karma)  
 விஷம் -- Gift; giftig  
 விஷயம் -- Sache, Kernpunkt; Angelegenheit; Tatsache  
 வீக்கம் -- Schwellung  
 வீங்கு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- anschwellen, entzündet sein  
 வீட்டுக்காரர் -- Hausbesitzer, Vermieter; Ehemann  
 வீடு -- Haus, Zuhause, Wohnung  
 வீண் -- Vergeblichkeit, Verschwendung; umsonst, vergeblich  
 வீதம் -- Tarif, Satz, Prozentsatz, Ausmaß, Verhältnis  
 வீதி -- (breite) Wohnstraße  
 வீரன் -- Held, Soldat  
 வீழ்-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -அ) -- fallen; besiegt werden  
 வீழ்ச்சி -- Fall; Niedergang  
 வீழ்த்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- fällen, abschießen; besiegen  
 வெங்காயம் -- Zwiebel  
 வெட்கம் -- Schüchternheit, Scham, Verlegenheit; Schande  
 வெட்டிவேர் -- duftende Graswurzel, cuscus grass  
 வெட்டு-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- schneiden, abschneiden, fällen  
 வெடி -- Sprengstoff, Dynamit; Feuerwerk, Knallkörper; Schuß  
 வெடி-த்த் (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- explodieren

வெடிப்பு -- (Vulkan)Ausbruch, Explosion; Spalt, Riß  
 வெடிமருந்து -- Schießpulver, Sprengstoff  
 வெண் -- weiß  
 வெண்கலம் -- Bronze, Glockenmetall  
 வெண்குஷ்டம் -- Hautkrankheit mit Verlust der Pigmentierung  
 வெண்டை -- Gemüse, okra  
 வெண்ணிலா -- Mond  
 வெண்மை -- Weiße  
 வெண்ணீர் -- heißes Wasser  
 வெப்பம் -- Hitze, Wärme  
 வெம்மை -- Hitze  
 வெயில் -- Sonnenhitze, Sonnenschein  
 வெருட்டு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- erschrecken, in Schrecken versetzen  
 வெல்-த் (5.) (-கிற- -வென்று- -வ்- -ல) -- besiegen, triumphieren, gewinnen  
 வெல்லம் -- brauner Zucker  
 வெவ்வேறாக -- einzeln (ADV)  
 வெவ்வேறான -- verschieden (ADJ)  
 வெவ்வேறு -- siehe: வெவ்வேறான  
 வெள்ளம் -- Hochwasser, Flut; riesige Mengen  
 வெள்ளரி -- Gurke  
 வெள்ளி -- Venus; Silber; Freitag; Stern, Morgenstern  
 வெள்ளிக்கிழமை -- Freitag  
 வெள்ளை -- weiß; rein, arglos, ohne Falsch  
 வெளி -- außen, draußen; ausgedehnt; äußerlich  
 வெளிக்காட்டு-த் (3.) (-கிற- -இ- -வ்- -அ) -- zeigen, offenbaren, an den Tag legen  
 வெளிச்சம் -- Licht, Helligkeit  
 வெளிநாடு -- Ausland  
 வெளியிடு-த் (4.) (-கிற- -இட்டு- -வ்- -அ) -- herausgeben, zur Aufführung freigeben; (nach außen) zeigen  
 வெளியீடு -- Publikation, Ausgabe  
 வெளியூர் -- anderer Ort als der Wohnort  
 வெளியே -- außen, draußen  
 வெற்றி -- Sieg, Erfolg, Triumph; Filmhit  
 வெற்றிலை -- Betel  
 வெறி -- Tollheit, Besessenheit; Tollwut; Fanatismus; Wut; wilde Leidenschaft  
 வெறியாட்டம் -- Wahnsinn, Raserei, Wildheit  
 வெறு-த்த (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- hassen, verabscheuen; angewidert sein, es satt haben  
 வெறுப்பு -- Abneigung, Abscheu, Ekel; Haß; Gefühl der Leere  
 வெறும் -- nur, einfach, nichts als; leer; nackt  
 வெந்நீர் -- heisses Wasser  
 வே-த் (0.) (-கிற- -வெந்து- -வ்- -க) -- gekocht sein; heiß sein; vor Hitze umkommen; sich verbrennen  
 வேகம் -- Geschwindigkeit; schnell; plötzliche Regung  
 வேகமாக -- schnell (ADV)  
 வேங்கை -- Tiger  
 வேட்டை -- Jagd; Wild; Einsatz, Unternehmen  
 வேட்பாளர் -- Kandidat  
 வேட்புமனு -- Nominierungsunterlagen  
 வேடிக்கை -- Schau; Vergnügen  
 வேண்டாத -- unnötig; unbeliebt (ADJ)  
 வேண்டாம் -- braucht nicht, möchte nicht, muß nicht, will nicht, soll nicht  
 வேண்டிக்கொள்-த் (1.) (-கிற- -கொண்டு- -வ்- -ள) -- bitten  
 வேண்டிய -- notwendig, angemessen; nah, nahestehend; verpflichtend (ADJ)  
 வேண்டியவர் -- Freund und Helfer  
 வேண்டும் -- mögen, brauchen, müssen, soll sein, ist möglich, muß  
 வேண்டுமென்றே -- absichtlich, bewußt, vorsätzlich (ADV)  
 வேதனை -- Schmerz, Schmerzen pl., Not, Qual  
 வேப்பமரம் -- Baum, Neem-Baum oder Margosa-Baum  
 வேர் -- Wurzel  
 வேர்வை -- Schweiß  
 வேருபடு-த்த (6.) (-க்கிற- -த்து- -ப்ப- -க்க) -- sich unterscheiden  
 வேல் -- Speer, Lanze; Baum, babul

வேலி -- Zaun  
 வேலை -- Arbeit; Stelle, Posten  
 வேலைக்காரன் -- Arbeiter, Diener  
 வேலைசெய்து-த் (1.) (-கிற்- -து- -வ்- -ய) -- arbeiten; handwerklich arbeiten; funktionieren  
 வேலைபார்-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- arbeiten, sog. white-collar jobs ausführen  
 வேலை வாய்ப்பு -- Arbeitsmöglichkeit  
 வேளாண்மை -- Landwirtschaft  
 வேளை -- Mal; Zeitspanne  
 வேற்று -- andere, neben den eigenen; unvertraut, neu  
 வேற்றுமை -- Unterschied  
 வேறு -- andere, weitere, verschiedene; zusätzlich, außerdem, überdies  
 வேறு ஒன்றும் இல்லை -- nichts besonderes; weiter nichts  
 வேறுபடு-த் (4.) (-கிற்- -பட்டு- -வ்- -அ) -- sich unterscheiden  
 வேறுபடுத்து-த் (3.) (-கிற்- -இ- -வ்- -அ) -- etw. unterscheiden  
 வேறுபாடு -- Unterschied  
 வேறொரு -- ein anderer  
 வேனில் -- Sommer  
 வை-த்த (6.) (-க்கிற்- -த்து- -ப்ப்- -க்க) -- (hin)stellen, (hin)legen, (hin)setzen, aufbewahren; anlegen  
 வை-த் (2.) (-கிற்- -ந்து- -வ்- -ய) -- beschimpfen  
 வைக்கோல் -- Reisstroh  
 வைகாசி -- der zweite Tamilmonats (Mai-Juni)  
 வைத்தியம் -- Medizin, medizinische Behandlung  
 வைத்தியர் -- Arzt  
 வைரம் -- Diamant  
 வெளவாள் -- Fledermaus  
 ஜமுக்காளம் -- Teppich  
 ஜல்தி -- Schnelligkeit  
 ஜல்லி -- Straßenschotter  
 ஜலதோஷம் -- Erkältung  
 ஜலம் -- Wasser  
 ஜவ்வாது -- Moschus  
 ஜவுளி -- Tuch, Stoff, Textilie  
 ஜன்னல் -- Fenster  
 ஜனங்கள் -- Leute pl.  
 ஜனாதிபதி -- Präsident (eines Landes)  
 ஜாக்கிரதை -- Vorsicht, Sorgfalt  
 ஜாக்கிரதையாக -- vorsichtig (ADV)  
 ஜாடி -- Gefäß, Tontopf  
 ஜாதகம் -- Horoskop  
 ஜாதி -- Kaste; Spezies; Stammbaum